

12  
204



உ  
கடவுள் துணை.

1493

திருவள்ளுவநாயனார்

அருளிச்செய்த-சரித்திரமும் மாகையுமும்

திருக்குறள்

மூலபாடம்.

இவை,

திருத்தணிகை

சரவணப்பெருமாவனாயார்

முன்பதிப்பித்த பிரதிக் கிணங்க

பூவ்ருந்தவல்லி

கந்தசாமிமுதலியாரால்

பார்வையிடப்பட்டு.

செந்நீர்குப்பம்

கன்னியப்பமுதலியார்

அவர்களது

கமலாலயவிலாச அச்சுக்கூடநூற்று

|| திப்பிக் கப்பட்டது.

1883(வா).

உ

கடவுள் துணை.

# திருவள்ளுவநாயனார்சரித்திரம்



உலகத்துள் மகாசிறப்புப் பொருந்திய கைலாயகிரியிலே அரசிருக்கைமண்டபத்தில் பீரமாதிரும்பு பதனுமுக்கோடி தேவர்கள் நாற்பத்தெண்ணூற்றொன்பதுவர்கள் கின்னரர் கிம்புருடர் கருடர் காந்தர்வ. சித்தர் வித்தியாதரர் முதலானவர் வணங்கிச் சூழும்படி பார்ப்பதரிசுமேதராய் பரமரிஷன் திருவோலக்கமாக எழுந்தருளியிருந்தார். அப்போது தேவியானவள் எழுந்து வணங்கிவின்று சுவாமி திரிலோகத்திலே இல்லறம்வழாது நடந்து கதியனாந்தவ ருண்டோவென்றுவினவ, சுவாமி திருவுளம்பறதுகிறார்? உமையவளே தேவலோகத்தில்-வசிகுடர்- அகஸ்தியர்-அயன்-புயங்கன்-சம்பு- என்று ஐந்துபேருண்டு பூலோகத்தில் திருவள்ளுவரென் றொருவருண்டு. இவர்கள் தென்புலத்தார்கடன் - தேவர்கடன் - கிருந்தோமபல்-சுற்றந்தபூவல்-கபிலே பூசைசெய்தல் முதலிய இல்லறத்தில் கற்பின்வழுவாத நற்குண நற்செய்கையுள்ள மனைவிபரோடிருந்து இல்லறக்கடன் ந

உ

திருவள்ளுவநாயனார்சரித்திரம்.

டத்திக் கதியடைந்தானென்று திருவாய்மலர்ந்தருள  
 ப்பூலோகத்திலே திருவள்ளுவர் என்பவர் யானென்  
 றுகேட்க! பூர்வத்திலே ஒரு பிரளயம்வந்தது அதுவ  
 ருமென்று பிரமா முன்னமேதெரிந்து, அதிலேயிறவா  
 னு பிழைக்கும்படி வேற்றுவடிவமாய் ஒருகளைக்கூ  
 ட்டடைத் தனக்கிடமாகக்கொண்டு அதிற்புருந்து அவ்  
 வெள்ளத்தின்மேல் மிதந்துவந்தான் அதுகண்டுநா  
 ம் அறியாதவர் போல் இதற்குள்ளிருப்பவன் யானென்  
 றுகேட்டோம் தான்வருங் காலமறிந்து செய்தற்கே  
 ற்ப வள்ளுவனென்றார். இப்பிரளயத்திலீர்ப்படிபி  
 ழைத்திருந்தீரெனக்கேட்க, சுவாமியென்றுதெரிந்து  
 மிகுந்த பேராணந்தத்தை யடைந்து பரமசிவனே  
 உமது திருவருளினால் பிழைத்திருந்தேன் ஆயினு  
 ம் இந்தப் பிரளயத்தை நீக்கியருள வேண்டிமெ  
 ன்று வேண்டிக்கொள்ள நாம் அந்த அதிகாரம்  
 உமக்கே கொடுத்தோமென்று அவராலே முன்போ  
 ல் உலகத்தைச் செய்வித்தோம் அத்தன்மையுடைய  
 அவர்பூமியிலே பிறந்தகாரணமுஞ்சொல்லுகிறோம்.

ஆதிகாலத்தில் பூமியிலேபாண்டி நாட்டில்மது  
 னாமாநகரத்திலிருந்த சங்கப்புலவர்கள் நம்மை அவ  
 மதிப்புச்செய்ததின்பெருட்டு அவர்கள் கர்வபங்க

திருவள்ளுவநாயனார்சரித்திரம்.

சுரு

அவ்வினுப்பைமலரிற் துளிக்குந் தேனையுண்டு பூர்வ  
 ம்பிரமாவாதலால் சிகை எக்யோபவீதம் சதுவேத

புஸ்தகமுங்கொண்டு வளர்கையில் கவனா குலசிரோ  
 ஷ்டனாகிய ஒருவேளாளன் மனைவிபுத்திரனைக் குயி  
 த்து அச்சிவாலயசந்நிதியில் தவஞ்செய் திருந்தாள்.  
 அப்பொழுது உமாதேவி அவளுடைய தவத்துக்கிர  
 ங்கி தெய்வச்செயலாலுண்டாகிய இக்குழந்தையை  
 நீளடுத்திக்கொண்டிருள்செய்து திருவள்ளுவரெண்  
 று பூர்வநாமகரணஞ்செய்தாள் அவளுடைய அக்குழந்  
 தையை எடுத்துமகிட்சியடைந்து கொண்டிபோய்த  
 ன்புருஷன்கையிற் கொடுத்தாள் அவனுந் தன்கையி  
 ல்வாங்கிப்பிரானந்தம்பெற்று அதுவந்த வரலாறு  
 கேட்டு இப்படியிருவருமந்தப் பிள்ளையைநாளொரு  
 மேனியாக வளர்க்குங்காலத்தில் அவர்கற்றத்தாரர்கள்  
 ஏதோ ஒருபிள்ளையை வளர்க்கிறார்களென்று இவர்களை  
 இகழ்ச்சிபண்ண அதற்கு அவர்களஞ்சிப்புறத்  
 திலுள்ளதோர்தொழுவத்தில்தொட்டிலீட்டு அகில  
 க்குழந்தையைவைத்து வளர்த்தார்கள் பின்புதிருவ  
 ள்ளவரும் ஐந்துவயதானகாலத்துத் தன் பொருட்  
 டுத்தாயுந்தகப்பனும் சுறத்தாரர்களால் நின்றதைசெய்  
 யப்படுகிறார்களென்று அவர்களைப்பார்த்து என்  
 னுங்களுக்கு வருத்தம்வேண்டுவதில்லை நான்வேறிட

கஅ திருவள்ளுவநாயனார்சரித்திரம்.

வாரீருக்குகொடுக்க. நினைத்திருக்கிறேன் அப்படியே  
 அங்கீகரிக்க வேண்டுமென்று சொன்னான் நாய  
 னார் உலகத்தாருக்கில்லறநடத்திக் காட்டவேண்  
 ம் காரணத்தையோசித்து அந்தப்பெண்நான் கொடு  
 க்குமணலை அன்னமாக்கி எனக்கிடுமானால் லீவாக  
 ன் செயதுகொள்ளவே நென்றார் அந்தப்பெண்  
 அப்படியே சம்மதித்து சமைத்துப் படைத்தனள்,

நாயனருமங்கீகரித்து விதிப்படிவாசகியை விவாக-  
ஞ்செய்து சிலநாள்களிருந்து பின்பு மனைவியுடன்  
மயிலையில்வந்தோ ரில்லாக்கிக்கொண்டு இல்லறஞ்  
செய்து நெப்தற்றழில் பாபுமில்லாததென்ற ஏ  
லேலகிங்கனென்னும் வர்த்தகனிடத்தில் நூல்வாங்-  
கி ஆடைநெப்து அக்கூலியால் சீவனஞ்செய்திருந்த  
னர். பின்பு ஒருகாலத்தில் திருவாலங்காட்டில் ச  
பாநாயகர் மரிடசங்காரஞ்செய்து கொவித்திருந்த  
பத்திரகாளிகெர்வபங்கமாடிப் பலவித நடனஞ்செ  
ய்ய அவனந்தோல்வி யடையாமலாடிவந்தாள். பின்பு  
ஸ்வாமி குண்டலங்கமுன்றதைக் காதினேதானே  
சேரும்படி ஊர்த்துவபாதமாக நடனஞ்செய்தார்.  
அவனுமப்படியாட நாணித்தோற்றார் அப்பொழுது  
தேவர்கள் ஸ்வாமி தேவரீர ஊர்த்துவ தாண்டவம்  
பண்ணின தென்ன காரணமோ தெரியவில்லை யெ

திருவள்ளுவநாயனார்சரித்திரம், ௩.

மாகும்படி பிரம ஸ்வரூபராகிய திருவள்ளுவனாயும்  
மகாவிஷ்ணுவையும் சரஸ்வதியையும்பூமியில் அவத  
ரிக்கும்படி அனுப்பினோம் அவருள் மகாவிஷ்ணு  
டைக்காடராயப் பிறந்தார் சரஸ்வதியும் திருவள்ளு  
வரும் வந்த மரபுக்கேள்.

ஆதியிலே பிரமபுத்திரர்களாகிய காசிபர் மூத  
லிய நவப்பிரமாக்களில் காசிபர் ஊர்வசியைச் சேர்ந்  
து வசித்தடைப்பெற்றார் அவர் அருந்ததியைச் சே  
ர்ந்து சத்தியரைப்பெற்றார் அவர் புங்கதூர் புலைச்சி  
யைச்சேர்ந்து பராசரைப்பெற்றார், அவர் மச்சகந்தி  
யைச்சேர்ந்து வியாசரைப்பெற்றார், இவர்கள்நால்வ  
ரும் வேதங்களுக்குரியவ ரானார்கள்.

பின்பு பிரமாவானவன் இன்னுஞ்சிலபுத்திரரால் வடமொழியையுந் தென்மொழியையும் விளங்கச் செய்யவேண்டுமென் றெண்ணி வேதவிதிப்படி ஒரு யாகஞ்செய்ய அதன்கண் வைத்திருந்த சும்பத்திருந்து கலைகளவதரித்தனர். அவளைப்பிரமன் விவாகஞ்செய்துகொண்டான். பின்பு அகஸ்தியர்க்குரிய வடிவோடு அக்கும்பத்துதித்தவர், அவர்சமுத்திரகண் ளீவகையை மணந்து பெருஞ்சாகர னென்பவரைப் பெற்றுர் அவர்திருவாரூப் புலேச்சியைச்சேர்ந்துபுக

சு திருவள்ளுவநாயனார்சரித்திரம்.

வ்னென்பவரைப்பெற்று அவருக்குச் சகலசாஸ்திரங்களை யுங்கற்பித்தார் அந்நாளில் பிரமலம்சத்தில்தவமுனியென்பவர் அருண்மங்கையென்னும் பிராமண மாதைச்சேர்ந்து ஒருபுத்திரியைப் பெற்றுவைத்துவி ராவிமலையில் தவஞ்செய்யச் சென்றனர். அக்குழந்தையை உறையூர்ப்பெரும்பறையன் கண்டெடுத்துச் சிலகாலம் வளர்த்துவருகையில் மேல்நடக்கப்பேர்கிறகாரணத்தினால் இந்தப்பெண் தவிர மற்றவர்கள் யாவரும் இறக்கும்படி அந்தச்சேரியில் யாதுகாரணமோ மண்மாரிபெய்தது பின்பு அந்தப்பெண் அதற்குடுத்தமேலூர் அரத்திலே நீதியையன்விட்டில் வளர்த்திருந்தனர்.

அப்போது பாவனென்பவர் சகலசாஸ்திரபண்டிதராய்க் கண்டவ்யாவரும் மரியாதை பண்ணும்படி பிராமணகிர்த்தியதில் வழுவாதவராயிருக்கையில்

யாத் திபாபண்ணும்படி யிச்சைகொண்டு காசிக்குப் போகும்போது இவ்வகர்த்துக்கடுத்தொருசத்திரத்தி லிபங்கிந்தியகருமங்களை முடித்துக்கொண்டுசமையல் செய்திருக்கார் இவ்விடத்தில் அந்தப்பெண்வர அவளைக்கண்டு நீயார் புலைச்சியேர் வலைச்சியோ இங் கேவந்தராயென்று அகட்டிமிருந்த கோபங் கொண்டு

திருவள்ளுவநாயனார்சரித்திரம், 10

சட்டுவத்தால் அவளதுதலையிலே உதிரஞ்சோர அடித்தோட்டினார் அவள் அழுதுகொண்டு தன்னிடத்துக்குப்போய்விட்டாள் மறுபடியும்பகவனென்பவ ள்நானஞ்செய்து போசனம்பணனி அதிசீக்கிரத்தில் வழிக்கொண்டுகிலநாளிற்,காசிக்குப்போய்க்கங் காஸநானஞ்செய்து பிரயாகையிலிருந்து தீர்த்தக்கா வடிக்கொண்டுவரும்போது அந்தச்சத்திரத்தில் வந்திறங்கினார்மேற்சொல்லிய பெண்ணைவள் அப்போது மகாலட்சுமியைப்போலும் அழகும் யவ்வணபருவமும் உடையவளாய் அங்கேவந்தாள் பகவனென்பவர் இவளுடைய சௌந்தரியமுதலிய ருணங்களைப்பார்த்து மோகங்கொண்டார் அச்சத்திரத்திற்கு அதிபராகிய நீதியையொன்பவர் அக்குழிப்பினைக் கண்டு என்பெண்ணைவிவாகம்பண்ணிக்கொண்டு இங்கே யிருமென்றுசொல்ல அதற்கவர் நான்கொண்டுவந்த காவடியை இராமேசுரத்திற் செலுத்திவந்து அப்படியேயசெய்கிறேனென்று அவரிடத்திலெடுக்கவடிபெ

ற்றுக்கொண்டுபோய் ஓராமலிக்கத்திற்கு அபிஷேக  
ம்பண்ணித்திரும்பிவந்தார் அப்போது நீதியையர்வி  
வாகயத்தொடும் பண்ணிப் பந்துக்களோடிருந்துவீசே  
ஷமாய்நாலுநாளையசடங்குகளுஞ்செய்ய ஜந்தானாள்  
மந்தளஸ்நானஞ் செய்விக்கும்போது பகவனென்பு

சு திருவள்ளுவநாயனார்சரித்திரம்.

வர் அந்தப்பெண்ணினுடையதலையில் எண்ணைபைப்  
பெய்யும்படி மயிரைவகிரந்தார அப்போதுதான்பின்  
புசட்டுவைத்தாலடித்த வடுவைக்கண்டு அதுமானி  
ந்து இத்தப்பெண்ணினது வரலாற்றையும் விசாரித்  
துவியசனங்கொண்டு நீ ஆதியளல்லவாவென்றுசொ  
ல்விவிட்டு ஓடினார் அதுவே அவருக்கு ஆதியென்று  
காரணப்பெயராயிற்று.

அப்படியோடிய பகவொன்பவர் பொழுதுபோ  
கையால் எதிரோகண்ட பாணர் சேரியிலிருந்த ஒரும  
ண்டபத்திலே தங்கினார் ஆதியென்பவரும் அவர் பி  
ன்னேதொடர்ந்து அவரைக்கண்டுதெய்வச்செயலா  
ல் உமக்கும்எனக்கும் இந்தக்காரியம் நடந்திருக்கநீ  
ர் என்னைவிட்டுப்போகுதல் உமக்குத தகுமோ அல்  
லது துருமமோவென்றும் உம்மைநீங்கினால்உயிர்வா  
ழேனென்றும் மிகவும் இரக்கத்துடன் சொல்லிப்பி  
ரார்த்துவத்தால் இவர்புத்தியிலு மதுசாரியென்றுப  
ட்டுப் பெண்ணைஎன்றிடத்தில் உனக்கு அன்பிரு  
க்குமானால் யான்சொன்னபடி கேட்க வேண்டும்.

அருதென்னெனில் உனக்குப்பிள்ளைகள்எங்கெங்கே  
 பிறக்கிறதோ அங்கங்கே அவைகளை அப்போழ்தே  
 விட்டுவருவையானால் யானுன்னைக்கூடச் சம்மதிப்

திருவள்ளுவநாயனார்சரித்திரம். ௭

பேனென்றுசொல்லஅவளதற்கு உடன்பட்ட படி  
 யாலன் றிரவி லம்மண்டபத்தி இருவருங் கூடினார்  
 கள்.

ஒளவை

அப்போது பரமசிவன் உத்காலின்படி சரஸ்வ  
 தியாவராலம்புகழப்பட்ட ஒளவைபாகிப்பிறந்தாள்  
 இந்தக்குழந்தையை சாவர்காப்பாற்றுவாரொன்றுவிட்  
 டிருக்கத் தாய்வருத்தும்போ ததுசொல்லியது.

வெண்பா.

இட்டமுடனென்றலையிலின்னபடியென்றெழுநி  
 விட்டசிவனுஞ்செத்துவிட்டானே-முட்டமுட்டப்  
 பஞ்சமேயானாலும்பாரமவனுக்கன்றாய்  
 நெஞ்சமேயஞ்சாதேநீ

அதுகேட்டு மனந்துணிந்து போயினள் பின்பு  
 அக்ருழந்தையை அச்சேரியிலுள்ள பாணர்களுள்  
 தது வளர்க்கவளர்ந்து சரஸ்வதியாகையால்லியல்பா  
 கவேகலைமுழுதும்அறிந்து சிதக்களப வென்னுங் க  
 ணபதிஅகலல்பாடி! அவரை உபாசித்து லோகோப  
 காரமாக, ஆத்திருடி-கொன்றைவேந்தன் - மூதுரை  
 நல்வழி-ஞா வக்குறள் அசதிக்கோவை-என்னுந்நோ

பையென்னவந் தவதரித்து வண்ணர்வளர்கக வளர்  
ந்து மாரியம்மையாய் உலகமெல்லார் தன்னைப்பேர  
ற்ற அப்பொழுதும் அவ்வூரில் தெய்வமா யிருக்கின்  
றனள்.

(அதிகமான்.)

இதுநிற்க முன்புபோன அவ்விருவருஞ் சோ  
ழதேயத்திற் கருவூரிலடைந்து ஒருசோலையிற்கூட அ  
திகமானென்பவர் பிறந்தார் இந்தககுழந்தையைச்  
வர்காப்பாற்றுவாரென்று அதைவிட்டு நீங்கத் தாய்  
வருந்துமபோது அதுசொல்லியது.

(வெண்பா.)

சுருபபைக்குண் முட்டைக்குங் கல்லீனுட்டே  
ளைக்கும, விருப்புற்றமுதளிக்குமெய்ய-ஹுருப்பெற்  
று, லூட்டிவளர்க்கானே வோடுகடுவாயன்ருய்கே  
ள், வாட்டமுனக்கேன்மகிழ்.

அதுகேட்டு மனந்துணிந்து போயினள், அந்  
தக்குழந்தையைச் சேரமானெடுத்து வளர்க்கவளர்ந்  
து-வில்வேதம் மஹுவிக்கிபானமுதலியவுங் கற்றுமு  
டிசூட்டபெற்றுச் சொக்கனாதர் திருமுகமெழுநிக்  
கொடுக்கப் பாணபத்திரருக்கு வேண்டிய தீரவியங்

திருவள்ளுவநாயனார்சரித்திரம் கக்

கள்கொடுத்துப் பொன்வண்ணத்தந்தாதி யென்றோ  
ர் பிரபந்தமபாடிச் சிதம்பரத்தி லாங்கேறறி அரகசெ

இத்தீச சங்கரமூர்த்தியார் நடப்புப்பெற்றிருந்து அவர் கைலைக்குப்படுபாகும்போது உடனேபோய் அங்கே தாம் படிபுருளிய ஆதியுலாவை அங்கேதேற்றிச்சிவானுக்கிரகம் பெற்றுவிற்றிருந்தார்.

(உறுவை.)

முன்புபோன அவ்விருவரும் காவிரிப்பூம்பட்டினத்தடைந்து ஒருமண்டபத்திற் கூடினார்கள் உறுவையென்பவள் பிறந்தாள் இந்தக்குழந்தையை யாவர் காப்பாற்றுவாரென்று அதைவிட்டு நீக்கந் தாப்பவருந்தும்போது அதுசொல்லியது.

(வேண்பா.)

சண்டைப்பைக்குள்ளாயிர் சன்றயருந்தத்தானருந்தும். அண்டத்துயிர் பிழைப்பதாச்சரிய - மண்டியலைகின்றவன் னொரனுடையவுண்மை, நிலைகண்டுநீயமிந்துநில்.

அதுகேட்டுத் தாய்மனந்துணிந்து போயினள் பின்பு அக்குழந்தையைக்கள்விற்போரெடுத்துவளர்

கஉ திருவள்ளுவநாயனார்சரித்திரம்-

க்கவளர்ந்து தவஞ்செய்துபத்திரகாளியாய்த் தாருக்களைக்கொன்றுதிருவாலங்காட்டில்சபாநாயகருடனே நிருத்தஞ்செய்து அதிலேதோற்று அகோ வீரபத்திரணாவிவாகம்பண்ணிக்கொண்டவ்விடத்திருந்தாள்.

(கபிலர்.)

இதுநிற்க முன்பு அவ்விடம்விட்டுப்போன இருவரும் திருவாரூரையடைந்து ஒருமண்டபத்திற்குடக்கபிலொன்பவர் பிறந்தார் இந்தக்குழந்தையையாவர்காப்பாற்றுவாரென்று அதைவிட்டுநீங்கத் தாய் வருந்தும்போது அதுசொல்லியது,

(வெண்பா.)

கண்ணுழையாக்காட்டிற் கருங்கற்றவனைக்கு  
முண்ணும்படியறிந்துட்டுமவர்-ணணு  
நமக்கும்படியளப்பார் நாரியோர்பாகர்  
தமக்குத்தொழிலென்னதான்

அதுகேட்டுமனந்துணிந்து போயினள் அர்ரு  
ழந்தையைத் தனக்குப் பிள்ளையில்லாத பாப்பையி  
ணென்றும் ஒருபிராமணவெடுத்துவளர்த்து ருழுவ  
யதிலுபநயனஞ்செய்யத் தொடங்குகையில் பிராமு.

திருவள்ளுவநாயனார்சரித்திரம், ௧௩.

ணர்கள் ஒத்துக்கொள்ளமாட்டோ மென்றுசொல்ல  
அதைக்கண்டகபிலர் அவர்களைப்பார்த்து நான்முக  
த்தோனென்றோர் அகவல்சொல்லிக கர்மத்தினால்  
சாதியன்றிச்சென்மத்தால் இல்லையென்றுசாதிக்கஅ  
தற்குப் பிரதியுத்தரஞ்சொல்லமாட்டாமல் இதுவே  
விதியென்று யாவரும் ஒத்துக் கொண்டு அச்சடங்கு  
முதலானவை முடித்தார்கள் அக்கபிலர்இன்னும்பா  
தாளவுலகத்தில் தவம்பண்ணிக்கொண்டிருக்கின்

இதுநீங்க முன்புபோன அவ்விருவரும் வேளி  
ம்மலைச்சாரலில் வந்துகூட அப்பொழுது வள்ளியம்  
மைபிறந்தன ளிர்தக் குழந்தையை யாவர்காப்பாற்று  
வாரொன்று அதைவிட்டுக்கத்தாய் வருந்துமபோது  
அதுசெரல்லியது,

(வேண்பா)

அன்னைவயிற்றிலருத்திவளர்ததவன்று  
னிள்ளும்வளர்க்கானேவென்றேயே-மின்னாவந்து  
சூடும்பெருமான்சுகொட்டி னின்றவனீ  
யாடும்பெருமானவன்,

கச திருவள்ளுவநாயனார்சரித்திரம்,

அதுகேட்டு மனந்துணிர்துபோயினள் பின்பு  
அக்குழந்தையை மலைக்குறவர்கள் வளர்த்தார்கள் அ  
வள் முற்பிறப்பில் யானெனில் மகா வீஷ்ணுவினால்  
மோகிக்கப்பட்ட விபுதையென்பவளிடத்திற் பிறந்த  
சூமரியென்பவள் சூமாய்க்கடவுளைச்சூழித் துத்தவஞ்  
செய்தபோது அவர்வரப்படி தொண்டைமண்டலத்  
தில் வள்ளிமலைபிவிருந்த கடவுளுக்குநாயகியானாள்,  
(திருவள்ளுவர்)

முன்புபோன அவ்விருவரும் மயிலை நகரத்தில்  
இலுப்பைத்தோப்பிற்கூடினார்கள் அப்பொழுது தி  
ருவள்ளுவர்பிறந்தனர் இர்தக் குழந்தையை யாவர்  
காப்பாற்றுவாரொன்று அதைவிட்டுக்கத்தாய் வரு

ந்நாம்போது அதுசொல்லியது.

எவ்வுயிநங்காக்கவொருவிசிறுண்டோவில்லையோ  
வவ்வுயிரில்பாறொருவனல்லவோ-வவ்வி  
யருசுவதுகொண்டிக்கல்லவதேனன்னே  
வருசுவதுதானேவரும்;

அதுகண்டு மனந்துணிந்து அவ்விருவருக் தீர்  
ந்தயாததினாக்குப்போயினர் கின்பு சிவாலயத்தின்  
அருகேயுள்ள தீயுடையாத்தின் கீழிருந்தகுதற்கை

திருவள்ளுவநாயனார்சரித்திரம், ௧௯

ன்றுக்கேட்க நீர் திருமயிலையினருக்குந் திருவள்ளு  
வரைக்கேட்டிரானுல் தெரியுமென்று சொல்ல தே  
வர்களங்கேபோ யவரைக்கேட்க, அவர்சொல்லியது  
வெண்பா.

பூலியனும் புரந்தரனும் பூவுலகைத்... ..  
 தாண்டிந் தோனும் தாமிருக்க - நாவிய... ..  
 விழைநக்கி தூனெருடி மேழையறிவேனோ... ..  
 குவழநக்கும் பிஞ்சுகன்றன் கூதறு... ..

அதிலேதெரிந்து தங்கள் சந்தேகந்தெளிந்தார்  
 கள். ஒருநாள் தூல்வாங்கும்பொருட்டு ஏலேலசுங்  
 கள் விட்டுக்குப்போய் செட்டியார் எங்கேயென்று  
 கேட்டு, அவர்சிவபூசைசெய்கிறா ஒன்றார்கள். அ  
 வர்சிவபூசை இக்குச்செய்கிறாரோ குப்பத்திற்செய்  
 கிறாரோ வென்ன, அதைஅவர்பத்தனிஉள்ளேபோ  
 ய் அவருக்குச்சொல்ல அவர்கேட்டுச் சிவபூசை  
 யைவிட்டுத் திடுக்கிட்டோடிவந்து நாயனருடைய  
 உபயபாதங்களில் வணங்கிஸ்வாமீ! எண்ணபந்தசாக  
 ரத்தினின்று மெடுத்துக்களையெற்றவேண்டுமென்று  
 விண்ணப்பஞ்செய்ய நாயனர் அவரதுபக்குவத்தை  
 யும் இன்னஞ்சிலமாணுககர் பக்குவத்தையுஞ்சோ  
 திக்கவெண்ணி ஒருநாள் அவர்களை அழைத்துக்கொ  
 ண்டி ஒருவனத்திற் சென்று அங்குவெள்ளம் பெரு

20 திருவள்ளுவநாயனார்சரித்திரம்-

சிவரச்செய்தனர். அவர்கள் பயந்து மனோதிடமின்  
 றி யிக்ககாயிலிருந் தூடன்போகமாட்டாமல்விழிக்க  
 ஏலேலசுகுகர்மாதிரிந் தம்மைத்தொடர்ந்துவர அ  
 வ்வெள்ளம் வழிவிட்டது பின்ப ஒரு உயர்ந்தமரத்தி  
 னுளியி லேறென்றுசொல்ல, ஏலேலசுகுகரேறினர்.  
 பின்புபிடித்தகொம்பையும் நின்றகொம்பையும் விட்  
 டிவிடென்றருள, யோசியாமல்விட்டனர் விட்டும்  
 ஒரு அபாயமில்லாதிருந்த ஏலேலசுகுகரைத் தமது

மடியின்மேல் வைத்து ஞானோபதேசம்பண்ணி எப்  
 படிப்பட்ட செளந்தரியமுள்ள மங்கையர்கள் மயக்  
 கினு மயங்காத திடச்சித்தத்தையு மனுக்கிரகித்தார்.  
 பின்பு தம்மிடதிற்கு வந்துவிட்டார்கள்ப்படியிரு  
 க்குநாளி லந்நாட்டுக்கரசனாகிய அச்சுதராஜன் ஒரு  
 நாள் ஏலேலோசிக்கரோடு பேசிக்கொண்டிருக்கும்  
 போது உமக்குப்புத்திரப்பேறில்லையே உம்முடைய  
 ஞானாசிரியரை அப்பேறுண்டாகக் கேட்கலாகா  
 தாவென்ன, அவர்நல்லதென்றுபோய் மற்றொருநா  
 ள் நாயனாகக்கண்டு விண்ணப்பஞ்செய்ய, அவர்  
 ஸ்வாமிகடாட்சிப்பாரென்று அனுக்கிரகம் பண்ணி  
 னார். பின்பு ஒருநாள்பரமசிவமே சிறுகுழுவியாய் ஏ

லேலசிக்கரும் அவர் மனைவியும் சித்தியந்தரிசிக்கும்  
 பசுவின்வாலின் புறத்திற்கிடந் தழுவுதைக்கண்டு அ

திருவள்ளுவநாயனார்சரித்திரம் ௨௧

வ்விருவரும் இக்குழந்தையை ஏதெனவெடுத்தார்  
 கள். உடனே அந்த அம்மாள் ஸ்தனங்களிலேபால்  
 சுரந்துபெருக அக்குழந்தைக்குப்பால் கொடுத்தானா  
 னகுருவாகியநாயனார்சந்நிதானத்திற் கொண்டிபோ  
 னார்கள். அவர் அக்குழந்தைக்கு அழகானந்தரென  
 நாமகரணம் பண்ணினார், உடனே ஏலேலசிக்கர் அ  
 ச்சுதராஜனென்னும் அரசனிடத்திற்சென்று எனக  
 கு தெய்வீகத்தினால் குழந்தை யுண்டாடிற்றென்று  
 சொல்ல அவன் அப்படிதெய்வீகமானால் என்னிட  
 த்திலும் அதுவரலாமேயென்றான். அவ்விருவரும்  
 இப்படிபேசிக்கொண் டிருக்கும்போது அக்குழந்

தை அரசனதுமடியில் வந்திருந்தது, அதை அவன் கண்டி இது அழகானந்தமோவேன் னு ஆனந்தமடைந்து அனைத்துக்கொண்டு தன்னைவினகாற்றுகொடுக்க அவள்வாங்கினவுடனே ஸ்தனங்கனிவின்று பால்பெருக அனைக்குழந்தைக்குப் புகட்டினான். இப்படியற்புதமாய் வளர்ந்து பின்பு அநேகருக்கு ஞானோபதேசஞ்செய்து மகிழ்மையோடு பிராந்தனர். மற் றொருநினைத்தில் எலேகசியந்தாது கப்பல்கரைத்தடிப்போக அதைகேள்விப்பட்டு அவர் தம்மாசனூடணைசொல்ல, அவன் நம்மாலாவதென்னஉம்முடைய ஆசானியருடனே சொல்லுமென்ன, அவர்போய் உட திருவள்ளுவநாயனார்சரித்திரம்.

விண்ணப்பம் பண்ணிக்கொள்வதற்குமுன்னமேநாயனாரறிந்து எலேகசிக்கரை அழைப்பித்துக் கூட்டிக்கொண்டுபோய்க் கப்பலிழ்ச்சியுபூட்டி அநேகம் படவுகார நிழுத்திழுத் தெவ்வளவும் அசையாமற்பதந்திருப்பதால் அவர்களெல்லாஞ் சோர்ந்துகிடப்பதைக்கண்டு நாயனார் அநருகிற்சென்று தமது திருக்கையாற்றொட்டு எலையாவென்றிழுங்களென்று கட்டளையிட, அப்படியே பிழுத்தார்கள் உடனே நிற்கவேண்டியபடி கப்பல் நின்றது, பின்பு ஒருகாலம் மழையில்லாமையா லுலகத்திற் றுவியங்கொள்ளக் கிவடயாம லநேகரிதந்துபோவதைக் கண்டு நாயனார்தமக்கு அன்புள்ளமானுககனாகிய எலேகசிக்கரைப்பார்த்து நீரிந்தப் பஞ்சகாலமாறுகிறவனாக்கும் வாங்கிக்கட்டிவைத்திருக்கிற நெல்லெயில்லாம் வளங்கினவிலைக்குக் குறுண்டேற்றமாக விற்றக்க

டவையென்றான் அவரது சொல்லை ஆகமமாகக்கொண்டு விற்றார்—பொருள் அபிவிருத்தியாய் மலைபோலுங்குவிட்தன, அவர் கட்டி வைத்திருந்த நெல்லு எழுவுருஷங்குறைந்ததில்லை. பின்புமழைபெய்து உலகம் சேஷமடைந்தது மறுபடி அவரையழைத்துக் குருணிக் குறையவில்லென்றார் அப்படியே விற்றார் அவரிடத்திருந்த நெல்லெல்லாம் மறுநாள் அந்தம்

திருவள்ளுவநாயனார் சரித்திரம், உட

யத்திற்குள்ளே செலவாய்ப்போய்விட்டன, பின்பு நாயனார் நீர்நெல்லுவிற்று விருத்தியானபொருளை யெல்லாமுருக்கித் திரட்டிக்கூடவிற்போட்டு விடுமென அவர் அப்படியே செய்தார். அதையொரு பெருமீன் விழுங்கிற்று சிலநாள்க்குப்பின்பு அம்மீன்வலைக் காரர்நையிலகப்பட்டது, அதனை அவர்சோதிக்கும் போது அதன்வயிற்றில் மலின மும்பாசியும் படிந்த தொரு ஸ்தம்ப மிருக்க அதனை எலெலசினங்கருக்குக் கொடுத்தார்கள் அவர்களுக்கல்லென்றெண்ணி ன் நானம்பண்ணுமிடத்திற் செப்டுவீத்தார் அதன்மேல் நடத்தன்முதலியபயிற்சியால் மலினநீர்க்கிப் பிர

காசித்தது, அதில் தமதுபெயர்வெட்டி இருந்தலால்  
தம்பொருளென்றறிந்து குருவருளென்று அற்புதம்  
டைந்தார் இப்படியிருக்குங்காலத்தில் அளவில்லாத  
மகிமைசெய்து லோகபிரசித்தமாயிருக்கிறவரும் எ-  
லேலசிங்கருடைய புத்திரசிந்தபாங்கியத்தை நீக்கின  
வருமாகிய அழகானந்தரும் சிலபெரியோர்களும் தி-  
ருவள்ளுவரைப்பார்த்து கற்றற்கெளிதாய் இடம்பெ-  
யாகிமும்மைக்கு முதலியாய் லோகோபகாரமாய் உ-  
மதுபெயரால் ஒரு நூல்செய்யவேண்டுமென்றுசொ-  
ல்ல, நாயனார்வேகாகமகாரங்களைத் திரட்டி-அறம்-  
பொருள் இன்பமென சூப்பாலாகவி - தகடாராய்

உ.ச திருவள்ளுவநாயனார்சரித்திரம்.

(குறள்! வெண்பாவாற்பாடி யருளிநார். பின்பு அழ-  
கானந்தர் முதலாயினார் நாயனாரேயிதைக்கொண்டு  
சங்கத்தானாச் செயிக்கலாம் போமென்ன, அப்போ-  
தே நாயனார் புறப்படுத்த தமது மனைவியை யில்லின்  
கண்ணிருக்கிறதாம் வழிக்கொடு நடந்து இடைக்-  
காடர்வசிக்கிற இடைக்கழி நாட்டை அன்னகச்சேர்  
கையில் ஓளவெ நேர்பட அவனோடும் இடைக்கா-  
டகாக்கண்டு தாங்குசெல்லும் வனகையச்சொல்ல இ-  
டைக்காடரும் நாயனாரோகேயி இடையாலுந் க-  
டையாலு மழியக்கடவென்று சுவாமி.கம்மாரிரா-  
கரித்த நந்திராதி சங்கத்தானாச் சசித்திருக்கிறார்,  
ஆலா லென்னொழும்மாறு மழிவுபடப்போகிற  
தானையால் நாமும் வருகிறோம்வாரமென்று இடை-  
க்காடரும், ஓளவெயுங்கட வரப்பெற்று மதுரை  
யையடைந்து கொக்கிக்கு ஸ்வாமியினுடைய உல

யக்ஷைப் பிரதக்ஷணம்பண்ணி ஸ்வாமியையும், அம்  
 மனைபுந் தரிசனஞ்செய்து ஸ்வாமி சந்நிதானத்தில்  
 பாண்டியராஜா மந்திரி பிரதானிகள் மற்றச்சனங்க  
 ள்-ஒளவை-இடைக்காடர்முதலான பெரியோர்கள்  
 ருந்துகேட்கும்படி தாமருளிச்செய்த திருக்குறள்  
 முப்பாலையும் சங்கத்தார் நெஞ்சிற்றிகிலேறவும், ஏ  
 னையர்நெஞ்சிற்றிகளிப்பேறவும், அரங்கேற்றி முடித்

திருவள்ளுவநாயனார்சரித்திரம். ௨௫

தனர். அதனைக்கேட்டோர்கள் யாவரூடிரிஞ்சுந்தசந்  
 தேஷமமடந்து ஆணநதமாயி நாயனொப்புக்கழ்ந்து  
 னுதித்தனர்.

பின்புநாயனார் இடைக்காடரும் ஒளவையும் மற்  
 றவர்களுஞ்சூழ்ந்துவர் பொற்றூணை தீர்த்தத்தின்  
 கண்ணுள்ள சங்கப்பாடளகாபிண்டன் சமீபிக்கரசராக  
 விற்றிருக்கின்றவாகநூந் தலத்திலும் ஏறானத்திலு  
 ஞ் செந்தமிழ்வாக்கிலும் அளமந்த பெரியோராயிய  
 திருவாதலூரென்னும் மாணிக்கவாசக ஸ்வாமிகளரு  
 ளிச்செய்த திருக்கோவையார் நானாற்றுக்குப் பூறு  
 குற்றங்குறினவர்களுஞ்சொக்கலிங்கஸ்வாமியடிகள்  
 பனுவிய நாமியென்னும் பிராமணைனுக்குப் பொற்  
 கிழிகொடுத்தப்பொருட் டருளிச்செய்த நொங்கு  
 தேரென்னும்பாடலைக் குறறங்குறச் சோமகந்தா

னே வித்வானாயெழுந்தருளியவர நெற்றிக்கண்காடி-  
 னுக்குற்றங்குற்றமேயென்று கழிவ்வர்களுமும் மற்ற  
 ப்புலவர்கள் பாடியபாடலை யெல்லாங் கொன்றையி  
 ட்டி அகஸ்தியரையும் வெற்றிகொள்ளத்தக்க விலக்  
 கணவிலக்கிய வாராய்ச்சியுள்ளவர்களுமாகிய நந்திர  
 ராதிப் புலவர்களுடைய தைரியமும் தருக்கமும் புத்  
 தியுக்கவலங்கிச்சோர்வடையும். ஐட்டிக்கூட்டத்தி  
 ல புஷ்புகுந்தாற்போலும், அராக்கூட்டத்தில் கருட-

௨௬ - திருவள்ளுவநாயனார் சரித்திரம்.

ணடைந்தாற்போலும் யானைக்கூட்டத்தில் சிங்கவே  
 லு சென்றாற்போலும் மூங்கில்வனத்திற நீப்பற்றிய  
 துபோலவு மவர்களிடத்திற்சென்று அவர்கள்தம்  
 மை வினாவின அசுறிவினாவிற்கெல்லாஞ் செந்தமிழ்  
 ப்பாவாலுத்தரக் கொடுத்தார்.

பின்புசங்கத்தார் நாயனாரோக்கி வள்ளுவரோ  
 கீர்பாடியகுறளை நாங்க ளொப்புக்கொள்வதற்கு ஐ  
 யமொன்றுளது அஃதியாதெனின் நாங்களுர் குடி  
 ந்தப்பலகைதெள்ளியசெந்தமிழ் தூகைக்கண்டா வி  
 டங்கொடுக்குமாதலால் அது ஒப்புக்கொள்ளுமாகி  
 ல் எங்களுக்கெல்லாஞ் சம்மதியென்றசொல்ல அவ்  
 வாறே நாயனார்தம்மால் அருளிச்செய்யப்பட்ட திரு  
 க்குறள் முறையை அச்சங்கப்பலகைமீது வைத்தார்-  
 உடனே அப்பலகை தன்னிடத்திலிருந்த சங்கத்தா  
 ர்யாவரும் பொற்றாமையில் ஐழுமபடிதெய்வத் தன்  
 மைப்பொருந்திய திருக்குறட்டிபுத்தகத்தி ளளவாய்ச்  
 சருங்கி அதற்குமாதிரியிடங் கொடுக்கக்கண்டவர்  
 கள் யாவருங்கனிகூர்ந்தனர். அவருட்சிலர் இது தெ  
 ய்க்கமாகியவேதமென்றுஞ்சிலர் அங்கங்கொன்று

ஞ்சிலர் ஞான தூலென்று ஞ்சிலர் ஆகமமென்று ஞ்சிலர் புராணங்களென்று ஞ்சிலவாலிபர்மதனாகமமென்றுத் தத்தமக்குத்தேதான்றியவாதே சொல்லித்தூதி

திருவள்ளுவநாயனார் சரித்திரம், உ

தனர், அன்றியும் அநேகவிசேஷமான தெலுங்கா சாஸ்திரங்களும் கிரந்தமுதலான பாஷைகளிலிருநின்ற பலதூல்களும் இத்திருக்குறளினது பாயிர இனோபாடலின் பொருளுக்கு மொவ்வாடுதன்று இதுவே வித்வான்களுடைய பாக்ஷியமென்றும் ந்தப்பயன் அநேகமாயிரம் அகஸ்தியர்கள் ஒருருகிவந்து பாடப்பட்டதோவென்றும் பலவித எல்லகணவிலக்கியங்கட்கும் இஃதக்கத்தெத யொக்குமன்றும் விஷ்ணுவானவ ரிவ்வுலகை இரண்டடியாளந்தார் இது எல்லாருளந்தையுடைய லளந்ததன்றும் இது சட்சமயத்துக்கெய்யுரியதூலென்றும் உட்சமயத்துக்கெய்யுரியதூலென்றும் ஶிப்படி

கல்விமான்களும் அரசர்களும், மந்தவருட்கொண்  
 டாடித் துதிக்கும்போது பொற்றாமையைவிடும்படி  
 மொழி வருந்திய புலவர்நாற்பத்தொன்பதின் மரு  
 மிகக்கலங்கிக்ககையேறி நாயனாடும் திருக்குற  
 ளையும் புகழ்ந்துதித்து நாற்பத்தொன்பதின்மரும்  
 நாற்பத்தொன்பதுபாடல் அருளிச்செய்தனர் அஃ  
 வதிருவள்ளுவமாலையென்ப பெயர்பெறும்.

அச்சங்கத்தாரும் உக்கிரப்பெருவழுதியென்னும்  
 பாண்டியன் முதலானவர்களும் அதயந்தம் ஆனந்த  
 டைந்து வெகுபூசிதம்பண்ணி இஃதூலை அகஸ்திய

௩௦ திருவள்ளுவநாயனார்சரித்திரம்

(வெண்பா.)

அடிசிந்திவியாளே யன்புடையாளே..... \*  
 படிசொற்றவறுதபாவா - யடிவருடிப் ..... \*  
 பின்னாங்கிமுன்னெழுந்த பேதையேபோதியோ... \*  
 வென்றாங்கு மென்கணிரா..... \*

என்றருளி அந்த அம்மாள் திருமேனிபைச்சமாதி  
 பண்ணினார், நாயனாரின்னுமநேசநாளிருந்து அநே  
 கமகிடைமகள்செய்து ஏலேலசிங்கர்முதலாகிய சீஷர்  
 களுக்கும் பூரண அனுக்கிரகம்பண்ணிப் பின்பு ஏ  
 லேலசிங்கராயழைத்து நமக்குப்பரிபூரணதிசைநே  
 ரிட்டிருக்கின்றதால் நம்பரிபூரணமாவபின்பு நமது  
 தேகத்தைப் புரிக்கட்டியிருத்து ஊருக்குப்புறத்தில்  
 புதரிற்போட்டுக்கிடென் றனுக்கிரகஞ்செய்து சிஷ்  
 டைக்கடிப் பரிபூரணமாவவர்போ விருக்கக்கண்  
 டி ஏலேலசிங்கர் பொற்பெட்டியில்வைத்தடக்கம்பண்  
 ணை எத்தனித்ததை அறிந்துடனே நாயனார் விழிந்  
 துப்பார்த்து அப்பா நான்சொன்னசொல்லைக் கட

வாலையென்று அணுகிரகித்து உடனெப்பிரபுரை  
 மாணர், எலெலசெங்கரும் நாயனார் கட்டளைப்படிசெ  
 ய்யுமளவில் திருமேனி:நீதிதயிதசைகளைக் காசமு  
 தலானதுக ளருந்திப் பொன்மயபானதைக் கண்டு  
 பெரிதான ஆச்சரிப்பாடைந்து அவர் திருமேனியிருந்  
 தவிடத்தா லயமெடுப்பித்தும் பூசுதலவந்தார்கள்.

திருவள்ளுவநாயனார்-சரித்திரம்  
 முடிபிறறு.

திருவள்ளுவநாயனார்சரித்திரம். ௩௨

(மேற்படி-சரித்திரத்தினுட்பட்டபாட்டுகள்)

சொக்கநாதர்-தருமியென்னும்  
 பிராமணனுக்கு அருளிச்செய்தது,  
 திருமுகப்பாசரம் அகவல்;

கொங்குதேவர்வாழ்க்கையஞ்சிறைத்தும்பி ... .. \*  
 சாமஞ்செப்பாதுகண்டதுமொழிமேள..... .. \*  
 பயிலியதுகெழீஇயநட்பின்..... .. \*  
 மயிலியற்செறிபெயிற்றருவைகூந்தலி..... .. \*  
 னறியவுமுளவோநீயறியும்புவே.. .. .. \*  
 சொக்கநாதர்

நற்கிரைப்பார்த்துச்சொல்லியது  
 (வெண்பா.)

அங்கங்குலையவரிவாளினெய்ப்புசிப்... .. \*  
 பங்கம்படவிரண்டுகால்பரப்பிச்-சங்கதனை..... .. \*  
 கீர்கீரெனவறுக்குந்கிரவேவென்கவியை... .. \*  
 யாராயுமுள்ளத்தவன்..... .. \*

சொக்கநாதரைப்பார்த்து  
 நற்கிரைச்சொல்லியது.  
 (வெண்பா.)

சங்கறுப்பதெக்கள் குலஞ்சக்காராக்கேதுகுலம் \*  
 பங்கமறச்சொன்னாற்பழுதாமே-சங்கை... ..\*  
 யரிந்துண்டுவாழ்வோமரனே நின்போல.....\*  
 விரந்துண்டுவாழ்வதலை.....\*

122 திருவள்ளுவநாயனார் சரித்திரம்.

சங்கத்தாரை வெல்லவேண்டி ஔவைஞானச் சூ  
 றியாற் கைசைகைகள் பண்ணி இலையென்னென்  
 றுகேட்கச் சங்கத்தார் சொல்லியது.

(வெண்பா.)

இவ்வளவுகண்ணினாள் இவ்வளவு சிற்றிடை யா.....\*  
 ளிவ்வளவு போன்ற விள முலையா-ளிவ்வளவாய்க் ...\*  
 காமத்தலைவனையுக்காணாது கன்றினா.....\*  
 னுமத்தை காட்டுகுமநன்கு.....\*

இஃது தருதியான உத்தரவின்றென்று அக்குறி  
 களுக்கு ஔவை சொல்லியது.

(வெண்பா)

ஔயம் மிபின்ற நெழியை கக்கப்பிடி யி.....\*  
 ளிவ்வளவே னுமமன ந்தை யிடிகுண்பின்-தெய்வ...\*  
 மொருவனெபென்னவுணர வல்லிரே.....\*  
 லருவினைகளை ந்தும தும்.....\*

இப்படி யென்று ஔவை சொல்லச் சங்கத்தார்  
 நாணமுற்று இவளை வெல்லப்படாதென்று திருவள்  
 ளுவரைப்பார்த்து நீ-ரெந்தவுரென்றதற்கு அவர்  
 சொல்லியது.

திருவள்ளுவநாயனார் சரித்திரம். ௩௩

(வெண்பா.)

எந்தவுரென்றீரிருந்தவூர்நீர்கேள்.....\*  
எந்தவூர்செய்தியறிபீரோ-வந்தவூர்.....\*  
முப்பாழும்பாழாய்ப்புடிவினொருகுனியமா.....\*  
யப்பாலும்பாழாயறம்.....\*

என்றிதுமுதலான ஞானூர்த்தமான செய்யுட்க  
ளாவ்வர்வின்வியவைகளுக்கெல்லாம் உத்தரவுசொ  
ல்ல இவனாயும் வெல்வதரிதென்று இடைக்காடரு  
டவேபேச அவரருளியது.


(வெண்பா.)

ஆற்றங்கரைபினருகிருந்தமாமரத்திற்.....\*  
காக்கையிருந்துகொக்கெனக்-காக்கைகளை...\*  
யெய்யக்கோவிலல்லாம் விச்சிச்செனையெய்தா...\*  
வையக்கோனூர்தன்மகன்.....\*

இதுபோன்ற அநேகஞ் செய்யுட்களை அவர்கள்  
லெழுதப்படாமலுந், கற்றுக்கொள்ளப் படாமலுஞ்  
சொல்ல நாணித் தோற்படைந்தார்கள்.

திருவள்ளுவநாயனார் சரித்திரம்  
முற்றிற்று.

௩



சங்கத்தார்செய்த

திருவள்ளுவர்மாலை.



(அச்சிரி)

திருத்தருகெய்வத் திருவள்ளுவரோ.....\*  
 திருத்தருநற்பலகையொக்க விருக்க .....\*  
 வுநத்திசன்மரென வுரைத்துவானி.....\*  
 லொருசகவெவென்றதோர்சொல்.....(க)

(நாமகள்)

நாடாமுதலுன்மறைநான் முகலுவிற் .....\*  
 பாடாவிடைபாரதம்பகர்ந்தேன்-கூடாரை... ..\*  
 யெள்ளியவென்றியிலங்கிலேவென்பாறபின் ... ..\*  
 வள்ளுவன்வாய்தென்வாக்கு.....(உ)

(இறையனார்)

தூன்றும்புலராதியானார்நாட்செல்லுகினு... ..\*  
 நின்றலர்ந்துதேன்பிலிற்று நீர்மையதாய்க்-குன்றாத  
 செந்தளிர்க்கற்பகத்தின் றெய்வத்திருமலர்போன் \*  
 மன்புலவன்வள்ளுவன்வாய்ச்சொல்... ..(ங)

(உக்கிரப்பெருவழுதியார்)

நான்மறையின்மெய்ப்பொருளை முப்பொருளாநான்  
 முகத்தோவ்-றான்மறைந்து வள்ளுவனாய்த்தந்துரை

திருவள்ளுவர்மலை.

௩௫

தீத-தூன் முறைய-வந்திக்கசென்னிலாய்லாழ்ந்து  
 ககன்னைஞ்சம்-சின்தக்கசேட்கசெவி ... ..(ச)

(கபிலர்)

தினையளவுபொதாச்சிறுபுன்னீர்நீண்ட ... ..\*  
 பனைபளவுகாட்டும்படித்தான்-மனையளகு ... ..\*  
 வள்ளைக்குறங்குடவளநாடவள்ளுவனார் ... ..\*  
 வெள்ளைக்குறடபாவிரி... ..(ஊ)

(பரணர்)

மா லுக்குறளாய்வளர் திரண்மொண்டியான்... \*  
நூல்முழுதுறையந்தளந்தான்-வாலநீவின் ... \*  
வள்ளுவருநுத்தங்குறள்வென்பாவடியால்வையத்தா...  
நூள்நூவவெல்லாமனந்தாரோர்ந்து ... (க)

(நகீரர்)

தானே முழுதுணர்ந்து தண்டமிழின்வெண்குறளா...  
லானுவறமுதலாவந்தான்கு-மேனேருக ... \*  
கழிநுணாததாற்குமொண்ணீர்புவினுககும்... \*  
வாழியிலகென்னுற்தமற்று... ... (எ)

(மாமுலனார்)

அறம்பொருளின்பம்வீ டென்னுமநநாயின்... \*  
நீறந்நெரிந்துசெப்பியதேவை-மறந்தேயும்... \*  
நக

நூவள்ளுவர்மலை.

வள்ளுவனென்பானோர் பேதையவன்வாய்ச்சொற்கு  
கொள்ளாரறிவுடையார் ... ... (அ)

(கல்லாடர்)

ஒன்றேபொருளெண்ணின் வேறென்பவேறென்னி...  
னன்றென்பவாறுசமயத்தார்-நன்றென்ன ... \*  
வெப்பாலவருமியைபவேவள்ளுவனார் ... \*  
முப்பான்மொழிந்தமொழி... ... (க)

(சீக்தலைச்சாந்தனார்)

மும்மலையுமுந்நாடு முந்நகியுமுப்பதியு ... \*  
 மும்முரசமுத்தமிழுமுக்கொடியு-முமாமாவந்..... \*  
 சாமுடையமன்னர் தட முடிமேற்றாரன்றோ... \*  
 பாமுறைதேர்வள்ளுவர்முப்பால்... .. (10)

(மருத்துவன்றாமோதரனார்)

சீர்திருநீர்ச்சகண்டந்தெரிசுக்குத்தேனளாய்... .. \*  
 மோந்தபின்பார்க்குந்நிலைக்குத்தில்-காந்தி ... .. \*  
 மலைக்குத்துமால்யானைவள்ளுவர்முப்பாலாற்..... \*  
 நிலைக்குத்துத்தீர்வுசாத்தற்கு... .. (10க)

(நாகன்றேவனார்)

தாளார்மலர்ப்பொய்கை தாங்குனடவார்தண்ணீரை  
 வேளாதொழிதல் விடப்பன்று-வாளாதா ... \*

திருவள்ளுவர்மலை. ௬௭

மப்பாலொருபாயையப்பவோவள்ளுவனார் ... \*  
 முப்பான்மொழிமுழுகுவார்... .. (10உ)

(அரிசிநகிழார்)

பரந்தபொருளெல்லாம்பாரியவேறு ... \*  
 தெரிந்துறந்தோதுஞ்சேரச்-சுருங்கிய ... \*  
 சொல்லால்விளித்துப் பெர்ருள்விளங்கச்சொல்லுதல்  
 வல்லாரார்வள்ளுவரல்லால் .. .. (10ஊ)

(பென் முடியார்)

கானின்றதொங்கலாய்காசிபனார் தந்ததுமுன்..... \*  
 கூசின்றளந்தகுறளென்ப-நூன்முறையாள் ... .. \*

வானின் தாமண்ணின் தளந்தே தேவள்ளுவனார்... ..  
தானின் தளந்தே தள... .. (108)

(கோதமனார்)

ஆற்றலழியுமென்றந்த ஊர்களுள்மறைபையப் ... \*  
போற்றியுணாத் தட்டி. ன் புறத்தெழுநா-ரே. . . . .  
தி-வல்லுநரும்வல்லாரும்வள்ளுவனார் முப்பாளைச் \*  
சொல்லிடினுமாத்றல் சொர்லின்னு ... .. (109)

(நத்தத்தனார்)

ஆயிரத்து முந் தூற்று முப்பாருக்குறளும் ... .. \*  
பாயிரத்தினைபுள்திந்தியின்-போயென்றந்தர், \*  
... .. திருவள்ளுவர்மலை.

வாய்க்கேட்கநூலுளவோ மன்னுதமிழ்ப்புலவ... \*  
ராய்க்கேட்கவிற்றிருக்கலாம... .. (110)

(முடையலுர்ச்சிங்கருந்தும்பியார்)

உள்ளுகலுள்ளியுணாத் தலுரைத்ததனைத் ... \*  
தெள்ளுதலன்றே செயற்பால-வள்ளுவனார் ... \*  
முப்பாவின்பிக்கமொழியுண்டெனப்பகர்வா ..... \*  
ரெப்பாவலரினுயில்..... .. (111)

(ஆசிரியநல்லத்துவனார்)

சாற்றியபல்கையு தப்பாவருமறையும் ... \*  
போற்றியுணாத் தபொருளெல்லாத்-தோற்றவே ... \*  
முப்பான்மொழிந்தமுதற்பாவலொப்பா ... \*  
ரெப்பாவலரினுயில்... .. (112)

(ரேந்தையார்)

\*தப்பாமுதற்பாவாற்றாமாண்டபாடலினுள் ... ..

முப்பாலினுற்பான்மொழிந்தவ-ரெப்பாலும் ... \*  
 வைவைத்தகூர்வேல்வழுதிமனமகிழ்த் ... \*  
 தெய்வத்திருவள்ளுவர் ... (195)

(சியமேதாஷியார்)

வீடொன்றுபாயிரநான்குவிளங்கற ... \*  
 நாடியமுப்பத்துமூன்றென்றுழ், கூடுபொரு ... \*

திருவள்ளுவர்மலை. ... 155

எள்ளிலெழுபத்திருபதிற்றைந்தின்பம் ... \*  
 வள்ளுவர்சொன்னவகை ... (20)

(நலகூர்வேள்ஷியார்)

உப்பக்கநோக்கியுபதேசிகோணாணந்தா ... \*  
 னுத்தரமாமதுரைக்கச்சென்ப-விப்பக்க ... \*  
 மாதாநுபங்கிமதுவில்புலச்செந்நாப் ... \*  
 போதார்புறற்கூடற்கச்ச ... (23)

(தொடித்தலைவிழுத்தண்டினர்)

அறநான்கறிபொருளேழோன்றுகாமத் ... \*  
 திறமுன்றெனப்பகுதிசெய்து பெறலரிய ... \*  
 நாலுமொழிந்தபெருநாவலொ நன்குணர்வார் ... \*  
 போலுமொழிந்தபொருள் ... (22)

(வெள்ளிவிதியார்)

செய்யாமொழிக்குந்திருவள்ளுவர்மொழிந்த ... \*  
 பெய்யாமொழிக்கும்பொருளென்றே செய்யா... \*  
 வதற்குரியாரந்தனரேயாராபிலேனை ... \*  
 தற்குரியாரல்லாதாரில்... ... (24)

(மாங்குடிமருதனர்)

ஒதற்கெளிதாயுணர் தற்கரிநாடி ... \*  
 வேட்ப்பொருளாய்மிசவிளங்கித்-தீதற்றே ... \*

சு) திருவள்ளுவர்மலை.

ருள்ளுதோறுள்ளுதோறுள்ளமுருக்குமே ... \*  
 வள்ளுவர்வாய்மொழிமாண்பு ... (உச)

(எரிச்சலூர்மலாடனார்)

பாயிரநான்கிலவறமிருபான்பன்முன்றே ... \*

தாயதுவறமொன்றுழாகவாய ... \*

வறத்துப்பானுல்வகையாலாய்நுரைத்தார் நூலின்  
 றிறத்துப்பால்வள்ளுவனார்தேர்ந்து... (உரு)

(போக்கியார்)

அரசியலையைந்தமைச்சியலினை ... \*

துருவல்லரணிரண்டொன்றெண்குழிருவிய ... \*

லின்படைடப்புப்பதினேழ்குடிபதன்முன் ... \*\*

றென்பொருளேழாயிவை ... (உக)

மோசிகேரனார்

ஆண்பாலேஜாநிரண்டுபெண்பாலடுத்தன்பு ... \*

பூண்பாலிருபாலோராறுக-மாண்பாய ... \*\*

காமத்தின்பக்கமொருமுன்னருக்ககட்டுரைத்தார் ... \*

நாமத்தின்வள்ளுவனார்தன்ரு... (உஎ)

காவிரிப்பும்பட்டினத்துக்

காரிக்கண்ணனார்.

ஐயாறுநூறுமதிகாரமுன்றுமா ... \*

மெய்யாயவேதப்பொருள்விளங்க-பெய்யாது... \*

திருவள்ளுவர்மலை ... \*  
 சுச

தந்தானுலகிற்ருத்தான்வள் றுவனாகி ... \*  
யந்தாமரைமேலயன் ... .. (உஅ)

யதுனாத்தமிழ்நாயகனார்!

எல்லாப்பொருளுமிதன்பா ளுளன் தன்பா ... \*  
வில்லாதவெப்பொருளு மில்லையாற்-செல்லாத் ... \*  
பரந்தபாவாலென்பயன் வள்ளுநனார் ... \*  
சுரந்தபாவையத்துணை ... .. (உக)

பாரதம்பாடியபெருந்தேவனார்.

எப்பொருளும்காரு மிடலின்றுறியுந் ... \*  
செப்பியவள்ளுவர் தாஞ் செப்பவரு முப்பாற்குப் \*  
பாரதஞ்சீராமகதை மனுப்பண்டைமறை ... ..  
கேர்வன மன்றில்லை சீகர் ... .. (உஉ)

உருத்திரசன்மகண்ணனார்.

மணற்சினக்கநீருய மைந்தர்கள் வாய்வைத் ... \*  
துணைச்சுரக்குந்தாயமுலை யொண்பால்-பிணக்கிலா \*

வாய்மொழிவள்ளுவர். முப்பான்மதிப்புலவோர்க் \*  
காய்தொழமுது மறிவு ... .. (உக)

பெருஞ்சீத்தனார்.

எதமில்வள்ளுவரின் குறள்வெண்பாவினா ... \*  
லோதியவொன்பொருளெல்லா முனாத்ததனாற் \*  
றாதவிழ்தார்மாநதாமே தமைப்பயந்த ... \*  
வேதமேமேதக்கன ... .. (உஉ)

புது திருவள்ளுவர்மலை.

நடுவெருத்தலையார்.

இன்பம்பொருளறம்விடென் னுயிர்க்கா ன்கு ... \*  
முன்பறியச் சொன்ன முதுமொழி தூண் - மன்பதைக  
ட்ட-குள்ளவரிநென்றவைவள்ளுவருலகங் ... \*  
கொள்ளமொழித்தார் குறள் ... (1.௩)

மதுரைத்தமிழாசிரியர்

செங்குன்றூர்க்கிழார்.

புலவர்திருவள்ளுவரஸ்ஸிப்பியேற் ... \*  
சிலவர் புலவரை சொப்பனிலவு ... \*  
பிறங்கொளிமாலைக்கும் பெயர்மாலைமற்றுங் ... \*  
கறங்கிருண்மாலைக்கும்பெயர் ... (1.௪)

மதுரையறுவைவாணிகளவேட்டூர்.

இன்பமுந் துன்பமுமென்னு மிவையிரண்டு ... \*  
மன்பதைககெல்லாமனமதிழுவன்பொழியா ... \*  
துள்ளியுரைவுவாத்தாயோ துசீர் ... \*  
வள்ளுவர்வாடினாவாழ்த்து ... (1.5)

கவிசாகரப்பெருந்தேவனார்

பூவிற்குத்தாமரையேபொன்னுக்குச்சம்புநத ... \*  
மாவிற்கருமுனியாயானைக்-கமரருப்ப ... \*  
றேவிற்பிருமாலெனச்சிறந்ததென்பவே ... \*  
பாவிற்குவள்ளுவர்வெண்பா ... (1.6)

திருவள்ளுவர்மாலை.

௪௩

மதுரைப்பெருமருதனார்.

அறமுட்பத்தெட்டுப்பொருளெழுபதீன்பத் ... \*  
 தீறமிருபத்தைந்தாற்றெளிய-பூகைமையாள் ... \*  
 வேதவிழுப்பொருளை வெண்குறளால்வள்ளுவனா... \*  
 ரோதவமுக்கற்றதுலகு ... (௬௭)

கோலூர்க்கிழார்.

அறமுதன்ன்குமகவிடத்தொடொல்லாந்... \*  
 தீறமுறத்தேர்க்குத்தெளியக்குறள்வெண்பாப்... \*  
 பன்னியவள்ளுவனாபான்முறைநேரொவ்வாதே \*  
 முன்னையமுதுவோர் மொழி... (௬௮)

உறையூர்முதுகத்தனார்.

தேவிற்சிநந்ததிருவள்ளுவர்குறள்வெண்  
 பர்வீற்சிநந்திமுப்பாஸ்பகரார்நாவிற்  
 குயவிலைச்சொற்கவையோர்விலைமற்றுஞ்  
 செயலிலையென்னுந் திரு (௬௯)

இழிகட்பெருங்கண்ணனார்.

இம்மைமறுமையிரண்டுமொழுமைக்குஞ்  
 செம்மைநெறியிற்றெளிவுபெறமும்மையின்

விடவற்றினுண்கின்விதிவழங்கவள்ளுவனா  
 பாடினான்குறள்வெண்பா. (௭௦)

செயிற்காவிரியார்மகனார்சாந்தனார்,

ஆவனவுமாகாதனவுமறிவுடையார்  
 யாவரும்வல்லாரெடுத்தியம்பத்-தேவர்

சுசு திருவள்ளுவர்மாலை.

திருவள்ளுவர்தாமுஞ்செப்பியவேசெய்வார்  
 பொருளிலொழுக்கம் பூண்டார். (௭௧)

செயலூர்க்கொடுஞ்செங்கண்ணனார்,  
 வேதப்பொருளை விரகால்விரித்துலகோ

ரோதத்தமிழாலுரைசெய்தா ராதலா  
 லுள்ளநுள்ளும் பொருளெ ல்லாமுண்டென்ப  
 வள்ளுவர்வாய்மொழி மாட்டு. (சுஉ)  
 வண்ணக்கஞ்சாநீரார்.

ஆரியமுஞ்செந்தமிழுமாராய்ந்திதனினிது  
 சீரியதென்றென்றைச் செப்பரிதா-லாரியம்  
 வேதமுடைத்துத்தமிழ் திருவள்ளுவன  
 ரோதுகுறட்பா வுடைத்து. (சுஉ)  
 கனத்தூர்க்கிழார்,

ஒருவரிருகுறளே முப்பாலினோதுந்  
 தருமமுதலுன்குஞ்சாலு-பருமறைக  
 னைந்துஞ்சமயதூலாறு நம் வள்ளுவனார்  
 புந்திமொழிந்த பொருள். (சுச)  
 நச்சுமனார்;

எழுக்ககைசீரடி சொற்பொருள்யாப்பு  
 வழக்கில்வனப் பணிவண்ண-மிழுக்கின்றி  
 யென்றெவர்செய்தனவெல்லாமியம்பின  
 லின்றிவரின் குறள் வெண்பா. (சுரு)

திருவள்ளுவர்மலை. சரு

அக்காரக்கணிஉச்சுமனார்,  
 மலைநிரம்பிக்காண்டற் கினிதா கிண்கண்ணி  
 னிலைநிரம்புகீர்மைத்தெனினுந்-தொலைவினா  
 வானார்மதியந்தனக்குண்டோவள்ளுவர்முப்  
 பானானயத்தின் பயன். (சுசு)

நப்பாலத்தனார்,

அறந்தகனியான்ற பொருடரியின்பு  
சிறந்தநெய்செஞ்சொற்றீத்தண்டு-குறும்பாவால்  
வள்ளுவனாரேற்றினார் வையத்துவாழ்வார்க  
ளுள்ளிருணிக்கும் விளக்கு. (௪௭)

குலபதிநாயனார்,

உள்ளக்கமலமலர்த்தியுள்ளத்துள்ள  
தள்ளற்கரியவிருடனாநதலால்-வள்ளுவனார்  
வெள்ளைக்குறட்பாவும் வெங்கதிருமொக்குமெனக்  
கொள்ளத்தகுங்குணத்தைக் கொண்டு. (௪௮)

தேனீக்குடிக்கிரனார்,

பொய்ப்பாலபொய்யேயாய்ப் போயினை பொய்யில்லா  
த-மெய்ப்பாலமெய்யாய்விளங்கினவே-முப்பாலிற்  
றியவத்திருவள்ளுவர் செப்பியகுறளால்  
வையத்துவாழ்வார் மனத்து. (௪௯)

கொடினாழன்மாணிபுதனார்,

அறனறிந்தேமான்றபொருளறிந்தேயின்பின்  
றிதனறிந்தேமவிடுதேளிந்தே-மறமெறிந்த

௪௯

திருவள்ளுவர்மலை.

வாளார்நெடுமாறவள்ளுவனார்தம்வாயாற்  
கேளாதனவெல்லாங்கேட்டு. (௫௦)

கவுணியனார்,

சிற்தைக்கினிய செவிக்கினிய வாய்க்கினிய  
வந்தவிருஷனைகருமா மருந்து-புந்திய  
நன்னெறிநாமறியநாப்புலமை வள்ளுவனார்  
பன்னியவீன்குறள் வெண்பா. (௫௧)

மதுரைப் பல்கலைக்கழகம்,  
வெள்ளியாழிமலை விளங்கிரவிவெண்டி நகர்.

பொள்ளையர்க்கும் புறவிருதை-தெள்ளிய  
வள்ளுவரின் குறள் வெண்பாவகலத்தோ.

ருள்ளிருணிக்கு மொளி.

(இ-)

ஆலங்குடிவங்கரை,

வள்ளுவர்பரட்டின் வளமுண்டுகின்வாய்க்குந்  
தெள்ளமுதினீஞ்சுவையு மொவ்வாதற் - தெள்ள.

முத-முண்டறிவார்தேவ ருலகடையவுண ணுமால்  
வண்டமிழின் முப்பான் மகிழ்ந்து. (இ-)

திருவள்ளுவர்மலை.

முற்றியது.

திருவள்ளுவநாயனார் குறள்

முதல் அதிகார அறத்துப்பால்.

பாடீரம். கடவுள்வாழ்த்து.

அகரமுதல் வெழுத்தெல்லா மாறி  
பகவன் முதற்றேயுக்கு.

(க)

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவு  
னற்ற டொழா அரெனின். (உ)

மலர்மிசை யேறினான் மாணடிசேர்ந்தார்  
நிலமிசை நீடுவாழ வார். (ங)

வேண்டுதல் வேண்டாமையிலானடிசேர்ந்தார்க்கு  
கியாண்டு மீடுமபையில. (ச)

இருள்சே நிரூண்டையுரு சேராவிறைவன்  
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (சு)

பொறிவாய் லேந்தவித்தான் பொய்தீரொழுக்க  
நெறிசின்றார் நீடுவாழ வார். (சு)

தனக்குவமை யில்லாதான் ருள்சேர்ந்தார்க்கல்லா  
ன், மனக்கவலை மாற்ற லரிது. (ஊ)

அறவாழியந்தணவா ருள்சேர்ந்தார்க்கல்லாற்  
பிறவாழி நீங்க லரிது. (ஆ)

கோனில்பொறியிற் குணமில்வே யெண்குணத்தான்  
றானை வணங்காத் தலை. (ஈ)

பிறவிப்பெருங்கட னீந்துவர் நீந்தா  
ரிறைவனடி சேரா தார். (ஐ)

ஆக-ஐ.

உ. உ-ம், அதி, வான்றிறப்பு.

வானின்றலகம் வழங்கி வருதலாற்  
றானமிழ்த மென்றுணரற் பாற்று. (க)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்துப்பார்க்குத் \*  
துப்பாய துஉ மழை. (உ)

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர்வியனுலகத்  
துண்ணின் துடற்றும் பசி. (ங)

ஏரினுழா அ ருழுவர் புயலென்னும்  
வாரிவளங் குன்றிக் கால். (சு)

கெடுப்பதா உங் கெட்டார்க்குச் சார்வாய்மற்றுக்கே  
யெடுப்பதா உ மெல்லா மழை. (ரு)

விசும்பிற்றுளிவீழி ன். ல்லான்மற் றுக்கே  
பசும்புற் றலைகாண் பரிது. (சு)

நெடுங்கடலுந் தன்னீர்மைகுன் றுந்தழித் தழிவி  
தானல்கா தாவி விடின. (எ)

சிழப்பொடுபூசனை செல்லாது வானம்  
வறக்குசீமல் வாநோக்கு மீண்டு. (அ)

தானந்தவயிரண்டிந் தங்கா வியனுலகம்  
வானம் வழங்கா தெனின். (க)

நீரின்றமையா துலகெனின் யார்யார்க்கும்  
வானின் தமையா தொழுக்கு. (ஐ)

ஆக-2யி:

ஈ-ம். அது. நீத்தார்பெருமை. ஈ

ஒழுக்கத்துநீத்தார்பெருமை விழுப்பத்து ... \*

வேண்டும் பஹுவற் றுணிவு ... (சு)

துறந்தார்பெருமை துணைக்கூறின் வையத் ... \*

திற் தாணா யெண்ணிக்கொண்டறறு ... (உ)

இருமைவகைதெரிநீண்டறம் பூண்டார் ... \*

பெருமை பிறங்கிற் றலகு ... (ஈ)

- உரனென்னுந் தோட்டியானோரைந்நுங் காப்பான்ஃ  
 வரனென்னும் வைப்புக்கோர் விதது ... (௪)
- ஐந்தவித்தானாற்ற லகல்விசம்பு ளார்கோமா ... \*  
 னீந்திரனே சாலுங்கரி ... (௫)
- செயற்கரியசெய்வார் பெரியர் சிறியர் ... \*  
 செயற்கரிய செய்கலா தார் ... (௬)
- சுவையொளியூறோசை நாற்றமென் றைந்தின் ... \*  
 வகைதொரிவான் கட்டே புலகு ... (௭)
- நிறைமொழிமாந்தர் பெருமை நினைத்து ... \*  
 மறைமொழி காட்டி விடும் ... (௮)
- குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி ... \*  
 கணமேயுங் காத்த லரிசூ ... (௯)

அத்தணரென்பேர் ரதவேர்முற் றெவ்வுயிர்க்குஞ் \*  
 செந்தண்மை பூண்டொழுக்க லான் ... ( )  
 ஆக் கூட.

௪. ௪-ம். அ.கி. அறன்வலியுறுத்தல்.

- சிறப்பினுஞ் செவ்வழு மீதுமறத்தினூஉங் ... \*  
 காக்க மெவனோ வுயிர்க்கு ... (௧)
- அறத்தினூஉங்காக்கமு மில்லை யகீன ... \*  
 ரதத்தன்னூஉங் கில்லை கேடு ... (௨)
- ஒல்லும்வகையா லறவினை யோவாதே ... \*  
 செல்லும்வற யெல்லாஞ் செயல் ... (௩)

- மனத்துக்கண்மாசில ஓத லனைத்தற ... \*
- ஓகுலநீர டிற,, ... (அ)
- அழுக்கா தவாலெருநியின் ஓச்சொன்னுக்கு... \*
- மிழுக்கா வியன்ற தறம், ... (ஆ)
- அன்றலிவாமென்னு தறஞ்செய்க மற்றது ... \*
- பொன துங்கரற் பொன்றாத துணை ... (அ)
- அறத்தா டிதுவெள டேவண்டா சிவிகை, ... \*
- பொறுத்தானோ டீர்ந்தா விரை ... (அ)
- வீழ்நாள் ப ா அமை நன்றாற்றி னஃதொருவன் \*
- வாழ்நாள் வழியடைக்குவ் கல் ... (அ)
- அறத்தான்வருவதே யின்பமற் றெல்லாம், ... \*
- புறத்த புசமுமில, ... (க)
- செயற்பாலதோரு மறனை யொருவற் ... \*
- புயற்பால தோரும் பழி ... (ய)

ஆக சல.

ஓம் ஆதி. இல்வாழ்க்கை. 6

இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு... \*

நல்லாறயி னின்ற துணை ... (க)

அறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு... \*

மில்வாழ்வா னென்பான் துணை ... (உ)

தென்புலத்தார்வெதம் வர்விருந்தொக்கரு னென்றால் \*

கைம்புலத்தா ரோம்ப றலை .. ... (ஊ)

பழியாஞ்சிப்பாத்தா ணுடைத்தாயிற் வாழ்க்கை \*

வழிபெஞ்ச லெஞ்ஞான்று மில் ... (ஈ)

அன்புமறனு முடைந்தாயி வில்வாழ்க்கை ... \*  
பண்பும் பயனு மது ... .. (1)

அறந்தாற்றினில்வாழ்க்கையாதற்றிற் புறத்தாற்றிற் \*  
போலும் பெறுவ தெனன் ... .. (2)

இயல்பினுலில்வாழ்க்கை வாழ்பவனென்பான் ... \*  
முயல்வாரு ளெல்லாநகலை ... .. (3)

ஆய்வினொழுக்கி யறவிக்கா வில்வாழ்க்கை \*  
நொற்பாரி ளேன்மை யுடைந்து ... .. (4)

அறனெனப்பட்டதே யில்வாழ்க்கையி லும் ... \*  
பிறன்பழிப்ப தில்லாயி னன்ற ... .. (5)

செய்வதுள் வாழ்வாங்கு வர்பவன் வாறுறையுள் \*  
தெய்வத்துள் வைக்கப் படும் ... .. (6)

ஆக இஃது

ள் ளும், அதி. வாழ்க்கைத்துணைநலம்.

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் \*  
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை ... .. (7)

மனைமாட்சியில்லாள் கணில்லாயின்வாழ்க்கை ... \*  
யெனைமாட்சித் தாயினு மில் ... .. (8)

இல்லதெனில்லவண் மாண்பானு லுள்ளதெ ... \*  
னில்லவண் மாணுக் கடை ... .. (9)

பெணணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் ... \*  
திண்மைமுண் டாகப் பெறின் ... .. (10)

தெய்வந்தொழாஅள் கொழுநற்றொழுதெழுவாள் \*  
பெய்யெனப் பெய்யு மழை ... .. (11)

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித்தகைகான்ற \*

சொற்காத்துச் சொர்யிலாள் பெண் ... (௬)  
 சிறைகாக்குங் காப்பெவன் செய்யும்களிர் ... (௭)  
 நிறைகாக்குங் காப்பே தலை .. (௭)  
 பெற்றூற்பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்  
 புத்தேளிர் வாழு முலகு ... (௮)  
 புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் ...  
 னேறுபோற் பிடு நடை ... (௯)  
 மக்கல்மென்ப மனைமாட்சி மற்றத ... \*  
 னன்கல னன்மகட் பேறு ... (௧௦)

ஆக கூடி.

எ-ம், அதி. புதல்வரைப்பெறுதல். ௭

பெறுமவற்றுள் யாமறிவ தில்லையறிவறிந்த ... \*  
 மக்கட்பேறல்ல பிற ... (௧)

எழுபிறப்புந் தீயவை தீண்டாபழிபிறங்காப்... \*  
 பண்புடை மக்கட் பெறின் ... (௨)

தம்பொருளென்ப தம்மக்க ளவர்பொரு ... \*  
 டந்தம் வினையான் வரும் ... (௩)

அமிழ்தினுமாற்ற யினிதேதம் மக்கள் ... \*  
 சிறுகை யளாவியகூழ் ... (௪)

மக்கண்மெய்தீண்ட லுடற்கின்ப மற்றவர் ... \*  
 சொற்கேட்ட னென்பஞ் செவிக்கு ... (௫)

குழலினிசி யாழினிதென்பதம் மக்கண் ... \*  
 மழுலைச்சொற் கேளா தவர் ... (௬)

தந்தைமகற்காற்று நன்றிய வைத்து ... \*

முந்தியிருப்பச் செயல் ... (எ)

தம்மிற்தம்மக்களையுடைமை மாநிலத்து ... \*

மன்னுயிர்ச் செல்லா மினிது ... (அ)

நன்றிபொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் ... \*

சான்றோ னெனக்கேட்ட தாய் ... (க)

மகன் நற்கைக் காற்று முதலியவன்றத்தை ... \*

யென்றோற்றான் கொல்வென்னுஞ் சொல் ... (ஐ)

ஆக. ௩௩.

அ-ம், அகி அன்புடைமை.

அன்பிற்குமுண்டோ வடைக்குந்தா ழார்வலர் ... \*

புன்சனீர் பூசுறநம் ... (க)

அன்பிலாரெல்லாந் தமக்குரிய அன்புடையா ... \*

ரென்புமுரியர் பிறர்க்கு ... (உ)

அன்போடியைந்த வழக்கென்ப வாரூயிர்க் ... \*

கென்போ டியைந்த தொடர்பு ... (ஈ)

அன்பினுமார்வ முடைமை யதுவீனு ... \*

நண்பென்று நாடாற் சிறப்பு ... (ச)

அன்புற்றமர்ந்த வழக்கென்பவைபகத் ... \*

கின்புற்ற ரெய்துஞ் சிறப்பு ... (ஊ)

அறத்திற்கேயன்பு சார்பென்பவறியார் ... \*

மறத்திற்கு மஃதே துணை ... (ஈ)

என்பிலகனை வெயிற்பேரலக் காயுமே ... \*

யன்பி லதனை யறம் ... (ஏ)

அன்பகத்தில்லாவுயிர்வாழ்க்கைவன் பூற்கண் ... \*  
வற்றன் மரந்தளிர் ததற்று ... (அ)

புறத்துறுப்பெல்லா மெவன்செய்யும் யாக்கை ... \*  
யகத்துறுப் பண்பி லவர்க்கு ... (ஆ)

அன்பின்வழிய துயிரினை யஃதிலார்க் ... \*  
கென்புகோல் போர்த்த வுடம்பு ... (இ)

ஆக அல.

கூம், அதி. விருந்தோம்பல். ... ௨௩

விருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி  
வேளாண்மை செய்தற் பொருட்டு ... (க)

விருந்தபுறத்ததாத் தானுண்டல் சாலா ... \*  
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று ... (உ)

வருவிருந்துவைகலு மோம்புவான்வாழ்க்கை ... \*  
பருவந்து பாழ்படுத லின்று ... (ஈ)

அகனமர்ந்துசெய்யா னுறையுருக னமர்ந்து ... \*  
நல்விருந் தோம்புவா னில் ... (ஊ)

வித்துமிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி  
மிச்சின் மிசைவான் புலம் ... (ஊ)

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா... \*  
னல்விருந்து வானத்தவர்க்கு ... (ஊ)

இனேத்துணைத் தென்பதொன் றில்லைவிருந்தின் ... \*  
றுணைத்துணை வேள்விப் பயன் ... (ஊ)

பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பிக  
வேள்வி தலைப்படர் தார் ... (அ)

உடைமையுளின்மைவிருந்தோம்ப லோம்பா ... \*  
மடமை மடவர்க ளுண்டு ... (ஊ)

மோட்பக்ருழையு மலிச்சமுதந் திரிந்து ... .. \*  
 லே:க்கக் குழையும் விருந்து ... .. (ய)

ஆக கல.

ய .. ய-ம், அதி. இனிபவைகூறல்.

இன்சொலாலீர மனே இப் படிநிலவாத்த ... .. \*  
 செம்பொருள்ரண் டார்வாய்ச் சொல் ... .. (க)

அநனமர்ந்திதவி னன்றே முகனமர்ந் ... .. \*  
 தின்சொல னாகப் பெறின் ... .. (உ)

முகத்தா னமர்ந்தினிது நோக்கியசத்தான ... .. \*  
 மின்சொ ளினதே யறம் ... .. (ஈ)

துன்புறாஉந் துவ்வாமை நிலலாகும் யார்மாட்டு \*  
 மின்புறாஉ மின்சொ லவர்க்கு ... .. (ச)

பனீவுடைய னின்சொல அதலொருவந் ... .. \*  
 கணியல்ல மற்றுப் சிற ... .. (ஊ)

அல்லலவைதேய வறம்பெருகு நல்லவை. ... \*  
 நாடி யினிய சொல்லின் ... (க)  
 நயனீன்றுநன்றி பயக்கும் பயனீன்று ... \*  
 பண்பிற தலைப்பிரியாச் சொல் ... (எ)  
 சிறுமையுணிக்ரிய வின்சொன் மறுமையு ... \*  
 மீம்மையு மின்பந் தரும் ... (அ)  
 இன்சொ வினிதின்தல் காண்பானெவன்கொலோ ...  
 வன்சொல் வழங்கு வது ... (க)  
 இனியவுளவாக வின்தொத கூறல் ... \*  
 கனியிருப்பக் காய்கவாந் தற்று ... (ய)

ஆகா.

யகம், அறி. செய்கன்றியறிதல். மி

செய்யாமற்செய்த வுதவிக்கு எவயகமும் ... \*  
 வானகமு மாற்ற னரிது ... (க)

காலத்தினும்செய்த நன்றி சிறிதெனினு ... \*  
 ஞாலத்தின் மாணப்பெரிது ... (உ)

பயன்றுக்கார்செய்த வுதவி நயன்றுக்கி ... \*  
 னன்மை நடவிற்பெரிது ... (ங)

சினேத்துணைநன்றி செயிவும்பனைத்துணையாக... \*  
 கொள்வர் பயன்றெறிவார் ... (ச)

உதவிவுணாத்தன் துதவியுதவி ... \*  
 செயப்பட்டார் சால்பின் வரைத்து ... (ஊ)

மறவற்கமாத்நூர் கேண்மை துறவற்க ... \*  
 துன்பத்துட் ஒப்பாயார் நட்பு ... (ஈ)

எழுமைபெறுபிறப்பு முன்னுவர் தங்கண்	...	*
விழுமந் துடைத்தவர் நட்பு	...	(எ)
நன்றிமறப்பது நன்றன்று நன்றல்ல	...	*
தன்றே மறப்பது நன்று	...	*(அ)
கொன்றவ்ளவின்னு. செயினு மவர்செய்த	...	*
வொன்றுநன் துள்ளக் கெடும்	...	(எ)
எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை *		
செய்நன்றி கொன்ற மகற்கு	...	(ய)

ஆகாயி.

விசு. விச-ம், அதி. ஒழுக்கமுடைமை.

ஒழுக்கம்விழுப்பந் தாலா னொழுக்க	...	*
முயிரினு மோம்பப் படும்	...	க
பரிந்தோம்பிக்காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்		*
தேரினு மஃதே அணை	...	உ
ஒழுக்கமுடைமை குடிமை யிழுக்க	...	*
மிழிந்த பிறப்பாய் விடும்	...	ந
மறப்பினுமோத்துக் கொளலாகும் பார்ப்பான்	...	*
பிறப்பொழுக்கக் குன்றக் கெடும்	...	ச
அழுக்கா துடையான்க னைக்கம்போன் றில்லை	...	*
யொழுக்க மிலான்க னுயர்வு	..	டு
ஒழுக்கத்தினொல்கா ருவோ ரிழுக்கத்தி		*
னேதம் படுபாக் கறிந்து		க
ஒழுக்கத்தினெய்துவர் மேன்மை யிழுக்கத்தி		*
னெய்துவ ரெய்தாப் பழி		எ
நன்றிக்குவித்தாகு நல்லொழுக்கந் தியொழுக்க		*
மென்று மிடுமபை தரும்		அ

ஒழுக்கமுடையவர்க் கொல்லாவே தீய  
வழுக்கியும் வாயாற் சொல்ல

க.

உலகத்தோடொட்ட வொழுக்கல் பலகற்றுட  
கல்லா ரறிவினா தார்

க.

ஆ.கா.சு.

யடு-ம், அதி. பிறனில்விழையாமை. யடு

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமைஞா  
லத், தறம்பொருள் கண்டார்க ணில்

க.

அறன்கடைபின்றூரு ளெல்லாம் பிறன்கடை  
பின்றூரிற் பேதையா ரில்

க.

க.

விளிந்தாரின்வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்  
றீமை புரிந்தொழுகு வார்

க.

க.

எனைத்துணையராயினு மென்றான் தினைத்துணையுந்  
தோன் பிறனில் புகல்

க.

க.

எளிதெனகில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்  
விளியாது நிற்கும் பழி

க.

க.

புகைபாவமச்சம் பழியென நான்கு  
மிகவாவா மில்லிறப்பான் கண்

க.

க.

அறனியலானில்வாழ்வா னென்பான் பிறனியலாள்  
பெண்மை நயவா தவன்

க.

க.

பிறன்மனைநோக்காத பேராண்மை சான்றோர்க்  
கறஞென்றோ வான்ற வொழுக்கு

க.

க.

நலவுஞரியார்யாரெனி னுமநீர் வைப்பிற்  
பிறற்குரியா டோடோயா தார்

க.

க.

அன்வராயானல்ல செயிலும் பிறன்வராயான் ன  
 டென்மை நயவாமை நன்று ட

ஆகாடுலி.

மிகு மிகம், அதி. பொறையுடைமை.

அகழ்வாராததாக்கு நிலம்போலத் தம்மை \*  
 பிகழ்வார்ப் பொறுத்த தலை \*

பொறுத்தலிறப்பின யென்று மதனை \*  
 மறத்தலதனினு நன்று \*

இன்மையுளின்மை விருந்தொரால் வன்மையுள் \*  
 வன்மை மடவார்ப் பொறை \*

நிறையுடைமைநீங்காமை வேண்டிற் பொறையுடை  
 மை, போற்றி யொழுகப் படும். \*

ஒறுத்தாலாயொன்றாக வையாரோ வைப்பர் \*  
 பொறுத்தாணப் பொன்போற் சொதிந்து \*

ஒறுத்தார்க்கொருநாளை யின்பம்பொறுத்தார்க்குப் \*  
 பொன்றுந் துணையும் புகழ் \*

நிறன்வலதற்பிறர்செய்யினு நோநொந் \*  
 தறன்வல செய்யாமை நன்று \*

மிகுதியான் மிக்கவை செய்தாணத் தந்தந் \*  
 தகுதியான் வென்று விடல் \*

துறந்தாரிற்றுய்மை யுடைய ரிறந்தாவார் \*  
 யின்னாச்சொ னேற்கிற பவர் \*

உண்ணுதுநோற்பார் பெரிள்பிறர் சொல்லு \*  
 யின்னாச்சொ னேற்பாரிற் பின் \*

ஒழுக்காராக்கொள்ளி வொருவன்றன் நெஞ்சத் \*  
தழுக்கா. திலாத வியல்பு. ௧

விழுப்பேற்றினஃதொப்ப தின் லையார்மாட்டு \*  
மழுக்காற்றி. னன்மை பெறின். ௨

அற்றாக்கமவேண்டாதா நென்பான் பிறனாக்கம் \*  
பேணா. தழுக்கறுப்பான். ௩

அழுக்காற்றினல்லை செய்யா ரிழிக்காற்றி \*  
நேதம். படுபாக்கறிந்து. ௪

அழுக்காறுடையார்ம். கதுசாலு மொன்றா \*  
வழுக்கியுள். கேட்கன். பது. ௫

கொடுப்பதழுக்கறுப்பான். சுற்றமுறிப்பது உ \*  
முண்பது உ மின்பிக் கெறும். ௬

அவ்வித்தழுக்காறுடையானைச் செய்யவ. \*  
டவ்வையைக். காட்டி. விதிம். ௭

அழுக்காறெனவொரு. பாவிதிருச்செற்றுத் \*  
தியுழி யுய்த்து. விதிம். ௮

அவ்வியநெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான் \*  
கேடு நினைக்கப் படும். ௯

அழுக்கற்றகன்றரு. மில்லை. யஃ. திலார். \*  
கிபருக்கத்திற் றீர்ந்தாரு. மில். 10

ஆக. கா. எய.

நடுவின் திரைப் பொருள் வெஃகிற் குடிபொன்றிக்  
குற்றமு மாங்கே தரும்

க

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்  
நடுவன்மை நாணு பவர்

உ

கிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே  
மற்றின்பம் வேண்டு பவர்

ங

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்பென்ற  
புன்மையில் காட்சி யவர்

ச

அக்கியகன்ற வறிமென்னும் யார்மாட்டிம்  
வெஃகி வெறிய செயின்

ஞ

அருள் வெஃகியாற்றின்க ணின் ருள் பொருள் வெஃ  
கிப், பொல்லாத குழக் கெடும்

சு

வேண்டற்க வெஃகி யாமாக்கம் வினைவயின்  
மாண்டற் கரிதாம்பயன்

எ

அக்காமை செல்லத்திற் கியாதெனின் வெஃகாமை  
வேண்டும் பிறன்கைப் பொருள்

அ

அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச்சேருந்  
திறனறிந் தாங்கே திரு

க

இறலீனுமென்னாது வெஃகின் கிறலீனும்  
வேண்டாமை யென்னுஞ்செருக்கு

ஊ

ஆகாஅடு:

புகூ-ம், அதி. புறங்கூருமை.

புகூ

அறங்கூருனல்ல செயினுமொருவன்  
புறங்கூரு னென்ற லினிது

✓  
க

அறனழி இயல்வவை செயதலீற் றீதே  
புறனழி இப் பொய்த்து நகை ௨

புறங்கூற்ப்பொய்த்துயிர் வாழ்தலீற் சாத  
லறங்கூறு மாக்கக் தரும் ௩

கண்ணின்றுகண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க  
முன்னின்று பின்னோக்காச் சொல் ௪

அறஞ்சொல்லுநெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லு  
புன்மையாற் காணப் படும் ௫

பிறன்பழிகூறுவான் தன்பழி யுள்ளுந்  
கிறன்மெரிந்து கூறப் படும் ௬

பகச்சொல்லிக்கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி  
நட்பாட நேற்றா தவர் ௭

துன்னியார்குற்றமுந் தூற்று மரபினு  
ரென்னைகொ லேதிலார் மாட்டு ௮

அறனோக்கியாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்  
புன்சொ லுறைப்பான் பொறை ௯

ஏ திலார்குற்றம்போற் றக்குற்றக் காண்கிற்பிற  
நீதுண்டோ மன்னு முயிர்க்கு 10

ஆக ராகம்.

௫

௨ 10 ௨ 10 ம்; அதி. பயனிலசொல்லாமை.

பல்லார்முனிபப் பயனில சொல்லுவா  
னெல்லாரு மெள்ளப் படும் ௧1

பயனிலபல்லார்முற் சொல்ல னாயனில  
நட்டார்கட் டொய்தலீற் றீது ௧2

நயனிலனென்பது சொல்லும் பயனில  
பாரித் துரைக்கு முரை

ந

நயன்சாராநன்னையினீக்கும் பயன்சாராப்  
பண்டில்சொற் பல்லா ரகத்து

ச

சிம்மைசிற்முடி நீங்கும் பயனில  
நீர்மையுடையர் சொலின்

சு

பயனில்சொற்பாராட்டு வாளை மகனெனல்  
மக்கட் பதடி யெனல்

சு

நயனிலகொல்லினுஞ் சொல்லுக சான்றோர்  
பயனில சொல்லாமை நன்று

எ

அநாயயனு மறிவினார் சொல்லார்  
பெரும்பய னில்லாத சொல்

அ

பொருட்கந்தபொச்சாந்துஞ் சொல்லார் மருட்கந்த  
மாசமு காட்சி யவர்

ச

சொல்லுகசொல்லிற் பயனுடைய சொல்லற்க  
சொல்லிற் பயனிலாச் சொல்

வி

ஆக உா.

உக-ம், அகி. தீவினையச்சம்.

உ

தீவினைபா ரஞ்சார் விழுமியா ரஞ்சவர்  
தீவினை யென்னுஞ் செருக்கு

க

தீயவைதீப பபத்தலாற் தீயவை  
தீபினு மஞ்சப் படும்

உ

அறிவினுவெல்லாந் தலையென்ப தீய  
செறுவார்க்குஞ் செய்யா விடல்

கூ

மறத்தும்பிறன் கேடு சூழற்க சூழி  
னறஞ்சூழ்ஞ் சூழ்த்தவன் கேடு

சூ

இவனென்றுதீயவை செய்யற்க செய்யி  
னிலறகு மற் றும் பேயாத்தூ

கூ

தீப்பால்தான்பிறர்கட் செய்யற்க கோய்ப்பால  
தூன்னை ய ல்வேண்டா தான்

சூ

வினைப்பகையற்றூரு முய்வர் வினைப்பகை  
வியாது பின்சென்றமும்

எ

தீயவைசெய்தார் கெடுத னிழறன்னை  
வியா சடியுறைந் தற்று

அ

தன்னைத்தான்காதல னாயி னெனைத்தொன்றந்  
துன்னற்க தீவினைப் பால்

கூ

அநங்கேடென்ப தறிக மருங்கேகாடித்  
தீவினை செய்யா னெனின்

ஆ

ஆக உரிய.

உஉ

உஉ-ம், அதி. ஒப்புர வறிதல்.

கைம்மாறுவேண்டா கடப்பாடு மாரிமாட்  
டென்றாற்றுங் கொல்லோ வுலகு

ஆ

தாளாற்றித்தந்தபொரு ளெல்லாந் தக்கார்க்கு  
வேளாண்மை செய்தம் பொருட்டு

உ

புத்தேளுலகத்து மீண்டும் பெறலரிதே  
யொப்புரவி னல்ல பிற

க

ஒத்ததறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்  
சேத்தாருள் வைக்கப் படும்

சு

ஊருணினீர்நிறைந் தற்றே யுலகவாம்  
பேரறி வாளன் யிரு

டு

பயன்மரமுள்ளூர்ப் பழுத்தற்றும் செல்வ  
நயனுடை யான்கட் படிந்

சு

மருந்தாகித்தப்பா மரத்தற்றும் செல்வம்  
பெருந்தகை யான்கட் படிந்

ள

ஓடனில்பருவத்து மொப்புரவிற் கொல்கார்  
கடனற் காட்சி யவர்

அ

நயனுடையான்கூர்ந்தா னாதல்செயுநீர்மை  
செய்யா தமைகலா வாறு

க

ஒப்புரவினல்வருங் கேடெனி னஃதொருவன்  
விற்றுக்கோட் டக்க துடைத்து

யி

ஆக உாஉயி.

உரு-ம், அதி. ஈகை.

உரு

வறியார்க்கொன்றிவதே யீகைமற்றெல்லாங்  
குறியெதிர்ப்பை நீர துடைத்து

க

நல்லாறெனினுங் கொளறிது மேலுலக  
மில்லெனினு மீதலே நன்று

உ

இலனென்னுமெவ்வ முராயாமை யீதல்  
குலனுடையான் கண்ணே யுள

க

இன்னாதிர்க்கப் படுதலிரந்தவ  
ரிள்முகங் காணு மளவு

சு

ஆற்றுவாராற்றல் பசியாற்ற லப்பசியை  
மாற்றுவா ராற்றலிற் பின்

ரு

அற்றாழிபசி தீர்த்த லஃதொருவன்  
பெற்றான் பொருள்வைப்புழி

சு

பாத்தாண்மீடு யவனைப் பசியென்னுந்  
தீப்பிணி தீண்ட லரிது

எ

ஈத்துவக்குமின்ப மறிபார்கொ ருமுடைமை  
வைநீதிழக்கும் வன்க ணவர்

அ

இரத்தலினின்னாது மன்ற நிரப்பிய  
தாமே தமிழ்ருணல்

க

சாதலினின்னா தில்லை யினிததுஉ  
மீதலி யையாக் கடை

டி

ஆச உருயி.

உச

உச-ம், அதி. புசழ்.

ஈதலிசைபட வாழ்த லதுவல்ல  
தூதிய மில்லை யுயர்க்கு

க

உரைப்பாருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்  
நீவார்மேனிற்கும்புகழ்

உ

ஒன்றாவுலகத் துயர்ந்த புகழல்லாத்  
பொன்றாது நிற்பதொன் றில்

ந

நிலவரை நீள்புக ழாற்றிற் புவ்வரைப்  
போற்றாது புத்தே ளுலகு

ச

நத்தம்போற்கேடு முளதாகுஞ் சாககாடும  
வித்தகர்க் கல்லா லரிது

ரு

தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்	
தோன்றலிற் றோன்றாமெ நன்று	க
புகழ்பட-வாழாதார் தந்நோவார்தம்மை	
யிகழ்வாரை நோவ தெவன்	எ
வசையென்பவையத்தார்க் செல்லாமிசைசென்னு	
மெச்சம் பெறாஅ விடின்	அ
வசையிலா வண்பயன் குன்றமிசையிலா	
யாக்கை பெற்றுத்த நிலம்	க
வசையொழியவாழ்வாரோ வாழ்வா ரிசையெழிய	
வாழ்வாரோ வாழாதவர்	வ

ஆக உச்சம்.



## து ற வ ற ம்.

உரு-ம், அதி. அருளுடைமை.

அருட்செல்வஞ்செல்வத்துட் செல்வம்பொருட்செ  
 ல்வம், பூரியார் கண்ணு முள க  
 நல்லாற்றாணடி யருளாள் க பல்லாற்றம்  
 தேரினு மஃதே துணை உ  
 அருள்சேர்ந்தநெஞ்சினூர்க கில்லை யிருள் சேர்ந்த  
 வினா வுலகம் புகல் ஈ  
 மன்னுயிரோமபி யருளாள்வாற் கில்லென்ப  
 தன்னுயி ரஞ்சம வினை ச  
 அல்லருளாள்வார்க் கில்லை வளிவழு ந்து  
 மல்லன்மா ஞாலங் கரி ரு  
 பொருளைக்கிப்பொச்சாந்தா ரென்பருணிக்  
 கில்லனவ செய்தொழு கு வார் சு  
 அருளில்லார்க்கவ்வுலக மில்லை பொருளில்லார்க்  
 கிவ்வுலக மில்லாதி யாங்கு எ  
 பொருளற்றூர்பூப்ப ரொருகா லருளற்ற  
 ரற்றாமற் றுத லரிது அ  
 தெருளாதான் மெடப்பொருள் கண்டற்றத்தேவி  
 னருளாதான் செய்யு மறம் ஊ  
 வளியார்முற்றனை நினைக்கதான் தன்னின்  
 மெலியார்மேற் செல்லு மிட.. தது ய  
 ஆக உர்டிய.

உசு 2சு-ம், அகி. புலான்மறுத்தல்

தன்னுன்பெருக்கற்குத் தாவ்பிழிதா னுண்பா  
 னெந்நன மாளு மருள் க

பொருளாட்சி போற்றாதார்க்கில்லை யருளாட்சி  
 யாங்கில்லை யூன்றின் பவர்க்கு உ

படைகொண்டார் நெஞ்சம்போ னன்றாக்காதொன்  
 ற, னுடல்சுவை யுண்டார்மனம் ஈ

அருளல்ல தியாதெனிற் கொல்லாயைகோதல்  
பொருளல்ல தவ்வூன் நினைல் ச

உண்ணுமை யுள்ள துயிர்சிலையு னுண்ண  
வண்ணுத்தல் செய்யா தன்று டு

நினைப்பொருட் டாற்கொள்ளர் துலகெனின்யாரும்  
விலைப்பொருட்டா னுன்றருவாரில் சா

உண்ணுமைவேண்டும் புலாஅல் பிறிதொன்றன்  
புண்ண துணர்வார்ப் பெயின் எ

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியாருண்ணு  
ருயிரிற் றலைப்பிரிந்த யூன் அ

அவிசொரிந் தாயிரம் வேட்டலீனென்ற  
னுயிர்செகுத் துண்ணுமை நன்று சி

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி  
யெல்லா வுயிருந் தொழும் டி

ஆகஉாகுயி.

உஎ-ம், அகி. தவம். உஎ

உற்றநோய்நோன்ற னுயிர்க்குறுகண் செய்யாமை ச  
யற்றே தவத்திற் குரு ... .. (க)

தவமுந்தவமுடையார்க்காகு மவமதனை ... \*  
யஃதிலார் மேற்கொள் வது ... .. (உ)

துறந்தார்க்குத்துப்புரவு வேண்டி மறந்தார்கொன்  
மற்றையவர்க டலம் .. .. (ஈ)

ஒன்றித்தொழுவந்தானா யாக்கலு	...*
மெண்ணிற் றவத்தான் வரும்	... (ச)
வேண்டியவேண்டியாங்கெய்தலாற் செய்தவ	... *
மீண்டு முயல்ப் பிடும்	... (ஊ)
தவஞ்செய்வார் தங்கருமஞ்செய்வார் மற்ற்ல்லா	...
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு	... (க)
கடச்சுடப் பொன்போ லொளிவிடுந்நுன்பஞ்	... *
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு	... (எ)
தன்னுயிர்தானறப் பெற்றானே யேனைய	...*
மன்னுயிரெல்லாந் தொழும்	... (அ)
சூற்றங்குதித்தலுங் கைகூடு நோற்றவி	... *
ஹற்ற றலைப்பட்டவர்க்கு	... (ஆ)
இலபலராசிய காரணநோற்பார்	... *
சிலர்பலர் நோலா தவர்	... (ஐ)

ஆக உரையி.

உஅ உஅ-ம், அதி கூடாவொழுக்கம்.

வஞ்சமணத்தான் படிற்றொழுக்கம் பூதநக...	... *
னைந்து மகத்தே றகும்	... (க)
வானுயர்தோற்ற மெவன்செய்யுந்தன்னெஞ்சந்	...*
தானறி குற்றப் படிண்	... (உ)

வலியினிலைமையான் வல்லுருவம் பெற்றம்	... *
புனியின்றோல் போர்த்துபேய்ந் தற்று	... (஑)

தவமறைந்தல்லவை செய்தல்புதன்மறைந்து	... *
வேட்டுவன் புட்சியிழ்த் தற்று	... (ச)

பற்றற்றேமென்பார் படிற்றொழுக்கமெற்றெற்றென்  
மேதம் பலவுந் தரும் ... .. (டு)

நெஞ்சிற்றறவார் துறந்தார்போல்வஞ்சித்து ... .. \*  
வாழ்வாரின் வன்சனூரில் ... .. (சூ)

புறங்குன்றிகண்டனைய ரேனுமகக்குன்றி ... .. \*  
மூக்கிற் கரியா ருடைத்து ... .. (எ)

மனத்ததுமாசாக மாண்டார் நீராடி ... .. \*  
மறைந்தொழுகு மாந்தர் பலர் ... .. (அ)

கணைகொடி தியாழ்கோடு செவ்விதாக்கன்ன ... .. \*  
வினைபடு பாலாற் கொளல் ... .. (கூ)

மழித்தலுநீட்டலும் வேண்டா வுலகம் ... .. \*  
பழித்த தொழித்து விடின ... .. (ஐ)

### ஆக உா அய்.

உக-ம், அதி, சள்ளாமை.

உக

எள்ளாமைவேண்டுவா நென்பானெனைத்தொன்று  
ந், கள்ளாமைகாக்கதன் நெஞ்சு ... .. (க)

உள்ளத்தா லுள்ள லுந் தீதே பிறன்பொருளைக் ... .. \*  
கள்ளத்தாற் கள்வே மெளல் ... .. (உ)

களவினூலாகிய வாக்க மளவிறந் ... .. \*  
தாவது போலக் கெடும் ... .. (ஈ)

களவின் கட்கன்றிய காதல் வினைவின்கண் ... .. \*  
வீயா விழுபந் தரும் ... .. (ஊ)

அருள் கருதியன்புடைய ராதல் பொருள்கருதிப்...\*  
 பொச்சாப்புப் பார்ப்பார் கணில் ... ..(௫)  
 அளவின் கணினொழுக்க லாற்றார் களவின் கட்...\*  
 கன்றிய காது லவர் ... .. (௬)  
 நளவென்னுங்காரறி வாண்மை யளவென்னு... ..\*  
 மாற்றல் புரிந்தார்க ணில் ... .. (௭)

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்... ..\*  
 களவறிந்தார் நெஞ்சிற் காவ ... .. (௮)

அளவல்லசெய்தாங்கே விவர்களவல்ல ... ..\*  
 மற்றைய தேற்றா தவர் ... .. (௯)

கள்வார்க்குத்தள்ளு முயிரினை கள்ளார்க்குத் .. \*  
 தள்ளாது புத்தே ஞலகு ... .. (10)

ஆக உரையி.

நயி கூய-ம், அறி. வாய்மை.

வாய்மையெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் \*  
 தீமை யிலாத சொல்ல ... .. (௧)  
 பொய்ம்மையுமவாய்மை யிடத்த புனாதீர்நந... ..\*  
 நன்மை பயக்கு மேனின் ... .. (2)  
 தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்ததின் ... \*  
 தன்னெஞ்சே தன்னைச் சும் ... .. (௩)  
 உள்ளத்தாற்பொய்யா தொழுதி னுலகத்தா ... \*  
 ருள்ளத்து ளெல்லா முளன் ... .. (௪)  
 மனத்கொடுவாயமை மொழியிற் துவத்தொடு... ..\*  
 தானஞ்செய் வாரிற் றலை ... .. (5)

பொய்யாமையன்ன புநழில்லை யெய்யாமை ... .. \*  
யெல்லா வறமுந் தரும் ... .. (ச)

பொய்யாமைபொய்யாமை யாற்றி னறம்பிற ... .. \*  
செய்யாமை செய்யாமை நன்று ... .. (ச)

புறந்தூய்மைநீரா னரையு மகந்தூய்மை ... .. \*  
வாய்மைபாற் காணப் படும் ... .. (அ)

எல்லாவிளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் ... .. \*  
பொய்யா விளக்கே விளக்கு ... .. (க)

யாமெய்யக்கண்டவற்று ளில்லையெனைத்தொன்றும் \*  
வாய்மையி னல்ல பிற ... .. (ய)

ஆசு கா.

நக-ம், அறி. வெகுளாமை. நக

செல்லிட த்துக்காப்பான் சினங்காப்பா.னல்லிடத்து  
க், காக்கினென் காவாக்கா லென் ... .. (ச)

செல்லாவிடத்துச் சினந்தீது செல்லிடத்து... .. \*  
யில்லதனிற் றீய பிற ... .. (உ)

மறத்தல்வெகுளியை யார்மாட்டுந் தீய ... .. \*  
பிறத்த லதனான் வரும் ... .. (ஈ)

நகையுமுவுகையுங் கொல்லுஞ் சினத்திற் ... .. \*  
பக்கயு முளவோ பிற ... .. (ஐ)

தன்னைத்தான்காக்கிற் சினங்காக்க சாவாக்காத்... .. \*  
றன்னையே கொல்லுஞ் சினம் ... .. (ஔ)

சினமென்னுஞ் சேர்ந்தானாக் கொல்லியினமெனனு  
மேமப் புணையைச் சுடும் ... .. (௬)

சினத்தைப்பொருளென்று கொண்டவன் கேடு \*  
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று ... (௭)

இணரொரிதோய்வன்ன வின்னு செயிலும் ... \*  
புணரின் வெகுளாமைநன்று ... (௮)

உள்ளியவெல்லா முடனெய்து முள்ளத்தா ... \*  
லுள்ளான் வெகுளி யெனின் ... .. (௯)

இறந்தாரிற்றந்தா ரணையர் சினத்தைத் ... \*  
துறந்தார் துறந்தார் துணை ... .. (10)

ஆக ௩0.

௩2. ௩௨-ம், அந் இன்னுசெய்யாமை.

சிறப்பினுஞ்செல்வம் பெறிலும் பிறர்க்கினு ... \*  
செய்யாமை மாசற்றார் கோள் ... .. (க)

கறுத்தினுசெய்தவந் கண்ணி மறுத்தினு ..... \*  
செய்யாமை மாசற்றார் கோள் ... .. (உ)

செய்யாமைசெற்றார்க்கு மின்னாத செய்தபி... \*  
னுய்யா விழுமந் தரும் ... .. (ஈ)

இன்னுசெய்தானா யொறுத்த லவர்காண... \*  
நன்னயஞ் செய்து விடல் ... .. (ச)

அறிவினானுருவ துண்டோ பிறிதுதோய் ... \*  
தன்னுய்ப்போற் போற்றுக் கடை ... .. (ஔ)

இன்னொருவர்தா ஹுணர்ந்தவை துன்னுமை ... \*  
வேண்டும் பிறன்கட் செயல் ... (க)

எனைத்த ஹு மெள்ளான்றும் யார்க்கு மனத்தானு \*  
மாணு செய்யாமை தலை ... (எ)

தன்னுயிர்க்கின்னுமை தானறிவா னென்கொலோ \*  
மன்னுயிர்க் கின்னு செபல் ... (அ)

பிறர்க்கின்னுமுற்பகல் செய்யிற் தமக்கின்னு ... \*  
பிற்பகற் ருமே வரும் ... (சு)

நோயெல்லாநோய்செய்தார் மேலவ-நோய்செய்யார்  
நேரின்சுகம் வேண்டு பவர் ... (டு)

ஆக ௩௦ உட.

௩௩-ம், அதி. கொல்லாமை.

அறவினையாதென்றிற் கொல்லாமை கோறல் ... \*  
பிறவினை யெல்லாந் தரும் ... (க)

பருத்துண்டுபல்வி ரோர்புத ஹலோர் ... \*  
தொகுத்தவற்று ளெல்லாந் தலை ... (உ)

ஒன்றாகநல்லது கொல்லாமை மற்றதென் ... \*  
பின்சாரப் பொய்யாமை நன்று ... (ஈ)

நல்லாறெனப்படுவ திராசெனின் யாதொன்றங் ... \*  
கொல்லாமை சூழ் செயி ... (ஊ)

நிலைபஞ்சநீத்தாரு ளெல்லாந் கொழைஞ்சிக் ... \*  
கொல்லாமை சூழ்வான் தலை ... (஠)

கொல்லாமைமேற்கொண் டொழுதுவான்வா பூநாண

பேற், செல்லா துயிருண்ணுங் கூற்று ... (30)  
 தன் னுயிர்ப்பினுஞ் செய்யற்க தான்யிற் ... \*  
 தின்னுயிர் நீக்கும் வினை ... .. (எ)  
 நன்றாகுமாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் \*  
 கொன்றாகு பாக்கங் கடை ... .. (அ)  
 கொலைவினையாகி ப மாக்கள் புலையினையர் ... \*  
 புண்மை தெரிவா-ரகத்து .. .. (சு)  
 உயிருடயினீக்கியா ரென்பர் செயிருடயிற் ... \*  
 செல்லாத் தீ வரூக்கை யவர் ... .. (ஐ)

ஆக உாஉ. 3

உசு நச-ம், அதி. நிலையாமை.

நிலலாதவற்றை நிலையின வென்றுணரும் ... \*  
 புல்லறி வாண்மை கடை... .. (க)  
 கூத்தாட்டவைக் குழாத்தற்றே பெருஞ்செல்வம் \*  
 போக்கு மதுவிளிந் தற்று ... .. (உ)  
 அற்காவியல்பிற்றுச் செல்வ மதுபெற்று ... \*  
 லற்குப வாங்கே செயல் ... .. (ஊ)  
 நாளெனவொன்றுபோற் காட்டி யுயிரீரும்.. .... \*  
 வாள் துணர்வார்ப் பெயின் ... .. (ச)  
 நாச்செற்றுவிக்குண்டே ல் வாராமுன் னல்வினை \*  
 மேற்சென்று செய்யப் படும் ... .. (஠)  
 நெருநலுளனெருவ னின்றில்லை யென்னும் ... .. \*  
 பெருமை யுடைத்திவ் வுலகு .. .. (சு)

ஒருபொழுதும்வாழ்வ தழியார் கருதுப ... \*  
 கோடியு மல்ல பல ... (எ)

சூடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே... \*  
 யுடம்போ யெரிடை நட்பு ... (அ)

உறங்குவதுபோலுஞ் சாக்காடுறங்கி ... \*  
 விழிப்பது போலும் பிறப்பு ... (க)

புக்கிலமைந்தின்று கொல்லோ வுடம்பினுட் ... \*  
 டிச்சி விருந்த வுயிர்க்கு ... (ஊ)

ஆகாசம்:

க.ரு-ம், அதி. துறவு. ௩௩

யாதனின்யாதனி நீங்கியா னோத ... \*  
 லாதனி னாதனிவி லன் ... (க)

வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபி ... \*  
 னீண்டியற் பால பல .. ... (உ)

அடல்வண்டு மைந்தின் புலத்தை விடல்வேண் ... \*  
 டும், வேண்டிய வெல்லா மொருங்கு ... (ஈ)

இயல்பாகுநோன்பிற் கொண் றின்மை யுடைமை \*  
 மயலாகு மற்றும் பெயர்ந்து ... (ச)

மற்றுந்தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பழக்க \*  
 லுற்றார்க் குடம்பு மிகை ... (ஊ)

யானெனதென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் ... \*  
 குயர்ந்த வுலகம்புகும ... (கூ)

பற்றிவிடாஅ விடும்கைகள் பற்றினேப் ... \*  
 பற்று விடாஅ தவர்க்கு ... ... (எ)  
 தலைப்பட்டார் திரைத் துறந்தார் மயங்கி... ... \*  
 வலைப்பட்டார் பற்றையவர் ... ... (அ)  
 பற்றற்றகண்ணே பிறப்பற்கு பற்று .. \*  
 நிலைபாமை காணப் படும் ... ... (க)

பற்றுகபற்றற்றான் பற்றினையப் பற்றைப்.....\*  
 பற்றுக் பற்று விடற்கு ... ... (ஆ)

ஆக காண்க.

௬

௬௯, ௬௯-ம்; அ.தி. மெய்யுணர் தல்.

பொருளல்லவற்றைப் பொருளென் துணரு... .. \*  
 மருளான மாணப் பிறப்பு... .. (க)  
 இருணீக்கியின்பம் பயக்கு மருணீக்கி... .. \*  
 மாசறு கட்சி யவர்க்கு... .. (உ)  
 ஐயத்தினீக்கித் தெளிந்தார்க்கு வையத்தின்... .. \*  
 வுரன நணிய துடைத்து... .. (ஈ)  
 ஐயுணர்வெய்தியக் கண்ணும், பயனின்றே... .. \*  
 மெய்யுணர் வில்லா தவர்க்கு... .. (ஊ)  
 எப்பொருளெத்தன்மைத் தாயினு மப்பொருண்... .. \*  
 மெய்ப்பொருள் காண்ப தறிவு... .. (ஐ)  
 கற்றீண்டுமெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்... .. \*  
 மற்றீண்டு வாரா நெயி... .. (ஓ)  
 ஓர்த்துள்ள முள்ள-துணரி னொருதலையாப்... .. \*  
 போர்த்துள்ள வேண்டா பிறப்பு... .. (ஔ)  
 பிறப்பென்னும்; பேதைமை நீக்கச் சிறப்பென்னுஞ்... .. \*  
 செம்பொருள் காண்ப தறிவு... .. (அ)  
 சார்புணர்ந்துசார்பு கேடவொழுக்கின் மற்றழித்துச்... .. \*  
 சார்தரா சார்தரு, நோய்... .. (ஆ)  
 காமம்வெகுளி மயக்க மிவைமுன்ற... .. \*  
 னாமங் கெடக்கெடு, நோய்... .. (இ)

ஆக நாகூலி.

நள-ம், அதி. அவாவறுத்தல். நள:

அவாவென்பவெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்... .. \*  
 தவாஅப் பிறப்பினும் வித்து... .. (க)  
 வேண்டிக்கால்வேண்டும் பிறவாமை மற்றது... .. \*  
 வேண்டாம் வேண்ட வரும... .. (உ)

வேண்டாமையென்ன விழுச்செல்வ மீண்டில்லை ... *	
யாண்டு மஃதொப்ப தில் ... .. (க)	
தூஉய்மையென்ப தவாவின்கை மற்றது ... *	
வாஅய்மை வேண்ட வரும் ... .. (ச)	
அற்றவரென்பா ரவாவற்றார் மற்றையா ... .. *	
ரற்றாக வற்ற திலர் ... .. (இ)	
அஞ்சுவதோரு மறனே யொருவனை ... *	
வஞ்சிப்பதோரு மவா ... .. (ஈ)	
அவாவினையாறற வறுப்பிற் தவாவினை ... *	
தான் வேண்டு மாற்றான் வரும் ... .. எ	
அவாவில்லார்க் கில்லாருக் துன்பமஃதுண்டேற் *	
றவாஅது மேன்மேல் வரும் ... .. அ	
இன்பமிடையறா தீண்டு மவாவென்றுக் ... *	
துன்பத்துட்டுன்பக் கெடின் ... .. கூ	
ஆராவியற்கையவாஃப்பி னந்சிலையே ... *	
பேரா வியற்கை தரும் ... .. ப	

ஆக கூறாயி

கஅ	கஅம், அதிஃஊழ்.
ஆகழாற்றோன்று மசைவின்கை கைப்பொருள் ... *	
போகழாற்றோன்று மடி ... .. க	
பேதைப்படுக்கு மிழவூழ்நிவகற்று ... *	
மாக்கலூ முறறக் கடை ... .. உ	
நண்ணியதூல்பல கற்சினு மற்றந்த ... *	
னுண்மை யறிவே மிகும ... .. ஈ	
இருவேறுலகத் தியற்கை திருவேறு ... *	
தெள்ளிய ராதலும் வேறு ... .. ச	

நல்லவையெல்லா அந் தீயவாந் தீயவு  
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு \*  
டு

பரியினுமாகாவாம் பாலல்லவுய்த்துச்  
சொரியினும் போகா தம \*  
சு

வகுத்தான்வகுத்த வகையல்லாற் கோடி  
தொகுத்தார்க்குத் துயர்த லரிது \*  
எ

திறப்பார்பற்றுப்புரவில் லாருறற் பால  
ஆட்டா கழியு மெனின் \*  
அ

நன்றாங்காளல்லவாக் காண்பவரன்றாங்கா  
லல்லற் படுவ தெவன் \*  
சு

ஊழிற் பெருவனி யாவுளபற் றென்று  
குழிநுந் தான்முந் துறும் \*  
டு

ஆக நூ அடி.



## பொருட்பால்.

நகரம், அதி. முதல். அரியல்-இறைமாட்சி. \*  
படை குடி கழமைச்சுட பரணு \*  
முடையா னாசரு ளேறு \*  
அஞ்சாமையிகை யறிவுக்க மிந்நான்கு \*  
மெஞ்சாமை வேந்தற் சியல்பு ௨  
தூங்காமைகல்வி துணிவுடையெயிம்முன்று \*  
நீங்கா நிலைநா பவர்க்கு \*  
அறணிமுக்கா தல்லவை நீங்கி மறணிமுக்கா \*  
மாண முடைய தரசு \*  
இயற்ற வுரிட்ட லுங் காத்தலுங் காத்த \*  
\*

வகுத்தலும் வல்ல தரசு ௫  
 காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லு னல்லனென் ௬  
 மீக்கூறு மன்ன விலம் ௭  
 இன்சொலாலித்தவிக்கவல்லார்க்குந் தன்சொலாற் ௮  
 றுண்கண்டனைத்திவ்வுலகு ௯  
 முறைசெய்துகாப்பாற்று மன்னவன் மக்கட் ௧௦  
 னிறையென்று வைக்கப் படும் ௧௧  
 செவிகைப் சொற்பொறுக்கும் பண்புடைவேந்த ௧௨  
 ன், கவிதைக்கீழ்த தங்குமுலகு ௧௩  
 னொடையளிசொக்கோல் குடியோம்பினுக்கு ௧௪  
 முடையாலும் தேவந்தர் கொளி ௧௫

ஆத உரையு.

சுடி சிவம், அதி. கல்வி.

கற்ககசடறக் கற்பவை கற்றபி ௧  
 னிற்க வதற்குத் தக ௨  
 எண்ணென்பவேளை யெழுத்தென்ப விவ்விரண்டுங் ௩  
 கண்ணென்ப வாழு முயிர்க்கு ௪  
 கண்ணுடையென்பவர் கற்றோர் முகத்திரண்டு ௫  
 புண்ணுடையர் கல்லாதவர் ௬  
 உவப்பத்தலைக்கடி யுள்ளப்பிரித ௭  
 லனைத்தே புலர் தொழில் ௮  
 உடையார்முன்னில்லார்போ லேக்கற்றுங் கற்றார் ௯  
 கடையோ கல்லாதவர் ௧௦  
 தொட்டனைத்தாறு மறைக்கேணி மாந்தர்க்குக் ௧௧  
 கற்றனைத்தாறு மறிவு ௧௨  
 யாதானாகாடாமா லாராமா லென்னொருவன் ௧௩  
 சாந்துணையுங் கல்லாத வாறு ௧௪

ஒருமைக்கட்டான்கற்ற சல்வி யொருவற்  
கெழுமையு. மேமாப் புனடத்து \*  
அ

தாமின்புறுவ துலகின் புறக்கண்டு \*  
காமுறுவர் கற்றறிந் தார் \*க

கேடில்விழுச்செல்வங் கல்வி யொருவற்கு \*  
மாடல்ல மற்றையவை \*உ

ஆக. சா.

சுகம், அதி. கல்லாமை. \*சுக

அரங்கின்றிவட்டாடி யற்றே நிரம்பிய \*  
நூலின்றிக் கோட்டி கொளல் க

கல்லாதான்சொற்கா முறுதன் முலையிரண்டு \*  
மில்லாதாள் பெண்காமுற் தற்று \*உ

கல்லாதவரு நனிநல்லர் கற்றார்முற் \*  
சொல்லா திருக்கப் பெறின் \*க

கல்லாதானொட்பங் கழியநன் றுயினுங் \*  
கொள்ளா ரறி வுடையார் \*ச

கல்லாவொருவன். நகைமை தலைப்பெய்து \*  
சொல்லாடச் சேர்வு படும் \*ரு

உளரென்னுமாத்திரையால்லாற் பயவாக் \*  
களரணையர் கல்லாதவர் \*கா

துண்மாணுழைபுல மில்லா னெழினல	*
மண்மாண் புனைபாலைபறறு	எ
நல்லார்கட்பட்ட வறுமையி னின்னாதே	*
கல்லார்கட்பட்ட திரு	அ
மேற்பிறந்தாராவினுக் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்	*
கற்றா ரனைத்திலர் பரடு	க
விலங்கொடுமக்க ளனைய ரிலங்குதூல்	*
சற்றரோடேனை யவர்	யி

ஆக சாவி.

சுஉ                      சுஉ-ம், அதி: கேள்வி.

செல்வத்துட்செல்வஞ் செ விச்செல்வ மச்செல்வஞ்	
செல்வத்து னெல்லாந் தலை	க
செவிக்குணவில்லாத போழ்து சிழிது	
வயிற்றுக்கு யீயப் படும்	உ
செவிபுணவிற்கேள்வி யுடையாரவியுணவி	
னூன்றாரோ டொப்பர் நிலத்து	க
கற்றிலனாபினுக் கேட்க வஃதொருவந்	
கொறகத்தி னூற்றந் துனை	அ
இழுககவடையுழி யூற்றக்கோ லற்றே	
பொழுக்க முடையாரவாய்ச் சொல்	ரு
எனைத்தானுநல்லவை கேட்க வனைத்தானு	
மான்ற பெருமை தரும்	க
பிழைத்துணர்ந்தும்பேதைமை சொல்லாரிழைத்து	
ணர்ந் தீண்டியகேள்வி யவர்	எ
கேட்பினுக்கேளாத் தகையவே கேள்வியுந்	
ரோட்கப் படாத் செவி	அ

துணங்கியகேள்விய ரல்லார் வணங்கிய  
வாயின ராதலுரிது.

கூ.

செவியிற்சுவையுணரா வாயுனர்வின் மாக்க  
ளவியினும் வாழினுமென்.

டி.

ஆக சகடயி;

சூட-ம், அதி அறிவுடைமை,

சூட.

அறிவற்றங்காக்குங்கிருவி செறுவார்க்கு... \*  
முள்ளித்தக்க லாகா வரண் ... (க)

சென்றவிடத்தாற் செலவிடா தீதொரி இ ... \*  
நன்றின்பா லுய்ப்ப தறிவு ... (உ)

எப்பொருயார்யார்வாய்க்கேட்பினு மப்பொருண் \*  
மெயப்பெருள் காண்ப தறிவு ... (ங)

எண்பொருளவாகச், செலச்சொல்லிற் தான்பிறர்வா  
ய், துண்பொருள் காண்ப தறிவு ... (ச)

உலகத்தழீறிய தொட்ப மலர்தலுங் ... \*  
கூம்பலு மில்ல தறிவு ... (ஊ)

எவ்வதுறைவ துலக முலகத்தீதா ... \*  
டவ்வதுறைவ தறிவு ... (கூ)

அறிவுடையாராவ தந்வா ரறிவினா ... \*  
ரஃதறி கல்லா தநர் ... (எ)

அஞ்சுவதஞ்சானம பேதைமை யஞ்சுவ ... \*  
தஞ்ச லடிவார் தொழில் ... (அ)

எகிர்தரக்காக்கு மழிவினாக்கில்கை. ... \*

யதிர வருவதேரர் கோய். ... (க)

அறிவுடையாரெல்லா முடையா ரழிவிலா.....\*

ரென்னுடைய ரேனுமிலர். ... (ஊ)

ஆக சாடலி.

சச சச-ம், அதி. குற்றங்கடிதல்.

செருக்குஞ்சின முஞ்சிறமையு மில்லார் ... \*

பெருக்கம் பெருமித நீர்ந்து ... (க)

இவறலுமாண் பிறந்த மானமு மாண ... \*

வுவகையு மேத மிறைக்கு ... (உ)

தினைத்துணையாங்குற்றம் வரினும் பனைத்துணையாக்  
கொள்வர் பழிநாணுவார் ... (ஈ)

குற்றமேகாக்க பொருளாகக் குற்றமே ... \*

யற்றந் தருஉம் பனக ... (ச)

வருமுன்னர்க்காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்  
வைந்தாறா போலக் கெடும் ... (ஊ)

தன்குற்றநீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி.....\*

னென்குற்ற மாகு மிறைக்கு ... (சா)

செயற்பாலசெய்யா திவறியான் செல்ல ... \*

முயற்பாலதன்றிக் கெடும் ... (சா)

பற்றுள்ளமென்னு மிவறன்மை யெற்றுள்ளா... \*  
 மெண்ணப் படுவதொன் றன்று ... (அ)  
 வியவற்கவெஞ்ஞான்றுந் : தன்னை நயவற்க ... \*  
 நன்றி பயவா வினை ... (க)  
 காதலகாதலரியாமை யுய்க்கிற்பி ... \*  
 னேதில வேதிலார் தால் ... (உ)

ஆக சாசலி.

சுரு ம், அதி. பெரியாளைத்துணைக்கோடல், சுரு

அறனநின்றுமுத்த வறிவுடையார் கேண்மை ..... \*  
 திறனறிந்து தேர்ந்து கொளல் ... (க)  
 உற்றநோய்க்கி யுற அமை முற்காக்கும் ... \*  
 பெற்றியார்ப் பேணிக் கொளல் ... (உ)  
 அரியவற்றுள்ளெல்லா மரிதே பெரியாளைப் ... \*  
 பேணித் தமராக் கொளல் ... (ங)  
 தம்மிற்பெரியார் தமரா வொழுஞ்சுதல் ... \*  
 வண்மை யு ளெல்லாந் தலை ... (ச)  
 சூழ்வார்கண்ணாக வொழுகலான் மன்னவன் ..... \*  
 சூழ்வானாச் சூழ்ந்து கொளல் ... (டு)  
 தக்காரினத்தனய்த் தானொழுக வல்லானைச் ... \*  
 செறறார் செயக்கிடந்த தில் ... (க)  
 விடிக்ஞுந்துணையானா யாள்வானா யாரே ... \*  
 கெடுக்குந் தகைமை யவர் .. ... (எ)  
 இடிப்பானாயில்லாத வேமரா மன்னன் ... \*  
 கெடுப்பாரி லானுங் கெடும் ... (அ)  
 முதலிலார்க்கு நிய மில்லை மதலையாஞ் ... \*  
 சார்பிலார்க் கில்லை நிலை ... (சு)  
 பல்லார்பகைகொளலிற் பத்தடுத்தீமைத்தே ... \*  
 நல்லார் தொடர்கை விடல் ... (ஊ)

சக சகம்; அதி. சிற்றினஞ்சோனம்.

சிற்றினமஞ்சம் பெருமை சிறுமைதான் .. \*  
சுற்றமாச் சூழ்ந்து விடும் ... (க)

சிலத்தியல்பானீர் திரிந்தற்றுகு மாந்தர்க்கு ... \*  
சினத்தியல்பு தாகுறியு ... (உ)

மனத்தாளுமாதர்க் குணர்ச்சியினத்தானு ... \*  
மின்னு னெழுப்படுஞ் சொல் ... (ஈ)

மனத்துளறுபொலக் காட்டி யொருவம் ... \*  
சினத்துள்தாகு மறிவு ... (ச)

மனந்நாய்மைசெய்க்கினை தூய்மை யிரண்டு ... \*  
மினந்நாய்மை துவா வரும ... (ஊ)

மனந்நாயார்க்கெச்சுநன் றுகு மினந்நாயார்க் ... \*  
கில்லைநன் றுகா வினை ... (கா)

மனநலமன்னுயிர்க் காக்க மினநல ... \*  
மெல்லாப் புகழுந்தரும் ... (கி)

மனநலநன்குடைய ராயினுஞ் சாவ்றோர்க் ... \*  
சினநல மேமாப் புடைத்து ... (கி)

மனநலத்தினகு மறுமைமற்றிந்து ... \*  
மினநலத்தினைமாப் புடைத்து ... (கி)

நல்லினத்தினாங்குந் துணியில்லைத்தியினத்தி ... \*  
வல்லற்படுப்பது உயில் ... (யி)

- அழிவதா உமாவதா உ மாசி வழிபயக்கு ... \*
- முதியமுஞ் சூழ்ந்து செயல் ... (க)
- தெரிந்கணைக்கொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கும் பொருள் யா தொன்று மில் ... (உ)
- ஆக்கங்கருதி முதலிழக்குஞ் செய்வினை ... \*
- யூக்காரயிவுடை யார் ... (ங)
- தெளிவில் தனைத் தொடங்கா ரிளிவென்னு ... \*
- மேதப்பா பஞ்சு பவர் ... (ச)
- வகையறக்குழா தெழுதல் பகைவரைப் ... \*
- பாத்திப் படுப்பதோ ராறு ... (ரி)
- செய்தக்கவல்ல செயக்கெடுஞ் செய்தக்க ... \*
- செய்பாமை யானுங் கெடும் ... (ரு)
- எண்ணித்துணிக சருமந் துணிந்தபி ... \*
- னெண்ணிலா மென்ப திழுக்கு ... (ர)
- ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்சின்று ... \*
- போற்றினும் பொத்துப் படும் ... (அ)
- நன்றமுதலுள்ளந் தவமுண்டவ ரவர் ... \*
- பண்பறிந் தாற்றுக் கடை ... (ஈ)
- எள்ளாதவெண்ணிக்கொல்லேண்டிந்தம்மொடு ... \*
- கொள்ளாத கொள்ளா துலகு ... (ஊ)

ஆக சிவல்.

சுஅ: சுஅம், அதி. வலியறிதல்.

- வினவலியுந்தன்வலிபு மாற்றான் வலியுந் ... \*
- துணைவலியுந் தூக்கிச் செயல் ... (க)
- ஒல்வதறிவ தறிந்ததன்கட் டங்கிச் ... \*
- செல்வார்க்குச் செல்லாத தில் ... (உ)
- உடைத்தம்வலியறியா ளுக்கத்தி னூக்கி ... \*
- யிடைக்கண் முரிந்தார் பலர் ... (ஈ)
- அமைந்தாங்கொழுசா னளவறியான் தன்னை ... \*
- வியந்தான் வினாந்து கெடும் ... (ச)
- பீலிபெய்சாகாடு மச்சிறும்ப் பண்டஞ் ... \*
- சால மிகுத்துப் பெயின் ... (ஊ)
- தனிக்கொம்பரேறினா ருந்திறந் தூக்கி ... \*
- னுயிர்க்கிழ்தி யாகி விடும் ... (கூ)
- ஆற்றினளவறிந்திக வதுபொருள் ... \*
- போற்றிவழங்கு கெறி ... (கூ)
- ஆகாநளவிட்டி தாயினுந் கேடில்லைப் ... \*
- போகா தகலாக் கடை ... (கூ)
- அளவறிந்து வாழாதான் வாழ்க்கைபுளபோல ... \*
- வில்லாகித் தோன்றிக் கெடும் ... (கூ)
- உளவரைத்தூக்காத வெப்பு வாண்மை ... \*
- வளவரை வல்லைக் கெடும் ... (கூ)

ஆசரி அழி

சகம், அறி காலமறிதல் சக

பகல்வெல்லுந் கூகையைக் காக்கை யிசல்வெல்லும்  
வேந்தர்க்கு வேண்டும் பொழுது ... (க)

பருவத்தோடொட்ட வொழுத நிருவினைத் ... ..\*  
நிராமையார்க்குத் செயிது ... .. (உ)

அருவினையென்ப ஷளவோ கருவியாத் ... ..\*  
கால மறிந்து செயின் .. .. (ங)

ஞாலங்கருதினுங் கைகடிக் காலங் ... ..\*  
கருதி யிடத்தாற் செயின். ... .. (ச)

காலங்கருதி யிருப்பர் கலங்காது. ... ..\*  
ஞாலங் கருது பவர் ... .. (ஞ)

ஊக்கமுடையா னெடுக்கம் பொருதகர் ... ..\*  
தாக்கறகுப் பேருந் தசைந்து. ... .. (ஊ)

பொள்ளென வய்கே புறம்வேரார் காலம்பார்த் \*  
துள்வேர்ப்ப ரொள்ளி யவர் ... .. (எ)

செயுநனைக்காணிற் சுமக்க விறுவனா: ... ..\*  
காணிற் கிழக்காந் தலை ... .. (அ)

எய்தற்கரிய தினயந்தக்கா லந்நிலையே ... ..\*  
செய்தற் கரிய செயல் ... .. (ஆ)

கொக்கொக்ககும்பும் பருவத்து மத்ததன் .....\*  
குத்தொக்க சீர்த் விடத்து... .. (ஐ)

ஆக. சிவய.

ருய ருய-ம், அதி. இடனறிதல்.

தொடங்கற்கவெவ்வினை யு மெள்ளற்ச முற்று .....\*  
மிடங்கண்ட பின்னல்லது ... .. (க)

முரண்சேர்ந்தமொய்ம்பின வர்க்குமரண்சேர்ந்தா \*  
மாக்கம் பலவுந் தரும் ... .. (உ)

ஆற்றுகுமாற்றி யடுப விடனறிந்து ... ..\*  
போற்றார்கட் போற்றிச் செயின் ... .. (ங)

எண்ணியாரெண்ண மிழப்ப ரிடனாமிந்து ... \*  
துன்னியார் துன்விச் செயின் ... (ச)

நெடும்புனலுள்வெல்லு முதலை யடும்புனலி ... \*  
வீங்கி னதனைப் பிற (ரு)

கடலோடாகால்வ னெடுந்தேர் கடலோடு \*  
நாவாயு மோடா நிலத்து (சு)

அஞ்சாமையல்லாத் துணைவேண்டா னெஞ்சாமை \*  
யெண்ணியிடத்தாற் செயின் (ஏ)

கிறுபடையான் செல்லிடஞ் சேரிஹுறபடையா \*  
ஊக்க முழிந்து விடும் (அ)

சிறைநலனுஞ்சீரு மிலரெவின்னு மாந்த \*  
ருறைநிலத்தோ டொட்ட லரிது (ஊ)

காலாழ்களரி னரியடுங் கண்ணஞ்சா \*  
வேலாண் டு கத்த களிறு (ஊ)

ஆக நூ

ருகம், அதி. தெரிந்து தெளிதல். ருக

அறம்பொருளின்ப முயிரச்ச நான்கின் \*  
நிறந்தெரிந்து தேறப் படும் க

குடிப்பிறந்துகுற்றத்தி னீங்கி வடுப்பரியு \*  
நாணுடையான் கட்டே தெளிவு 2.

அரிபகற்றுகற்றார் கண்ணுந் தெரியுக்கா \*  
-வின்கை யிந்தே வெளிது 11.

குணகுடிக்குற்றமு நாடிய வற்றுண்  
மிக்கநாடி மிக்க கொளல்

ச

பெருடைக்குமேனைச் சிறுமைக்குத் தத்தம்  
கருமமே கட்டலோச கல்

டு

அற்றைத்தேறுத லோம்புக மற்றவர்  
பற்றிலர் காணார் பழி

சு

காதன்மைகந்தா வறிவறியார்த் தெறுதல்  
பேதைமை யெல்லாந் தரும்

எ

தேரான்பிறனைத் தெளிந்தான் வழிமுசுற  
தீரா விடும்பை தரும்

சி

தேற்றகயாடையுந் தேராது தேர்ந்தபின்  
தேறுக தேறும் பொருள்

சு

தேரான்றொளிவுந் தெளிந்தான் கணையுறவுந்  
தீரா விடும்பை தரும்

டு

ஆக ஞாயி.

எ

நீட்டி னுடம்; அதி. தெரிந்து வினையாடல்.

நன்மையுந்தீமையு நாடி:கலம்புரிந்த  
தன்மையா னுளப் படும்.

சு

வாரிபெருக்கி வளம்பறித் துற்றவை,  
யாராய்வான் செய்ய வினை.

உ

அன்பறிவுதேற்ற மவாவின்பை யிந்நான்கு  
நன்குடையான் கட்டே தெளிவு.

சு

எனைவகையாற்றேறியக்-கண்ணும் வினைவகையான்  
வேறாகு மாந்தர் பலர்.

சு

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்  
சுற்றத்தொன் றேவற்பாற் றன்று ௫

செய்வானைநாடி வினைநாடிக் காலத்தோ  
டெய்த வுணர்ந்து செயல் ௬

இகனைபிதனா விவன்முடிக்கு மென்றாய்ந்  
ததனை யவன் கண் விடல் ௭

வினைக்குரிமைநாடிய பின்றை யவனை  
யதற்குரிய னாகச் செயல் ௮

வினைக்கண்வினையுடையான் தேண்மை வேறுத  
ரினைப்பனை நீங்குந் திரு ௯

நாடோறுநாடுக மன்னன் வினைசெய்வான்  
தேடிடாமை கோடா துலகு 10

ஆக நூஉய்

நூட்-ம், அதி. சுற்றந்தழால். 11

பற்றற்றகண் ணும் பழமைபா ராட்டுதல்  
சுற்றத்தார் கண்ணே யுள 12

விருப்பருச்சுற்ற மியையி னருப்பரு  
வாக்கம் பல்வுந் தரும் 13

அளவா வில்லாதான் வாழ்க்கை குள்வளாக்  
கோடின்றி நீர்நிறைந் தற்று 14

சுற்றத்தாற்சுற்றப் படவொ முகல்செல்வந்தான்  
பெற்றத்தாற் பெற்ற பயன்

ச

கொடுத்தலுமின்சொல்லு மாற்றி னெக்சிய  
சுற்றத்தாற் சுற்றப் படும்

நி

பெருங்கொடையான் பேணான் வெகுளி யவளின்  
மருங்குடையார் மாநிலத் தீல்

சு

காக்கைகரவா கரைந்துண்ணு மார்க்கமு  
மன்ன நீரர்க்கே யுள்

எ

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி  
னதுநோக்கி வாழ்வார் பலர்

அ

தமரிகித்தற்றுறந்தார் சுற்றமமராமக  
காரண மின்றி வரும்

க

உழைப்பிரிந்துகாரணத்தின் வந்தானே வேந்த  
வரிழைத்திருந் தெண்ணிக்கொளல்

வி

ஆக: (௧௩௩)

௧௪      ௧௪-ம்; அதி. பொச்சாவாமை.

இறந்தவெகுளியிற் றீதே சிறந்த  
வுவகை மகிழ்ச்சிபிற் சோர்வு

சு

க

பொச்சாப்புக்கொல்லும் புகழை யறிக்கின  
நிசச நிரப்புக்கொன் றுங்கு

உ

பொச்சாப்பார்க் கில்லைப் புகழ்மை யதுவுலகத்  
தெப்பானூ லோர்க்குந் துணிவு

ந

அச்சமுடையார்க் கரணில்லை யாங்கில்லைப்

பொச்சாப் புடையார்க்கு நன்கு ௪

முன்னுறக்காவா திருக்கியான் நன்டிழை  
பின்னூ யிரங்கி விடும் ௫

இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழக்காமை  
வாசி னதுவொப்பு தில் ௬

அரியவென்றாகாத வில்லைப் பொச்சாவாக்  
கருவியாற் போற்றிச் செயின் ௭

புகழ்ந்தவையேபோற்றிச் செயல்வேண்டித் செய்யா  
திகழ்ந்தார்க் கெழுமையு மில் ௮

இகழ்ச்சியிற்கெட்டானா யுள்ளுந் தாந்த  
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ௯

உள்ளியதெய்த லெளிதுமன் மற்றுந்தா  
னுள்ளிய துள்ளப் பெறின் ௧௦

ஆக னாசயி.

௧௧-ம், அதி செங்கோன்மை. ௧௧

ஒர்ந்துகண்ணோடா திறைபுரிந்தி யார்மாட்டுந்  
தேர்ந்துசெய வஃதே முறை ௧௨

வானோக்கிவாழு முலகெல்லா மன்னவன்  
கோளோக்கி வாழுங் குடி ௧௩

அந்தணர் நூற்கு மறததிற்கு மா தியாய்  
பின்றது மன்னவன் கோல் ௧௪

குடிதழீஇக்கோலோச்சு மாநில மன்ன  
னடிதழீஇ நிற்கு முலகு

ஈ

இயல்புளிகோலோச்சு மன்னவ னுட்ட  
பெயலும் வினையுளுக் தொக்கு

டு

வேலன்றுவென்றி "சருவது மன்னவன்"  
கோலது உங் கோடா தெனின்

சு

இறைகாக்கும்வையக மெல்லா மவனை  
முறைகாக்கு முட்டா செயின்

சு

என்பகத்தானோரா முறைசெய்யா மன்னவன்  
றண்பத்தாற் றானே கெடும்

அ

குடிபுறங்காத்தோம்பிக் குற்றங் கடிதல்  
வதிவன்று வேந்தன் றொழில்

சு

கொலைசிற் கொடியானா வேந்தொறுத்தல்பங்கு மு  
ககோகட் டதொழி நேர்

ஆக இராமே;

இசு இசு-ம், அது. கொடுங்கோன்மை.

கொலைமேற்கொண்டாரிற் கொடிதே யலைமேற்கொ  
ண், டல்லவை செய்தொழுகும்வேந்து

க

வேலொடுநின்ற னிடுவென் றதுபோலுங்  
கோலொடு நின்ற னிரவு

2

நாடோறநாடி முறைசெய்யா மன்னவ  
னோடோறு நாடு கெடும்

3

கூழங்குடியு பொருங்விழக்குங் கோல்கோடிச்  
சூழாது செய்ய மரசு

அல்லம்பட்டாற்று தழுதகண் ணீரன்றே  
செல்வத்தைத் தேய்க்கும் படை

மன்னர்க்குமன்னுதல் செங்கோன்மை யுடையன்றே  
ன், மன்னுவா மன்னர்க் கொளி

துளியின்மைவூலத்திற் செற்றந்தேவேந்த  
னளியின்மை வாழு முயிர்க்கு

இன்மையினின்னு துடைமை முறைசெய்யா  
மன்னவன் கோற்கீழ்ப் புடிள்

முறைகொடி மன்னவன் செய்யி னுறைகொடி  
யொல்லாது வானம் பெயல்

ஆபயன்குன்று மறுதொழிலோர் தூன்மறப்பர்  
காவலன் காவா னெனின்

ஆக ௫௦௬.

௫௭-ம், அறி. வெருவந்தசெய்யாமை. ௫௮

தக்காங்குராடித் தலைச்செல்லா வண்ணத்தா  
லொத்தாங் கொறுப்பது வேந்து

கடிதோச்சிமெல்ல வெறிக ரெடிதாக்க  
நீங்காமை வேண்டு பவர்

வெருவந்தசெய்தொழுதும் வெங்கோல னாயி  
வெருவந்த மொல்லைக் கெடும் 5.

இறைகடிய னென்றுரைக்கு மின்னாச் சொல்வேந்த  
னுறைகடுகி யொல்லைக் கெடும் 6.

அருஞ்செவ்வியின்ன முகத்தான்பெருஞ்செல்வம்  
பேளய்கண் டன்ன துடைத்த 7.

கடுஞ்சொல்லன்கண்ணிலனாயினெடுஞ்செல்வ  
நீடினயி யாங்கே கெடும் 8.

கடுமொழியுங்கையிகந்த தண்டமும்வேந்த  
னடுமுரண் டேய்க்கு மரம் 9.

இளத்தாற்றியெண்ணுத வேந்தன் சினத்தாற்றிச்  
சீயிற் கிறுஞர் திரு 10.

செருவந்தபோழ்திற் சிறைசெய்யவேந்தன்  
வெருவந்து வெய்து கெடும் 11.

கால்லார்ப்பிணிக்குங் கடுங்கோலதுவல்ல  
கில்லை நிலக்குப் பொறை 12.

ஆக நூலாயி.

13. 14.ம், அதி. கண்ணோட்டம்.

கண்ணோட்டமென்னுங் கழிபெருங்காரிகை  
யுண்மையா னுண்டிவ் வுலகு 15.

கண்ணோட்டத்துள்ள துலகிய லஃதிலா  
ருண்மை நிலக்குப் பொறை 16.

பண்ணென்றும்பாடற் கியைபின்றேற் கண்ணென்  
னங், கண்ணோட்டயில்லாதகண் 17.

உளபோன் முகத்தெவன் செய்யுமளவினும்  
கண்ணோட்ட மில்லாத கண் ச

கண்ணிற்கணிகலங் கண்ணோட்டமும் திந்திறற்  
புண்ணென் றுணரப் படும ரு

மண்ணோடியைந்த மரத்தணையர் கண்ணோ  
டியைந்து கண்ணோடாதவர் கூ

கண்ணோட்டமில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்  
கண்ணோட்ட மினமையு மில் எ

கருமஞ்சிறையாமற் கண்ணோட வல்லார்க்  
சூரிமையுடைத்திவ் வுலகு அ

ஒறுத்தாற்றும்பண்பினார் கண்ணுங்கண்ணோடிப்  
பொறுத்தாற்றும் பண்பே தலை கூ

பெயக்கண்டுநஞ்சுண்டமைவர் நயத்தக்க  
நரகரிகம் வேண்டி பவர் டி

ஆக ருக்காயி-

ருகும், அதி: ஒற்றூடல். ருசு.

ஒற்றுமுறைசான்ற நூறு மிவையிரண்டுந் ... ..\*  
தெற்றென்க மன்னவன் கண் ... (க)

எல்லார்க்குமெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் \*  
வல்லறிதல் வேந்தன் ரொழில் ... (உ)

ஒற்றினாலொற்றிப் பொருடெரியா மன்னவன் ... \*  
கொற்றம் கொளக்கிடந்த தில் ... (௩)

வினைசெய்வார்தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றும் \*  
கனைவராயு மாராய்வ தொற்று ... (௪)

கடாஅவுருவொடு கண்ணஞ்சா நியாண்டு ... \*  
முகா அமை வல்லதே யொற்று ... (௫)

துறந்தார்படிவத்த ராகி யிறந்தாராய்ந் ... \*  
தென்செயினுஞ்சோர்வில தொற்று ... (௬)

மறைந்தவைகேட்கவற் றுதியழிந்தவை ... \*  
யையப்பா டி-ல்லதே யொற்று ... (௭)

ஒற்றொற்றித்தந்த பொருளையு மற்றுமோ ... \*  
சொற்றினு லொற்றிக் கொளல் ... (௮)

ஒற்றொற்றுணராமை யாள்த வுடன் மூவர் ... \*  
சொற்றொக்க தேறப்படும ... (௯)

சிதப்பறியவொற்றின்கட் செய்யற்கசெய்யிற் ... \*  
புறப்படுத்தா னாகுமறை ... (௧௦)

- ஆந : ஞாகூயி -

கூயி கூயி-ய், அதி. உகக்கமுடைமை.

உடையரொளப்படுவ தூக்கமெதில்லா ... \*  
ருடைய துடையரோ மற்று ... (௧)

உள்ளமுடை மையுடைமைபொ ருளுடைமை ... \*  
நில்லாது நீங்கிவிடும் ... (௨)

ஆக்கமிழந்தோமென்றல்லவா ருக்க ... \*  
மொருவந்தம் கைத்துடையார் ... (௩)

ஆக்கமதர்வினாய்ச்செல்லு மசைவிலா ... \*  
ஆக்க முடையா னுழை ... (௪)

வெள்ளத்தனையமலர் நீட்ட மாந்தர்தம் ... \*  
முள்ளத் தனைய துயர்வு ... (௫)

உள்ளுவதெல்லா முயர்வுள்ளன் மற்றது ... \*  
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து ... (௬)

சிறைவிடத்தொல்கா ருவோர் புரையம்பிற் ... \*  
பட்டுப்பா னேற்றங்கனிது ... (௭)

உள்ளயிலாதவ ரெய்தா ருலகத்து ... \*  
வள்ளிய மென் னுஞ் செருககு ... (௮)

பரியதுகூர்ங்கோட்ட தாயினுய்யானை ... \*  
வெருஉம் புவிதாக் குறிள் ... (௯)

உரமொருவற்குள்ள வெறுக்கைய னீல்லார் ... \*  
மரமக்களாதலே வேறு ... (௧௦)

ஆக சா

சாகம், அதி. மடியின்மை. கூடு

குடியென்னுக்குன்றா விளக்க மடியென்னு... \*  
மாகுர மாய்ந்து கெடும்... .. (௧)

மடியைமடியா வெருழகல் குடியைக் ... \*  
குடியாக வேண்டிபவர்... .. (௨)

மடியமடிக்கொண்டொழுதும் பேதை பிறந்த... \*  
...

குடிமடியந் தன்னினு முந்து ... (கூ)

குடிமடிந் துகுற்றம் பெருகு மடிமடிந்து ... \*

மாண்ட வுருற்றி லவர்க்கு ... (ச)

கெடுநீமறவி மடிதுயி னான்குள் ... \*

கெடுநீரார். காமச் கலன் ... (ஊ)

படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்

மாண்பய னெய்த லரிது ... (சூ)

இடிபுரிந்தெள்ளஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து ... \*

மாண்ட வுருற்றி லவர்... (எ)

மடிமைகுடிமைக்கட் டக்கிறறன் னெண்ணூர்க் ... \*

கடிமை புகுத்தி வீடும் ... (அ)

குடியாண்மையுள் வந்தகும்ற மொருவன் ... \*

மடி யாண்மை மாற்றக் கெடும் ... (ஆ)

மடியிலாமன்னவ னெய்து மடியளந் ... \*

தான்றாஅய தெல்லா மொருக்கு ... (ஐ)

ஆக.கூய.

கூச கூச-ம்; அடி. உ-வது. அங்கவியல். அமைச்சு. \*

கருவியுக்காலமுஞ்செய்கையுஞ் செய்யு ... \*

மருவினையு மாண்ட தமைச்சு-- ... (க)

வன்கண்குடி-காத்தல் சுற்றறித லாள்வினையோ... \*

டைந்துடன் மாண்ட தமைச்சு ... (உ)

பிரித்தலுப்பேணிக் கொளலும் பிரிந்தார்ப் ... \*

பொருத்தலும் வல்ல தமைச்சு... ... (ஊ)

தெரிதலுந்தேர்ந்து செயலு மொருகலையாச்... \*

சொல்லலும் வல்ல தமைச்சு... ... (சூ)

அறையின்தான் தமைந்த சொல்லானெஞ்ஞான்றுந்  
 தீமனநிந்தான் தோர்ச்சித் துணை ... .. (௫)  
 மதிதுட்பநாலோ டெய்யார்க்குதிதுட்பம் ... .. \*  
 யாவுள முன்விற்பவை ... .. (௬)  
 செயற்கையறிந்தக் கடைத்து முலகத் ... .. \*  
 தீயற்கையறிந்து செயல் ... .. (௭)

அலிகொன்றறியா னெனினு முறுதி ... .. \*  
 யுழையிருந்தான் கூறல் கடன் ... .. (௮)  
 பழுதெண்ணுமந்திரியிற் பக்கத்துட் டெவ்வ ... .. \*  
 ரெழுபது கோடி தலை ... .. (௯)  
 முறைப்படச்சூழ்ந்து முடிவிலவெ செய்வார் ... .. \*  
 திறப்பா டிலா அ தவர் ... .. (௧௦)

ஆக கூடுசெய்து

சாநு-ம், அது சொல்வண்மை ... .. கரு  
 நானலமென்னு நலனுந் தமை யந்நலம் ... .. \*  
 யாதலந் துள்ள து உ றின்று ... .. (௧)  
 ஆக்கமுங்கேடு மதனில் வருதலாற் ... .. \*  
 காத்தீதாம்பலு சொல்லின்கட் சொர்வு ... .. (௨)  
 கேட்டார்ப்பிணித்திருந் தகையவாய்க்கேளாரும் ... .. \*  
 தீயிட்டமொழிந்துதாஞ் சொல் ... .. (௩)  
 திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும் ... .. \*  
 பொருளு மதனினுங் கில் ... .. (௪)  
 சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொலச் சொல்லை ... .. \*  
 வெல்லுஞ் சொ லின்மை யறிந்து ... .. (௫)  
 வேட்பத்தாஞ்சொல்லிப் பிறர் சொற் பயங்கோடென்  
 மாட்சியின் மாசற்றார் கோள் ... .. (௬)

சொல்லவல்லன் சேர்வில. எனஞ்சா. னவனை ... \*

யிகல்வெல்லல் யார்க்கு மரிது ... (ஏ)

வினாந்து தொழில் கேட்டு ஞால நிரந்தினிது ... \*

சொல்லுதல் வல்லார்ப் பெறின் ... (அ)

பலசொல்லக்காமுற் றவர் மன்றமா சற்ற. ... \*

கிலசொல்ல நேற்றா தவர் ... (ச)

இணருழ்த்துநாறு மலரணையர் கற்ற. ... \*

துணர விரித்துறையா தார் ... (ஊ)

### ஆக கூறிய

எனது தாய்மை.   
 எனது தாய்மை.   
 எனது தாய்மை.

துணைநலமாக்கந் தருஉம் வினைநலம் ... \*

வேண்டிய வெல்லாந் தரும் ... (க)

என்றுமொருவுதல் வேண்டும் கழொடு ... \*

நன்றி பயலா வினை ... (உ)

ஒஊதல்வேண்டி மொளிமாழ்குஞ் செய்வனை ... \*

யாஅது மென்னு மவர் ... (ஈ)

இடுக்கட்படினு மினிவந்த செய்யார் ... \*

நடுக்கற்ற காட்சி யவர் ... (ஊ)

எற்றென்றிரங்குவ செய்யற்க செய்யானேன் ... \*

மற்றன்ன செய்யாமை நன்று ... (ஊ)

ஈன்றாள் பகிகாண்பா னையினஞ் செய்யற்க ... \*

சான்றோர்பழிக்கும் வினை ... (ஊ)

பழிமலைந்தெய்திய வாக்கத்திற் சான்றோர் ... \*  
கழிநல் குரவே தலை ... (எ)

கடிந்தகடிந்தொரார் செய்தார்க் கன்வதா ... \*  
முடிந்தாலும் சீழை தரும் ... (அ)

அழக்கொண்டமெல்லா மழப்போ மீழப்பினும் ... \*  
பிற்பயக்குநற்பா லவை ... (க)

கலத்தாற்பொருள்செய்தே மார்த்தல்பசுமிட ... \*  
கலத்துணீர் பெய்திரீது யற்று ... (ஈ)

ஆக காசுல.

கள்ளம், அநி. வினைத்திட்டம். கள்ள

வினைத்திட்டமென்ப தொருவன் மனத்திட்டம்... \*  
மற்றைய வெல்லாம்பிற ... (க)

ஊரொராலுற்றபி னெல்காமையிவ்விரண்டி... \*  
ஐறென்ப ராய்ந்தவர் கோள் ... 2

கடைக்கொட்கச் செய்தகந்நாண்மையிடைக்கொட்  
கி, நெற்றா விழுமந் தரும் ... (ஈ)

சொல்லுதல்யார்க்கு மெளிய வரியவாஞ் ... \*  
செல்லிய வண்ணஞ் செயல் ... (ச)

விதெய்திமாண்டார் வினைத்திட்டம் வேந்தன்க... \*  
ஊறெய்தி யுள்ளப் பதி ... (ஊ)

எண்ணியவெண்ணியாங் கெய்துப வெண்ணியார் \*  
திண்ணிய ராகப் பெறின் ... (க)

உருவகனாடெள்ளாமை வேண்டி முருள்பெருந்தேர்  
க், கச்சாணி யன்னு ருடைத்து ... (எ)

கலங்கா துகண்ட வினைக்கட் டொங்காது ... \*  
துக்கங் கடிந்து செயல் ... (அ)

துன்பமுறவரினுஞ் செய்க துணிவாற்றி ... \*  
யின்பம் பயக்கும் வினை ... (ஆ)

எனைத்திடப்பெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் \*  
வேண்டாநா வேண்டா துலகு ... (இ)

ஆக முடியும்.

சுஅ ... சுஅ டி, அதி. வினைசெயல்வகை.

முழச்சமுடிவு துணிவெய்த லத்துணிவு ... \*  
தாழ்ச்சியுட் டங்குத லீது... ... (ஈ)

தூங்குகதூங்கிச் செயற்பால தூங்கந்த ... \*  
தூங்காது செய்யும் வினை ... (உ)

ஒல்லும்வாரியெல்லாம் வினைநன்றேயொல்லாச்சகாற்\*  
செல்லும்வாய் நோக்கிச் செயல் ... (ஊ)

வினைபுகையென்றிரண்டி. நெச்ச, வினையுங்காற்... \*  
நீயெச்சம் போலத் தெறும் ... (ஈ)

பொருள்கருவிகாலம் வினையிடனொடைந்து... \*  
மிருட்டி வெண்ணிச் செயல் ... (ஊ)

முடிவுமிடைபூறு முற்றியாங்கு செய்தும்... \*  
பதிபயனும் பார்த்துச் செயல் ... (ஊ)

செய்வினைசெய்வான் செயன்முறையவ்வினை... \*  
யுள்ளயிவா னுள்ளங் கொளல் ... (ஊ)

வினையான் வினையாகிக் கோடனை உவுள்... \*  
யானையால் யானையார்த்தற்று... (அ)

கட்டாரக்குருல்ல செயலின் வினாந்ததே... \*  
யோட்டாரை யோட்டிக் கொளல்... (ஆ)

உறைசுறியருண்ணடுங்க ளஞ்சிக்குறைபெற்ற... \*  
கொள்வர் பெரியார்ப்பணிந்து... (இ)

ஆக கூட அடி

கூகும், அதி தூது... கூகும்

அன்புடைமையான்ற் குடிப்பிறத்தல் வேந்தவாடும்\*  
பண்புடைமை தூதுரைப்பான்பண்பு... (க)

அன்பறிவாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்  
கின்றி யமையாத மூன்று... (உ)

நூலர்ருணூல்வல்ல னுகுதல் வேலாருள்... \*  
வென்றி வினையுரைப்பான் பண்பு... (ஈ)

அயிவு நவாராய்ந்த கல்வியிம் மூவ்றின்... \*  
செறிவுடையான் செல்க வினைக்கு... (ஊ)

தொகச்சொல்லிந் தூவாத நீகறி நகச சொல்லி... \*  
நன்றி பபப்பதாந் தூது... (஋)

கற்றுக்கண்ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தூற்  
றக்க தமிழதாந் தூது... (ௌ)

கடனநிந்துகாலங்கருதியிடநிந் \*  
 தெண்ணியுடைப்பாண் றலை (எ)

தாயமைதுணைமை துணிவுடைமையிடமுன் நின் \*  
 வாய்மை வழியுடைப்பான் பண்பு 2

விடுமாற்றமவேந்தர்க் குடைப்பான் விடுமாற்றம் \*  
 வாய்சோரா வன்கணவன் 8

இயதிப்பயப்பிணு மெஞ்சா துணைவன் \*  
 குறுதி பயப்பநாந் துது 10

ஆககூறல்

எய் எய-ம், ஆதி. மன்னரைச்சேர்ந்தொழுகல்.

அகலாதனுகாது தீக்காய்வார் போல்க \*  
 விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் 6

மன்னர்விழைபவியழையமை மன்னரான் \*  
 மன்னிய வாக்கந் தரும் 2

பொற்றினரியவை போற்றல கடுத்தபின் \*  
 நேற்றுதல் யார்க்கு மரிது 15

செவிச்சொல்லுஞ்சேர்ந்த நகையுமவித்தொழுக \*  
 லான்ற பெரியா ரகத்து 8

எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை \*  
 விட்டக்காத் கேட்க மறை 10

குறிப்பறிந்துகாலங் கருதி வெறுப்பில \*  
 வேண்டுப வேட்பச் சொல்லல் 8

வேட்பனசொல்லி வினையில வெஞ்ஞான்றுங் \*  
 கேட்பிலுஞ் சொல்லார் விடல் 8

ஓனையரின முறைய ரென்றிகழார் நின்ற \*  
 வெளியியா டொழுதப்படும் 2

கொளப்பட்டேமென்றெண்ணிக் கொள்ளாத செய்

யார், துளக்கற்ற காட்சி யவர்	௬
பழையமெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்	* ௧
கெழுததைமை கேடு தரும்	௨

ஆக எ.ா.

எக-ம், அ.தி. குறிப்பறிதல். எம்

கூறாமனோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று	* ௧
மாறாநீர் வைபுக் கனி	௨
ஐயப்படா அ தந்த துணர்வானைத்	* ௩
தெய்வத்தோ டொப்பக் கொளல்	௪
குறிப்பிற்றுகுறிப்புணர் வானா யுறுப்பினுள்	* ௫
யாது கொடுத்துக் கொளல்	௬
குறித்த துகூறமைக் கொள்வாரோ டெனை	* ௭
யுறுப்போ ரனையரால் வேறு	௮
குறிப்பிற்றுகுறிப்புணரா வாடி னுறுப்பினு	* ௯
ளென்ன பயத்தவோ கண்	௧௦
அறித்ததுகாட்டும் பளிங்கேபோ னெஞ்சங்	* ௧௧
கடுத்தது காட்டும் முகம்	௧௨
முகத்தின்முதுக்குறைந்த துண்டோ வுவுப்பிறுக்	* ௧௩
காடுனுந் தான்முந் துறும	௧௪
முசுநோக்கிநிற்க வமைபு மகநோக்கி	* ௧௫
யுற்ற துணர்வார்ப் பெறின்	௧௬
பகைமையுங்கேண்டாயுங் கண்ணுரைக்குங்கண்ணி	
ன், வகைமை யுணர்வார்ப் பெறின்	௧௭
துண்ணியமென்பா ரளக்குங்கோல்காணுங்காத்	* ௧௮
கண்ணால்ல தில்லைபிற	௧௯

ஆக எசயி

அவையறிந்தாராய்ந்து சொல்லுக செல்வின் \*  
 ௧

றொகையறிந்த தூய்மை யவர்

இடை தெரிந்து நன்குணர்ந்து சொல்லுகசொல்லின் \*  
 ௨

ளடைதெரிந்த நன்மை யவர்

அவையறியார் சொல்லின்மேற் கொள்பவர்சொல்லின் \*  
 ௩  
 ன், வகையார் வல்லது உயில்

ஒளியார்முன்னொள்ளிய ராதல் ஓவளியார்முன் \*  
 ௪

வான்சுதை வண்ணந் தொளல்

நன்றென்றவற்றுள்ளு நன்றே முதுவருண் \*  
 ௫

முந்து கிளவாச் செறிவு

ஆற்றினிலைதளர்ந் தற்றே ளியன்புல \*  
 ௬

மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு

சுற்றலித்தார்கல்வி ளினங்குந் கசடற்ச \*  
 ௭

சொற்றொறிதல் வல்லா ரகத்து

உணர்வதுடையார்முற் சொல்லல் வளர்வதன் \*  
 ௮

பாத்தியு னிர்சொரிந் தற்று

புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவை \*  
 ௯

யு, ணன்கு செலச்சொல்லுவார்

அங்கணத்துளுக்க வயிழ்தற்றூற் றங்கணத்த \*  
 ௧௦

ரல்லார்முற் கோட்டி. கௌள்

ஆயி எகஉயி.

௭௩-ம், அதி. அனவயஞ்சாமை.

வகையறிந்துவல்லவை வாய்சொரார்சொல்லின் \*  
 ௧

றொகையறிந்த தூய்மை யவர்

கற்றாருட்கற்றா ரொன்ப்படுவர் கற்றார்முற் \*  
 கற்ற செலச் சொல்லுவார் ௨  
 பகையகத்துச்சர்லா ரெளிய ரரிய \*  
 ரவையகத் தஞ்சா தவர் ௩  
 கற்றார்முற்கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற \*  
 மிக்காருண் மிக்க கொள் ௪

ஆற்றினளவறிந்து கற்க வவையஞ்சா  
 மாற்றக் கொடுத்தற் பெருட்டு ௫  
 வானொடென்வண்டண்ண வல்லார்க்கு தாலொடெ  
 ன், ணுண்ணவையஞ்சு பவர்க்கு ௬  
 பகையகத்துப்பேடிசை யொள்வாள வையகத்  
 தஞ்சு மவன்கற்ற தூல் ௭  
 பல்லவைகற்றும்பயமிலசே நல்லவையு  
 ணன்கு செலச்செர்ல்லா தார் ௮  
 கல்லாதவரிற் கடைபென்ப கற்றறிந்து  
 நல்லா ரவையஞ்சு வார் ௯  
 உளரெளினுடில்லாதோ டொப்பர்களனஞ்சிக்  
 கற்ற செலச்சொல்லா தார் ௧௦

ஆ: ௭௩௩௩

எசும், அதி நாடு:

தள்ளாவினையுளுந் தக்காருந் தாழ்விலாக் \*  
 செல்வருஞ்சேர்வது நாடு ௧  
 பெரும்பொருளரம் பெட்டக்க தாகி யருங்கேட்டா  
 லாற்ற வினைவது நாடு ௨

பொறையொருங்குமேல்வருங்குற் றுங்கி யிறைவற்\*  
கிறையொருங்கு நேர்வது நாடு, ௩

உறுபசிபுமோவூப்பினியுஞ்செறுபகையுஞ்  
சேரா தியல்வது நாடு ௪

பல்குமுடிம்பாழ்செய்யு முட்பகையும் |வேந்தலைக்கு  
ந், தொல்குறும்பு மில்லது நாடு, ௫

கேடறிபாக்கெட்ட விடத்தும் வளங்குன்ற  
நாடென்ப நாட்டிற் றலை ௬

இருபுனலும்வாய்ந்த மலையும் வருபுனலும்  
வல்லரணு நாட்டிற் குறுப்பு ௭

பினியின்மைசெல்வம் வினைவின்ப மேம  
மணியென்ப நாட்டிற் கிவ்வைந்து, ௮

நாடென்பநாடா வளத்தன நாடல்ல  
நாட வளந்தரு நாடு, ௯

ஆங்கமைவெய்தியக் கண்ணும் பயமின்றே  
வேந்தமை வில்லாத நாடு, ௧௦

ஆகஎகசுபி

எரு-ம், அதி. அரண்.

எரு

ஆற்றுபவர்க்கு மாண்பொரு ளஞ்சித்தற்\* ... \*  
பேற்று பலர்க்கும் பொருள் ... (க)

மாணிரீருமண்ணு மலையு மணிநிழற்\* ... \*  
காடு முடைய தரண் ... (உ)

உயர்வகலட்சின்மை யருமையிந் தான்கி\* ... \*  
னமைவர ணென்றுலாக்கு நூல் ... (ஈ)

சிறகாப்பிற்பேரிடத்த தாகியறுபகை, ... \*  
யூக்க மழிப்ப தரண் ... (ச)

கொளற்கரிதாய்க்கொண்டகூழ்த்தாகிய கத்தார்...\*  
நிலைக்கெளிதா நீர தரண், ... (ரு)

எல்லாப்பொருளுமுடைத்தாயிடத்துதவு...\*  
நல்லா னுடைய தாண் ... (சு)

முற்றியமுற்று தெரிந்து மறைப்படுத்தும்...\*  
பற்றற் கரிய தரண் ... (எ)

முற்றற்றிமுற்றிய, வரையும், பற்றற்றிப் ... \*  
பற்றியார், வெல்வ தரண், ... (அ)

முனைமுதத்துமாற்றவர் சாயவினைமுதத்து... \*  
விற்றெய்தி மாண்ட தரண் ... (க)

வினைமாட்சித்தாகியக் கண்ணும் வினைமரட்கி ... \*  
யிலுலார்க ணில்வ தரண் ... (வ)

ஆக. எளநிய:

எசு எசு-ம்; அதி. பொருள்செய்வகை.

பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் ... \*  
பொருளல்ல தில்லை பொருள் ... (க)

இல்லாணையெல்லாருமெள்ளாவர் செல்வனா ... \*  
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு ... (உ)

பொருளென்னும்பொயயா விளக்க மிருளறுக்கு \*  
மெண்ணிய தேயத்துச் சென்று ... (ரு)

அறனி னுமின்பமு. மீண்டும் திறன றிந்து ... \*  
திதின் றி வந்த பொருள் ... (ச)

அருளொழிமன்பொடிம் வாசாப் பொருளார்க்கம்... \*  
புல்லார் புள்ள னிடல் ... (ரு)

உறுபொருளுமுல்கு பொருளாந் தன்னென்றாத் \*  
தெறுபொருளும்வேந்தன்பொருள் ... (க)

அருளென் னுமன்பீண் குழிவி பொருளென்னுளுக  
செல்வச் செவ்வியா லுண்டு ... (எ)

குன்றேறியானைப்போர் கண்டற்றாற்றன் கைத்தொ  
ன், றுண்டாகச் செய்வன் னீனை ... (அ)

செய்கபொருளைச் செய்கா செருக்கறக்கு ... \*  
மெஃகதனிற் கூரிய தில் ... (க)

ஐன்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கென்பொருள  
ளேனை யிசண்டி மொருங்கு ... (ய)

ஆசனாகூடி

எளம்; அறி. படைமாட்சி. ஏள்

உறுப்பமைந்தூறஞ்சா வெல்படைவேந்தன்... \*  
வெறுக்கையு ளெல்லாந்தலை ... (க)

உலைவிடத்தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத் \*  
தொல்படைக் கல்லா லரிது ... (உ)



கானமுயலெய்த வம்பினில் யானை... \*  
பிழைத்தவே வேந்த ளினிது ... (உ)

பேராண்மைமென்ப தறுகொணன் றுற்றக்கா.....\*  
லுராண்மை மற்றத னெஃகு .. ... (ங)

கைவேல்களிற்றொடு போக்கிவருபவன் ... \*  
மெய்வேல் பறியா நகும் ... (ஈ)

விழித்தகண்வேல்கொண் டெறிய வழித்திமைப்பி \*  
னோட்டனறே வன்க ணவர்க்கு... ... (ஊ)

விழுப்புன்படாதநா ளெல்வாம் வழக்கினுள் ... \*  
வைக்குந்தன் னானையெடுத்து... ... (஋)

சுழலுமிசைவேண்டி வேண்டா வழிரார்... \*  
கழல்யாப்புக் காரிகை நீர்த்து ... (எ)

உறினுயிரஞ்சா மறவ ரிறைவன்... \*  
செறினுஞ்சீர் குன்ற வில்... (அ)

இழைத்ததிகவாமைச் சாவாநா யாரே ... \*  
பிழைத்த தொறுக்கிற் பவர்... (ஆ)

புரந்தார்கண்ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா... \*  
டிநந்துகோட்டக்க துடைத்து... (இ)

ஆக.எள.அழி.  
எகூ-ம், அதி. நட்பு. எகூ

செயற்கரியயாவுள நட்பி னதுபோல் ... \*

வினைக்கரிய யாவுள காப்பு... ... (க)

நினைநீரீரவர் கேண்மை பிறைமதிப் ... \*

பின்னீர்பேதையார் நட்பு ... ... (உ)

நவீனோறு நூனயம் போலும் பயிளோறும் ... \*

பண்புடையாளர் தொடர்பு ... ... (ஊ)

நகுதற்பொருட்டன்று நட்பன் மிகுதிக்கண் ... \*

மேற்சென் றிடித்தற் பொருட்டு ... ... (ச)

புணர்ச்சிபழகுதல் வேண்டா உணர்ச்சிதா ... \*

னட்பாக் கிழமை தரும் ... ... (ஊ)

முகநகநட்பது நட்பன்பு நெஞ்சத் ... \*

தகநக நட்பது நட்பு ... ... (சு)

அழிவினவைக்கி யாறுய்த் தழிவின்க ... \*

ணல்ல லுழப்பதா நட்பு ... ... (ஏ)

உடுக்கையிழந்தவன் கைபோல வாக்கே ... \*

யிடுக்கண் கலைவதா நட்பு ... ... (அ)

நட்டிற்கு வீற்றிருக்கை யாடுந்நிற் றிகாட்பின்றி \*

யொல்லும்வா யுன்று சிலை ... ... (ஆ)

இனையரிவமொக் கின்னம்யா மென்று ... \*

புனையினும் புல்லென்னு நட்பு ... ... (இ)

ஆக ளாகய:

அய: ) அயம், அகி நட்பாராய்தல்...

நாடாதுநட்பவிற் கேடில்லை நட்பின் ... (க)

வீடில்லை நட்பான் பவர்க்கு ... ... \*

- ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மைகடை முறை  
தான்சார் துயரந் தரும் ... (உ)
- குணனுங்குடிமையுங் குற்றமுங் குன்ற ... \*
- வினனுமறிந் தியாக்கநட்பு ... (ங)
- குடிப்பிறந்துதன்கட் பழிநாணு வாணை ... \*
- கொடுத்ததுங் கொள்வேண்டு நட்பு ... (ச)
- அழச்சொல்லியல்ல திடித்து வழக்கறிய ... \*
- வல்லார்தட் பாய்ந்து கொளல் ... (ஊ)
- கேட்டினு டுண்டோ ருமதி கிளைஞனா ... \*
- நீட்டி யளப்பதீதார் கோல் ... (கா)
- ஊதியமென்ப தொருவற்குப் பேதையார் ... \*
- கேண்மை யொரீஇ விடல் ... (கி)
- உள்ளற்கவுள்ளஞ் சிறிதுவ கொள்ளற்க ... \*
- வல்லற்க ணற்றமப்பார் நட்பு ... (கி)
- கெடுக்காலைக்கைவிடுவார் கேண்மையெக்காலை ... \*
- யுள்ளினு முள்ளஞ்செடும் ... (கா)
- மருவுகமாசற்றார் கேண்மையொன் றீத்து ... \*
- மொருவுக னொப்பிலார் நட்பு ... (கி)

ஆக அஃ

அகம், அதி. பழமொ. அக

- பழமையெனப்படுவ் தியாதெனின் யானதுங் ... \*
- சிழமையைக் கிழந்தீரா நட்பு ... (க)

நட்பிற்குறுப்புக் கெழுதகைமை மற்றதற் ... \*  
குப்பாதல சான்றோர் கடன் ... (உ)

பழகியநட்பெவன் செய்யுங் கெழுதகைமை ... \*  
செய்தாங் தமையாக் கடை ... (ங)

விழ்தகையான்வேண்டி ழிருப்பந் கெழுதகையாற்  
கேளாது நடடார் செயின் ... (ச)

பேதைமையொன்றோ பெருங்கிழமை யென்றுணர்  
க, நோதக்க நடடார் செயின் ... (ரு)

எல்லைக்கணினரார் துறவார் தொலைவிடத்துந் ... \*  
தொல்லைக்க ணினரார் தொடர்பு ... (சூ)

அழிவந்தசெய்யினு மன்பறா ரன்பின் ... \*  
வழிவந்த கேண்மையவர் ... (சூ)

கேள்முக்கங்கேளாக் கெழுதகைமை வல்லாங்கு \*  
நாள்முக்க நடடார் செயின் .. ... (சூ)

கெடா அவழித்த கேண்மையார் கேண்மை ... \*  
விடா அர் விழையு முலகு ... (க)

விழையார் விழையப் படுப பழையார்கற் ... \*  
பண்பிற றலைப்பிரியா தார் ... (ஃ)

ஆசு அசு

அஉ

அஉ-ம், அதி. தீட்டி.

பருகுவார்போலினும் பண்பிலார் கேண்மை... ..\*  
பெருகவிற் குன்ற வினிது ... .. (க)

உறினட்டறினொருஉ மொப்பிலார் கேண்மை... ..\*  
பெறினு மிழப்பினு மென் ... .. (உ)

உறுவதுசீர்தூக்கு நட்பும் பெறுவது ... ..\*  
கொள்வாருள் கள்வரு நேர் ... .. (ஈ)

அமரகத்தாற்றறுக்குங் கல்லாமா வன்னூர் ... ..\*  
தயரிற் றனிமை தலை ... .. (ச)

செய்தேமஞ்சாராக் சிறியவர் புன்கேண்மை... ..\*  
யெய்தவினெய்தாமை நன்று ... .. (ஊ)

பேதைபெருங்கெழீஇ நட்பின் றிவுடையா... ..\*  
ரோதின்னம் கோடி யுறும் ... .. (சூ)

நனைவகையராகிய நட்பிற் பகைவாரற்... ..\*  
பத்தடுத்த கோடி யுறும் ... .. (எ)

ஓல்லுங்கரும முடற்று பவர்கேண்மை... ..\*  
சொல்லாடார் சோர விடல்... .. (அ)

கனவினுமின்றாது மன்னோ வினைவேறு... ..\*  
சொல்வேறு பட்டார் தொடர்பு ... .. (ஆ)

எனைத்துக்குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ ... ..\*  
மன்றிற் பழிப்பார் தொடர்பு... ..\*  
.....

ஆக அளவு:

அக-ம், அதி. கூடர்நட்பு

அள.

சீரிடங்காணி நெறிதற்குப் பட்டடை

நேரார் நிரந்தவர் நட்பு

சு

இனம்போன்றினமல்லார் கேண்மை மகளிர்

மணம்போல வேறு படும்

உ

பலநல்லநற்றக கடைத்து மனநல்ல

ராகுதன் மாணார்க் கரிது

நு

முகத்தினினிய நகாஅ வகத்தினொ

வஞ்சரை யஞ்சப் படும்

சு

மணத்தினமையா நவனாயெனைத்தொன்றுஞ்

சொல்லினும் தேறற்பாற்றன்று

ரு

நட்டார்போனல்லலை சொல்லினுமொட்டார்சொ

லொல்லையுணரப் படும்

சு

சொல்வணக்கமொன்றாகக் கொள்ளக்கவில்வணக்

கந், தீங்கு சூழித்தமையான்

எ

தொழுதகையுள்ளும்படையொடுக்குமொன்று

பழுத கண்ணிரு மனைத்து

அ

பிகச்செய்துதம்மெள்ளு வானாகச் செய்து

நட்டினுட்சரப் புல்லற் பாற்று

சு

பகைநட்பாங்காலம் வருங்கான் முகநட்

டகநட் பொரிந் விடல்

யு

ஆக அநயி.

அசு

அசு-ம், அதி. பேதைமை.

பேதைமையென்பதொன் றியாதெனி. நேதங்கொ

ண், தேயும் போக விடல்

சு

பேதைமையுள்ளல்லாம் பேதைமை காதன்மை.

கையல்ல தன்கட் செயல்

உ

நாணுமைநாடூமைநாரின்மையாதொன்றும்,  
பேணுமை பேதை தொழில்

ந.

ஒதியுணர்ந்தும்பிறர்க்குரைத்துந்தானடங்காப்  
பேதையிற் பேதையா ரில்

ச

ஒருமைச்செயுலாற்றும்பேதையெழுமையுந்  
நான்புக்கமுந்து மன்று

நி

பொய்படுமொன்றோ புணையுணுக்கையறியாப்  
பேதை வினைமேற் கொளின்

கா

ஏதிலாராத் தமர்பசிப்பர் பேதை  
பெருஞ்செல்வ முற்றக் கடை

எ

கையலொருவன் களித்தற்றாற் பேதைதன்  
கையொன்றுடைமை பெறின்

அ

பெரிதிவிதுபேதையார் கேண்மை பிரிவின்கட  
பிழை தருவதொன் றில்

கா

கழாஅக்கால்பள்ளியுள் வைத்தற்றா சான்றோர்  
குழாஅத்துப் பேதைபுகல்

யி

ஆக அசயிப

அநு-ம், அநி. புல்லறிவாண்மை.

அநு

அறிவின்மையின்மையு ளின்மைபிறிதின்மை  
பின்மையா வையா துலகு

க

அறிவிலானொஞ்சுவந் தீதல் பிறிதியாது  
மில்லை பெறுவான் மவம்

உ

அறிவிலார்தாந்தம்மைப் பிழிக்கும் பிழை  
செறுவார்க்குஞ்செய்த லரிது

ந.

வெண்மையெனப்படுவ தியாதெளி னெண்மை  
யுடையம்யா மென்னுந் செருக்கு

ச

கல்லாதமேற்கொண் டொழுதல் கசடற  
வல்லதாஉ மையந் தரும்

டு

அந்நமணத்தலோ புல்லறிவு சம்வயிற்  
சூழ்ற மறையா வழி

சு

அருமறைசொரு மலிசிலான் செய்பும்  
பெருமிறை தானே தனக்கு

எ

ஏவவுஞ்செய்கலான் றுன்றேறா னவவுயிர்  
போல மளவுமோர் நோய்

அ

காணாதற்காட்டுவான் றுந் காணான் காணாதான்  
கண்டா னுந் தான்கண்ட வாறு

சு

உல்கத்தாரு ன்கீழ்ப் தில்லென்பான் னையத்  
தலகையா வைக்கப் படும்

டு

ஆக அநுய.

அஅ அஅ-ம், அஅ, பகைத்திறந்தெரிதல்.

பகையென்னும்புன்பி, லதனை யொருவ  
ன்கையேயும் வேண்டற்பாற் றன்று

க

வில்லேருழவர் பகைகொளினுங், கொள்ளற்க  
சொல்லே, ருழவர், பகை

உ

எ முற்றவரினு மேழை தமிழனுய்ப்  
புல்லார் பகைகொள் பவன்

க

பகைநட்பாக் கொண்டுடொழுகும் பண்புடைபாளன்  
றகைமைக்கட் டங்கிற் றுலரு

தன்றுணையின்றிற் பகையிரண்டாற் றுனெருவ  
னின்றுணையாக்கொள் கவற்றினென்று

தேயினுந்தேறு விடினு மழிவினகட்  
டேயுள் பகாஅன் விடல்

நோவற்கொந்த தறியார்க்கு மேவற்க  
மென்மை பகைவ ரகத்து

வகையுறிந்துதற்செய்து. தற்காப்ப, மாயும்  
பகைவர்கட் பட்டசெருக்கு

இளைதாகமுண்மரங் கொல்க கனையுநர்  
கைகொல்லும் காழ்த்த விடத்து

உயிர்ப்புவுளரல்லர். மன்ற செயிர்ப்பவர்  
செம்மல் சிதைக்கலா தார்

ஆக அடியு.

அக-ம், அதி. உட்பகை.

நிழனீருமின்னுத வின்னு தமர்நீரு  
மின்னுவா மின்னு செயின்

வாள்போல்பவகவரை யஞ்சற்க வஞ்சுக்  
கேள்போல் பகைவர் தொடர்பு

உட்பகைஞ்சித்தற் காக்க விலைவிடத்து  
மட்பகையின் மாணத் தெறும்

மனமாணவுட்பகை தோன்றி விளமாண  
வேதம் பலவுந் தரும்

உறன்முறையானுட்பகை தோன்றினிதன்முறையா  
னேதம் பலவுந் தரும் ௫

ஒன்றுமையொன்றியார் கட்படி சொஞ்சூன்றும்  
பொன்றுமை யொன்றலரிது ௬

செப்பின்புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதெ  
யுட்பகை யுறற குடி ௭

அரம்பொருத பொன்போலத்தேயு முரம்பொரு  
துட்பகை யுற்ற சூடி ௮

எட்பகவன்ன சிறுமைத்தேயாயினு  
முட்பகை யுள்ளதாங் கேடு ௯

"உடம்பாடி" தவர் வாழ்க்கை குட்க்குரு  
பாம்போடு டுனுறைத் தந்து 10

ஆக அகைய.

கூய் கூய-ம், அகி. பெரியாரைப்பிழையாமை.

ஆற்றவாராற்ற லிகழாமை போற்றுவார்  
போற்றலு சொல்லாந் தலை ௧

பெரியாரைப்பேணு தொழுதிந், பெரியாராற்  
பேரா விடும்பை தரும் ௨

கெடல்வேண்டிக்கேளாது செய்க வடல்வேண்டி  
னாற்று பவர்க் ணிழுக்கு ௩

கூற்றத்தைக்கையால் விளித்தற்றா லாற்றுவார்க்  
காற்றாநா ரின்னா செயல் ௪

யாண்டுச்சென்றியாண்டு முளராகார் வெந்துப்பின்  
வெந்து செறப்பட்டவர் ௫

எரியாற்கடப்படினு முய்வுண்டா முய்யார்  
பெரியார்ப் பிழைத்தொழுகு வார் ௧௪

வகைமாண்ட வர்ழககையும் வான்பொருளுமென்ன  
ந், தகைமாண்ட தக்கார் செறின ௧௫

ஞன்றன்னூர்குன்ற மதிப்பிற் குடியொடு  
நின்றன்னூர் மாய்வா நிலத்து ௧௬

எந்தியகொள்கையார் சிறிணிடை முரிந்து  
வேந்தனும் வெந்து கெடும் ௧௭

இலறதமைந்தசார்புடையா ராயினுமுய்யார்  
சிறந்தமைந்த சீரார் செறின் ௧௮

ஆக கூறு...

கூக-ம், அந். பெண்வழிச்சேறல். ௧௯

மனைவிழைவார்மான்பய நெய்தார் வினைவிழைலார்  
வேண் ாப் பொருளு மது... .. (௧)

பேறாறுபெண்விழைவா னுக்கம் பெரியதோர் ... \*  
நானாந நா னுந் தரும் ... .. (2)

இல்லாந்நட்டாழ்ந்த விடல்பிள்ளையெஞ்ஞான்று  
நல்லாரு னுணுந் தரும் ... .. (௩)

மனையானையஞ்சு மறுகையி னாளன் ... \*  
வினையாண்கை விநெய்த வின்று ... ௪)

இல்லானையஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று.....\*  
நல்லார்க்கு நல்ல செயல் ... .. (5)

இமையாரின்வாழினும்பாடி லதோயில்லா ... \*  
ளமையார்தோ ளஞ்சு பவர், ... .. (௬)

பெண்ணேவல்செய்தொழுகு மர்ண்மையினுணை  
ப், பெண்ணேபெருமையுடைத்து ... (எ)

நாட்டார் குறைமுடியார் நன்றற்றார் நன்னுதலர்து  
பெட்டாங்கொழுகு பவர். ... (அ)

அறவினைபுரான்ற பொருளும் பிறவினையும் .....  
பெண்ணேவல் செய்வார்க ணில் ... (சு)

எவ்சேர்க்கெஞ்சுந் திடனுடையார்க்கெஞ்ஞான்று  
ம்து பெண்சேர்ந்தாம் பேதைமையில் ... (ய)

ஆக காட்டி:

கூஉ கூஉ-ம். அதிவரைவின்மகளிர்.

அன்பின்விழையார் பொருள்விழையு மாய்தொழி  
யா, ரின்சொ விழுக்குத் தரும் ... (க)

பயன்றுக்கிப்பண்புரைக்கும் பண்பின் மகளிர்... \*  
நயன்றுக்கி நள்ளா விடல். .... (உ)

பொருட்பெண்டிர்பொய்ம்மை முயக்கமிருட்டறை  
யி, லேசில் பின்னத்தழீஇ யற்று ... (ஊ)

பொருட்பொருளார்புன்னலத் தோயாரருட்பொரு  
ளாயு மழிவினவர் ... (ச)

பொதுநலத்தார்புன்னலந் தோயார்மதிநலத்தின் \*  
மாண்ட மழிவினவர் ... (஠)

தந்நலம்பாரிப்பார் தோயார்தகைசெருக்கிப் ... \*  
 புன்னலம் பாரிப்பார் தோள் ... (க)  
 நிறைநெஞ்சுமில்லவர் தோய்வர்பிறநெஞ்சிற் ... \*  
 பேணிப் புணர்பவர் தோள் ... (எ)  
 ஆயுமறிவின ரல்லார்க் கணங்கென்ப... \*  
 மாய மகலிர் முயக்கு ... (அ)

வரைவிலாமாணிழையார் மென்றோள் புணர்யிலாப் \*  
 பூரியர்க ளாழு மளறு ... (க)

இருமனப்பெண்டிருந் கள்ளுந் கவறுந் ... \*  
 திருநீககப் பட்டார் தொடர்பு ... (உ)

ஆக ௯௨.

கூட-ம், அதி கள்ளுண்ணமை. கூட

உட்கப்படா அ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் ... \*  
 கட்காதல் கொண்டுமுரு வார ... (க)  
 உண்ணற்ககள்ளை யுணிலுண்க சான்றோரா ... \*  
 லெண்ணப் படவேண்டா தார ... (உ)

சான்றான் முகத்தேயுமின்னுதா லென்புற்றுச் ... \*  
 சான்றோர் முகத்துக் களி ... (க)

நாணென்னுநல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னு  
 ம், பேணுப் பெருங்குற்றத் தார்க்கு ... (ஈ)  
 கையறியாமையுடைத்தே பொருள்கொடுத்து ... \*  
 மெய்யறி யாமெ கொளல் ... (ஐ)

- துஞ்சினார்செத்தாரின்வேறல்ல ரெஞ்ஞான்று ... (க)
- நஞ்சுண்பார் கள்ளுண் பவர் ... (க)
- உள்ளொற்றியுள்ளார்நகப்படுவ ரெஞ்ஞான்றுங்... (க)
- கள்ளொற்றிக் கண்சாய் பவர் ... (எ)
- களித்தறியேனென்பது கைவிடுக ரெஞ்சத் ... (ச)
- தொளித்தது உமாங்கே மிகும் ... (அ)
- களித்தாணைக்காரணங் காட்டுதல் கீழ்நீர்க் ... (க)
- குளித்தாணைத் தீத்துரீஇ யற்று ... (க)
- கள்ளுண்ணுப்போழ்திற்களித்தாணைக் காணுங்கா... (க)
- உள்ளான்கொ ளுண்டதன் சோர்வு ... (ய)

ஆக கூறு.

கூசு. கூசு-ம், அகி: சூது...

- வேண்டற்கவென்றிடினுஞ் சூதினை வென்றது உற்... (க)
- தூண்டிற்றொன் மீவ்விழுங்கியற்று ... (க)
- ஒன்றெய்தினூழிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ... (உ)
- என்றெதி வாழ்வதோ ராறு... (உ)
- உருளாயமோவாது கூறிற் பொருளாயம் ... (க)
- போலுய்ப் புறமே படும். ... (க)
- சிறுமைபலசெய்து சீரழிக்குஞ் சூதின் ... (ச)
- வறுமை தருவதொன ரில் ... (ச)
- கவறுங்கழந்முங் கையுந் தருக்கி ... (ச)
- யிவறியா ரில்லாகி யார் ... (ச)
- அகடாராரல்ல ருழப்பர் சூதென்னு ... (ச)
- முகடியான் மூடப்பட்டார் ... (ச)
- பழகியசெல்வமும் பண்புந். கெடுக்குங் ... (ச)
- கழகத்துக்காலை புகின்: ... (ச)

பொருள்கெடுத்திப் பொய்மேற்கொளி இ யருள்கெ  
டுத், தல்ல லுழப்பிக்குஞ் சூது. .... (அ)

உடைசெல்வமுனெளி சல்வியென், றைந்து. \*  
மடையாவா மாயங்கொ ளின், ... (ஆ)

இழக்கொறுஉங்காதலிக்குஞ் சூதேபோற்றுன்ப \*  
முடித்தொறுஉங்காதற் றுயிர், ... (இ)

ஆக ௧5 யி.

சூடு-ம், அதி. மருந்து, சூடு

பிகினுங்குறைபினு நேய்செய்யு தூலோர் ..... \*  
வளிமுதலா வெண்ணிய மூன்று ... (க)

மருந்தெனவேண்டாவாம யாக்கைக்கருந்திய ... \*  
தற்றது போற்றியு ணின் > ... (உ)

அற்றலளவழிக் துண்க வஃதுடம்பு . ... \*  
பெற்ற நெடிதுய்க்கு மாறு ... (ஈ)

அற்றதறிந்து கடைப்பிடித்து மாறல்ல ... \*  
துய்க்க துவரப் பசித்து ... (ஊ)

மாறுபாடில்லாத வுண்டி மறுத்துண்ணி ... \*  
ஊறுபா டில்லை யுயிர்க்கு ... (ஊ)

இழிவறிந்துன்பான்க ணின்பம்போனிற்ருந்..... \*  
கழிபே ரிராயான்க ளேய் ... (ஊ)

தீயளவன்றித் தெரியான் பெரிதுண்ணி ... \*  
ளேயள வின்றிப் படும் (ஊ)

நொய்நடிநேயமுத னாடி யதுதணிக்கும் ... \*

வாய்நாடி வாய்ப்பச் செயல் ... (அ)  
 உற்றுள்ளவும் பிணியளவுங் காலமுங் ... \*

கற்றுன் கருதிச் செயல் ... (க)  
 உற்றவன்றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்  
 தப்பானுற் கூற்றே மருந்து ... (இ)

ஆக கூறாய்.

கூசு, கூசு-ம, அதி. ஒழிபியல்-குடிமை.

இற்பிறந்தார்க்கண்ணல்ல தில்லை யியல்பாகச் ... \*  
 செப்பமு நாணு மொருங்கு ... (க)

ஒழுக்கமும்வாயமையு நாணுமீம் மூன்று ... \*  
 மிழக்கார் குடிப்பிறந்தார் ... (உ)

நகையீகையின்சொ விசுழாமை நான்கும் ... \*  
 வகையென்ப வாய்மைக் குடிக்கு ... (ஈ)

அடுக்கியகாடி பெரினுங் குடிப்பிறந்தார் ... \*  
 குன்றுவ செய்த விலர் ... (ஊ)

வழங்குவதுள் விழந்தக் கண்ணும் பழங்குடி ... \*  
 பண்பிற தலைப்பிரித வின்று ... (ஊ)

சலம்பற்றிச்சால்பில செய்யார்மா சற்ற் ... \*  
 குலம்பற்றி வாழ்துமென் பார் ... (ஊ)

குடிப்பிறந்தார்கண்விளக்குங் குற்றம் விசுமீயின் \*  
 மதிக்கண் மறுப்பே லுயர்ந்து ... (ஊ)

நலத்தின் கணுரிஸ்மை தோன்றி னவனைக் ... \*  
 குலத்தின் கணைப்பும் ... (அ)

நிலத்திற்கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் ... \*  
 குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல் ... (ஆ)

நலம்வேண்டி னுணுடைவம வேண்டிக்குலம்வேண்  
 டின்; வேண்டிக யார்க்கும் பணிவு ... (இ)

ஆக கூறியது.

கூள்-ம், அதி. மானம். கூள்.

இன்றியமைபாச் சிறப்பினை வாயினுங் ... \*  
 குன்ற வருப விடல் ... (க)

சீரினுஞ்சீரல்ல செய்பாரே சீரொடு ... \*  
 போண்மை வேண்டு பவர் ... (உ)

பெருக்கத்துவேண்டும் பணிதல் சிறிய ... \*  
 சுருக்கத்து வேண்டி முயர்வு ... (ஈ)

தலைபினிழந்த மடிரணையர் மாந்தர் ... \*  
 நிலையி னிழந்தக கடை ... (ஊ)

குன்றினையாராக் குன்றவர் குன்றுவ ... \*  
 குன்றி யணைய செயின் ... (஋)

புகழின்றற்புத்தேனாட்டுய்யாதா. லென்மற் ... \*  
 றிகழ்வார்பின் சென்று நிலை ... (ௌ)

ஒட்டார்பின்சென்றொருவன் வர்த்தலி னந்நிலையே \*  
 கெட்டா னெனப்படுத னன்று ... (எ)

மருந்தோமற்றுளும்பும்வாழ்கைபெருந்தகைமெ  
பிடழிய வந்த விடத்து ... .. (அ)

மயிரீப்பிள்வாழ்கு கவரிமா வன்னு ... .. \*  
ருயிரீப்பர் மானம் வின் ... .. (க)

இளிவரின்வாழாத மானமுடையா ... .. \*  
ரொளிதொழு தேத்து முலகு ... .. (ஈ)

ஆக காஎயி.

கூஅ கூஅ ம், அதி. பெருமை.

ஒளியொருவற்குள்ள வெறுக்கையெரிபொருவற் ... \*  
கஃதிறந்து வாழ்து மெனல் ... .. (க)

பிறப்பொருக்குமெல்லாவுயிர்க்குஞ் சிறப்பொவ்வா  
செய்தொழில் லேற்றுமையான் ... .. (உ)

மேலிருந்துமேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் ... \*  
கீழல்லார் கீழல் லவா ... .. (ஈ)

ஒருமைமகளிரே பேரலப் பெருமையுந் ... \*  
தன்னைத்தான் கொண்டொழுதி னுண்டு ... (ஊ)

பெருமையுடையவ ராற்றுவா ராத்தி ... \*  
னருமை யுடைய செயல் ... .. (ஊ)

சிறியாருணர்ச்சியு ளிள்ளைப் பெரியாணாப் ... \*  
பேணிக்கொள்வே மென்னு நோக்கு ... (கூ)

இறப்பேபுரிந்த தொழிற்றஞ் சிறப்புந்தான் ... \*  
சீரல் லவர்கட் படிண் ... .. (கூ)

புணியுமாமென்றும் பெருமை சிறுமை ... \*

யணியுமாந் தன்னை வியந்து ... (அ)

பெருமைபெருமித மின்மை சிறுமை ... \*

பெருமித மூர்ந்து விடல் ... (க)

அற்றமறைக்கும் பெருமை சிறுமைதான் ... \*

குற்றமே கூழி விடும் ... (ஈ)

ஆக கூறாஅல்

கூசும், அநி. சான்றாண்மை. ௪௯

கடனென்பநல்லவை யெல்லாந் கடனறிந்து... ..\*

சான்றாண்மை மேற்கோள் பவர்க்கு ... (க)

குணநலஞ்சான்றோர் நலனை பிறநல ... \*

மெந்நலத் துள்ளதூஉ மன்று ... (ஈ)

அன்புநாணொப்புரவுகண்ணோட்டம் வாய்மையோ ...

டைந்துசால் பூன்றிய தூண் ... .. (உ)

கொல்லாநலத்தது நோன்மை பிறர்நீமை ... ..\*

சொல்லா நலத்தது சால்பு ... .. (ஈ)

ஆற்றுவாராற்றல் பணிநலது சான்றோர் ... .. \*

டாற்றாநா மாற்றும் படை ... .. (ஊ)

சால்பிற்குக்கட்டளை யர்தெளிற் றோல்வி ... ..\*

துலைபல்லார் கண்ணுக் கொளல் ... (ஈ)

இன்னுசெய்தார்க்கு மினியவே செய்யாக்கா... ..\*

லென்னை பயத்ததோ சால்பு ... (எ)

இன்மையொருவற்கினிவன்றசால்பென்றுந்... ..\*

நின்மையுண் டாகப் பெறின் ... (அ)

ஊழிபெயரினுந் தாம்பெயரார் சான்றுண்மைந் ... \*  
காழி யெனப்படு வார் ... (க)

சான்றவர்கான்றாண்வமை ருன்றினிருபிலந்தான் \*  
தாங்கந் மன்னோ பொறை ... (ல)

ஆக-சுகலி.

ய

நா: நாம்; அதி: பண்புடைமை.

என்பதத்தரலைய்த லெளிதென்ப யார்மாட்டும். \*  
பண்புடைமை, யென்னும், வழக்கு, ... (க)

அன்புடைமையான்ற குடிப்பிறத்த விவ்விரண்டிம்கு  
பண்புடைமை, யென்னும், வழக்கு, ... (உ)

உறுப்பொத்தன்மக்களொப் பன்றால், வெறுத்தக்கக  
பண்டுபாத்த, லொப்பதா, மொப்பு, ... (ஈ)

நயனொடுகன்றி, புரிந்த, பயனுடையார், ... \*  
பண்பு, பாராட்டு, முலகு, ... (ச)

நகையுள்ளியினனா, திகழ்ச்சி, பகையுள்ளும், ... \*  
பண்பு, பாடறிவார், மாட்டு, ... (நி)

பண்புடையார்ப்பட்டுண்ட, டிலக, மதுவின்றேன், ... \*  
மண்புக்கு, மாய்வது, மன், ... (ஊ)

அரம்போலுந்குர்மைய, ரேனு, மரம்போல்வர், ... \*  
மக்கட்புண், பிஸ்ஸா, தவர், ... (ஈ)

நண்பாற்றாராகிய நய்யில் செய்வார்க்கும்; ... \*  
 பண்பாற்றாராதல் கடை ... (அ)  
 நல்லவல்லலால்லார்க்கு மாயிருந்தாலம்; ... \*  
 புகலும்பாற் பட்டன் றிருள்; ... (ஆ)  
 பண்பிலான்பெற்ற பேருஞ்செல்வ நண்பால்; ... \*  
 கலந்திமை யாற்றிரிந் தறறு; ... (இ)

ஆக ஆக

நாகம், அந்நி நன்றியில்செல்வம்; ... நாக

வைத்தாள்வாய்சார்ந்த பெரும்பொரு ளுத்துண்ண  
 ன், செத்தான் செயக்கிடந்ததில்; ... (க)

பொருளானாமெல்லா மென் றியா திவறு; ... \*  
 மருளான மாணப் பிறப்பு; ... (உ)  
 ஈட்டியவறியிசைவேண்டா வாடவர்; ... \*  
 தோற்ற நிலக்குப் பொறை; ... (ஈ)  
 எச்சமென்றென்னெண்ணுங்கொல்லோவொருவரா  
 னச்சுப் படாடி தவன்; ... (ஊ)  
 கொடுப்பது உந்துய்ப்பது உ மில்லார்க் கடுக்கிய \*  
 கோடியுண்டாயினுமில்; ... (ஊ)  
 எதம்பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொ  
 ன்; தீந் தியல்பிலா தான்; ... (ஊ)

அற்றார்க்கொன்றற்றாநான் செல்வ மிகநலம்; ... \*  
 பெறறு டமியன்முகத் தற்று; ... (ஊ)

நச்சப்படாதவன் செல்வநடுநு... \*  
 ண்ச்சமரம் பழுததற்று... .. அ

அன்பொரீஇத்தற்சொற் றறநோக்காதிய... \*  
 வொண்பொருள் கொள்வார் பிறர்... ..

செருடைச்செல்வர் சிறதுனி மாரி... \*  
 வறங்கூர் தனைய துடைத்து... ..

ஆக தயி

ஈஉ ஈஉ-ம், அதி. நாணுடைமை.

கருமத்தானுணாத லுணாத் திருநாத... \*  
 னல்லவர் நாணுப் பிற... ..

ஊணுடையெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல... \*  
 நாணுடைமை மாந்தர் சிறப்பு... ..

ஊனைக்குறித்த வயிரெல்லா நானென்னு... \*  
 நன்மை குறித்தது சால்பு... ..

அணியன்றோநாணுடைமை சான்றோர்க்கஃதின்றே... \*  
 ம், பணியன்றோ பிடு நடை... ..

பிறர்பழியுந்தம்பழியு நாணுவார் நாணுக்... \*  
 குறைபதி யென்னு முலகு... ..

நாண்வேலிகொள்ளாது மன்னே வியன்ஞாலம்... \*  
 பேணலர் மேலா யவர்... ..

நாணுலயிவாத் துறப்ப முயிர்ப்பொருட்டா... \*  
 ணுண்டுவார் நாணுள் பவர்... ..

பிறர்நாணத்தக்கது தானாறு னாயி	*
னறநாணத் தக்க துடைத்து	அ
குலஞ்செங்கொள்கை பிழைப்பி னலஞ்செ	*
நாணின்மை நின்றக் கடை	க
நாணகத்தில்லா ரியக்க மாப்பாவை	*
நானா னாயிர்மருட்டியற்று	ய

ஆக துஉயி.

கரு-ம், அதி. குடிசெயல்வகை. கரு.

கருமஞ்செய்வொருவன் கைதூவேனென்னும	*
பெருமையிற் பிடுடைய நில்	க
ஆள்வினையுமான்ற வழிவு மெனவிரண்டி	*
னீள்வினையா னீளுங் குடி	உ
குடிசெய்வலென்னு மெர்ருவற்குத் தெய்வ	*
மடிதற்றுத் தான்முந் துறும்	ஈ
குழாமற்றானே முடிவெய்துந் தங்குடியைத்	*
தாழா துளுற்று பவர்க்கு	ச
குற்றமில்லைய்க் குடிசெய்து வாழ்வானைச்	*
சுற்றமாச் சுற்று முலகு	டு
நல்லாண்மையென்ப தொருவற்குத் தான்பிறந்த	*
வில்லாண்மை யாக்கிக் கொளல்	சு
அமரகத்துவன்கண்ணர்போலத்தமரகத்து	*
மாற்றுவார் மேற்றே பொறை	ள
குடிசெய்வார்க்கில்லைப் பருவ மடிசெய்து	*
மானங் கருதக் கெடும்	அ



இலமென்றசைஇ யிருப்பானாக் காணி  
னிலமென்னு நல்லா னாகும்

\*  
உ

ஆக தசயி.

கடும, அதி. நல்குரவு.

கடு

இன்மையினினைத் தியாதெனி லின்மைப்பி  
னின்மையே யின்னா தது

\*  
க

இன்மையென வெரு ப் பரி மறுமையு  
மிம்மையு மின்று வரும்

2.

தொல்வரவுந்தோ லுங் கெடுக்குந் தொண்டியாக  
நல்குர வென்னு நசை

\*  
க.

இற்பிறத்தார்கண்ணையு மின்மை யினிவந்த  
சொற்பிறக்குந் சோர்வு தரும்

\*  
ச

நல்குரவென்னு மீடும்பையுட் பக்குரைத்  
துன்பங்கள்சென்று படும்

ந

நற்பொருணன்கு ணர்த்து சொல்லென்குந் தார  
சொற்பொருள் சோர்வு படும்

\*  
சு

அறஞ்சாரநல்குர யின்றதா யானா  
பிறன்போலநோக்கப் படும்

ள்  
•

இன்றும்வருவது சொல்லா நொருநலுங்  
கொன்றதுபோலு நிரப்பு

\*  
அ

நெருப்பினுட்டுஞ்சலு மாரு நிரப்பினுள்  
யாதொன்றுங்கண்பா டரிது

சு  
சு

துப்புரவில்லார் துலரத் துறவாமை  
யுப்பிற்குங் காடிக்குங் கூற்று

சு  
சு

ஆ<sup>7</sup> துதியு.

கூசு கூசு-ம், அதி. இரவு

இரக்கவிரத்தக்காரக் காணிற்சரப்பி  
னவர்பழிதம்பழி யன்று

சு  
சு

இன்பொருவற் சிரத்த விற்ற்தவவ  
துன்ப முறாஅ வரின

சு  
சு

சரப்பிலாநெஞ்சிற் கடனறிவார் முன்னின்  
றிரப்புமேசுளோள ருடைத்து

சு  
சு

இரத்தலும்தலே போலுங் சரத்தல்  
கனவிலுந் தேற்றாதார் மாட்டு

சு  
சு

சரப்பிலார்வையகத் துண்மையார்க்கண்ணின்  
றிரப்பவர் மேற்கொள்வது

சு  
சு

சரப்பிடும்பயில்லாடாக் காணி னிரப்பிடும்பை  
யெல்லாமொருங்கு கெடும்

சு  
சு

இகழ்த்தெள்ளாநீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள  
முள்ளுளுவப்ப துடைத்து

சு  
சு

இரப்பாயிலையி னீர்ங்கண்மா ஞால  
மரப்பாவை சென்றுவந் தற்று

சு  
சு

ஈவார்கண்ணென்னுண்டாந் தோற்ற மிரந்துகோண்  
மேவா ரிலாஅக் கடை

சு  
சு

இரப்பான்வெகுளாமை வேண்டுநிரப்பிடும்பை  
தானேயுஞ் சாலுந் கரி

ய

ஆக தகயி.

களம், அதி இரவச்சம்.

கள்

கரவா துவநீயுங் கண்ணன்றார் கண்ணு  
மிரவாமை கோடி யுதும்

யி

இந்துமுபிர்வாழ்தல்வேண்டிற் பரந்து  
கெடுகவுலகியற்றி யான்

யி

இன்மையிடும்பை யிரந்துநீர்வா மென்னும்  
வன்மையிள் வன்பாட்டில்

க

இடமெல்லாங்கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்  
காலுமிர வெல்லாக் சால்பு

யி

தெண்ணீரிபுறக்க யாயினுந் தாடந்த  
துண்ணலி னுங்கினிய தில்

க

ஆவிற்சூநீரென் றிரப்பினு நாவிந்  
கிரவி விரிவந்த தில்

க

இரப்பனிசப்பானா யெல்லா மிரப்பிந்  
கரப்பா ரிரவாமி னென்று

யி

இரவென்னுமேமாப்பி ரோனிகா வென்னும்  
பார்தாக்கப்பக்கு விடும்

யி

இரவுள்ளவுள்ளமுறாகுந் கரவுள்ள  
வுள்ளதூஉ மின்றுக் கெடும்

க

கரப்பவர்க்கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பவ  
 ன், சொல்லாடப் போளு முயிர் ய

ஆக நளயி:

க.அ. க.அ.ம், அ.தி. கயமை.

- மக்களேபோல்வர் கயவ ரவரன்ன  
 வெப்பா ரியாங்கண்ட தில் ௩
- நன்றறிவாரிற் கயவர் திருவுடையார்  
 நெஞ்சத் தவல மிலர் ௨
- தேவரணையர் கயவ ரவருந்தா  
 மேவன செய்தொழுக லான் ௩
- அகப்பட்ட மயாவாணாக் காணி னவரிண்  
 மிகப்பட்டுச் செம்மாக்குங்கிழ் ௪
- அச்சமேகீழ்கள தாசாரமெச்ச  
 மவாவுண்டே லுண்டாஞ் சிறிது ௫
- அறைபறையன்னர் கயவர் தாங்கேட்ட  
 மறைபிற்க் குய்த்துணைக்க லால் ௬
- நர்ங்கைவிதிரார் சயவர் கொடி துடைக்குங்  
 கூன்கைய ரல்லா தவர்க்கு ௭

சோல்லப் பயன்படுவர்கான்றோர் கரும்புபோற்  
 கொல்லப் பயன்படுங் கிழ் ௮

உடுப்பது உமுன்பது உங் காணிற் பிறர்மேல்  
 வடுக்காணவற்றுகுங் கீழ் ௯

எற்றிற்சூரியர்கயவரொன் னுற்றக்கால்  
விற்றற்சூரியர் விரைந்து

(10)

ஆக துஅல.



### சாமத்துப்பால்.

காமம், ஆதி. களவியல்-தகையணங்குறத்தல்.  
அணங்குகொலாய் மயில் கோல்லோ கனங்குழை\*  
மாதர்கொன். மாலுமென் னெஞ்சு ... (க)  
கோக்கினுணைக்கெதிர் கோக்குதறுக்கணங்கு ... \*  
தனைக்கொண்டன்ன துடைத்து ... (உ)

பண்டலியென்னுற்றென்பதனை யினியுயிந்தென்.. \*  
பெண்டகையாற்பேரமர்க் கடடு ... (ஈ)

கண்டாருயிருண்ணுந் தோற்றத்தாற்பெண்டரைப் \*  
பேதைக் கமர்த்தன் கண். .. (ஐ)

கூற்றிமாகண்டேனே பிணையோ மடவா ... \*  
னோக்கமியம் மூன்று முடைத்து ... (ஊ)

கொடும்புருவங்கோடா மறைப்பி.னெடுக்களுள் ... \*  
செய்யல மன்னிவுள் கண் ... (஋)

கடா அக்களிற்றின்மேற் கப்படா மாதர் ... \*  
படாவு மடலைமேற் றுகில் ... (எ)

ஒண்ணுதற்கோலு ளுடைந்ததே ஞாட்பினு ... \*  
ணண்ணுரு முட்குமென் யிடு ... (அ)

பின்னையார்மடநோக்குநானு ருடையாட் ... \*  
கணியெவனோ வேதில தந்த ... (க)

உண்டார்கண்ணல் தடுறாக் காமம்போற் ... \*  
கண்டார்கழிச்செய்த வின்று(ய);ஆக துகலி..... (ஐ)

கயீ: கய-ம், அறி. குறிப்பறிதல்.

இருநோக்கிவளுண்கணுள்ள தொருநோக்கு ... \*  
நோய்நோகுகொன் றந்நோய் மருந்து ... (க)

கண்களவுதொளளுஞ் சிறுநோக்கங் காமத்திற் ... \*  
செம்பாக மன்று பெரிது ... (உ)

நோக்கினுணைக்கி யிறைஞ்சினு ளஃதவள் ... \*  
யாப்பினு ளட்டிய நீர் ... (ஈ)

யானோக்குங்காலைநிலைக்கு நோக்காக்காற்..... \*  
றானோக்கி மெல்ல நகும் ... (ஊ)

குறிக்கொண்டுநோக்கானமயல்லா லொருகன்.. ...\*  
சிறக்கணித்தாள்போல நகும் ... (஋)

உறாஅதவர்போற்சொன்னுஞ் செறாஅர்சொல் ... \*  
லொல்லையுணாய் படும் ... (க)

செறாஅச்செறுசொல்லுஞ்செற்றார்போனோக்கு...\*  
முறாஅர்போன் றற்றார் குறிப்பு ... (க)

அசையிபற்குண்டாண்டோ நேளர்யா னோக்கப்...\*  
பசையினள்பைய நகும் ... (அ)

ஏதிலார்போலம் பொறுநோக்கு, நோக்குதல்.....\*  
காதலார் கண்ணையுள ... (க)

கண்ணோடுகண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொ  
ற்கு, னொன்ன பயனு மில. ... ... (12):

ஆக நான்

கயக-ம், அநி. புணர்ச்சிமஹிழ்தல். சவந

கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு ... \*  
மொண்டொடி கண்ணோடாள் ... (க)

பிணிக்ருமருந்து பிறம னணியிழை ... \*  
தன்னோய்க்குத்தானே மருந்து ... (உ)

தாம்வீழ்வார்மென்றோட் பிழிவி னினிதுகொ ... \*  
ருமரைக் கண்ணு லுலகு ... (ஈ)

நீங்கிற்றெறாஉங் குறுகுங்காற் தன்னென்னுந்... \*  
தீயாண்டுப் பெற்றா ளிவள் ... (ஐ)

வேட்டபொழுதி ளவையவை போலுமே ... \*  
தோட்டார் கதுப்பினு டோள் ... (ஊ)

உறுதோருயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேரதக்... \*  
கமிழ்தினி யன்றன தோள் ... (஋)

தம்மிவிருந்து தமதுபாத் துண்டற்று ... \*  
லம்மா வரினவ முயக்கு ... (எ)

வீழுமிருவர்க் கினிதே வளியிடை ... \*  
போழப் படாஅ முயக்கு ... (அ)

ஊடலுணர்தல் புணர்த விவைகமங் ... \*  
கூடியார் பெற்ற பயன் ... (ஆ)

அறிதோறயியாமை கண்டற்றும் காமஞ் ... \*  
 செறிதோறுஞ் சேயிழை மாட்டு ... (ம)

ஆக தாயி.

கயீஉ கயீஉ-ம்; அதி. நலம்புனைந்துணாத்தல்.

நன்னீலாவாழி யளிச்சமே நின் னினூ ... \*  
 மென்வீரன் யம்கிழ் பவள் ... (க)  
 மலர்காணின்மையாற்சு நெஞ்சே யிவள்கண் ... \*  
 பலர்காணும் பூவொக்கு மென்று ... (உ)  
 பூறிமேனிழித்த முறுவல் வெறிநாற்றம் ... \*  
 வேலுண்கண் வேய்திகா ளவட்சு ... (ஈ)

காணிற்ருவனை கவிழ்ந்து கிலனோக்கு ... \*  
 மாணிழைகண் ணெவ்வே மென்று ... (ஈ)  
 அரிச்சப்பூக்கால்களைபாள் பெய்தாணுகப்பிறரு ... \*  
 நல்ல படாஅபறை ... (ஊ)  
 மதியுமடந்தை முகனு மறிபா ... \*  
 பதியிற் கலங்கிய மீன் ... (ஊ)  
 அறுவாய்சிறைந்த வளிர் திக்குப் போல ... \*  
 மறுவுவ்வே மாநர் முகத்து ... (ஊ)

\* மாநர் முகம்போலொளிவிட வல்லையேற் ... \*  
 காநலை வாழி மதி ... (அ)  
 மலரன்ன கண்ணண் முகமொத்தி யாயிற் ... \*  
 பலர்காணத்தோன்றல் மதி ... (க)

அரிச்சமுமன்னத்தின் னாங்கியுமாத ... \*  
 ரடிக்கு நெஞ்சுசிப் பழம் ... (ய)

கயிலம், அதி. காத்தற்சிறப்புணாத் தல். கயில.

பாலொடுதேந் கலந்தத்தே பணிமொழி. ... \*

வாலெயி. லுழிய கீர். ... (1).

உடம்பீபாடுயிரிடை யெண்ணமற்றவ்வா. ... \*

மடல்வையோ. டெட்டிடை நட்பு. ... (2).

கருமலரி. பிற்பாவாநீ. போதாயாம் விழுந். ... \*

தீருஅதத். திவ்வியிடம். ... (3).

வாழ்தலு சிர்க்கண்ண னாயிவழி சாத. ... \*

லதற்கண்ண. விரிங்கு பிடந்து. ... (4).

உள் றுவண்மண்டாய் மட்ப்பின் றாறப்பறியே. ... \*

லெளளாயிக். கண்ணுள். குணம். ... (5).

கண்ணுள் றிற் சேபாநா. ரிணைப்பிற் பருவரார். ... \*

றுண்ணியரெங் காந. லவர். ... (6).

கண்ணுள் றார்காந. லவராகக் கண்ணு. ... \*

மொழிதெங். காப்பாக். கழிந்து. ... (7).

செஞ்சுந்தாரகாத. லவராகவெந்துண்ட. ... \*

லஞ்சுதும். வேபாக். கழிந்து. ... (8).

விமைப்பிற் காப்பாக். கழிய லனைத்திற்சே. ... \*

யேதில. சொன்னாயிவ்வா. ... (9).

உவந்துரைவருள்ளத்து ளென்று யிகந்துறைவ. ... \*

ரேதில சொன்று யிவ்வா. ... (10).

கயிலம், அதி. காணுத்துறவுணாத் தல்.

காமமுழந்து வருந்தினுர்க் கேம. ... \*

மடலல்ல தில்லைவளி. ... (11).

நோனாவுடம்பு முயிரு மடலேறு ... \*

நாணினை நீக்கி நிறுத்து ... (2)

நானொடுநல்லாண்மை பண்டுடையே னின்றிடையே  
ன், காமுற்றோ ரேறு மடல் ... (க)

காமக்கடுமபுன லுய்க்குமே நானொடு ... \*

நல்லாண்மை யென்னும் புனை ... (ச)

தொடலைக்குறுந்தொடி தந்தாண்மடலொடு... \*

மாலை யுழக்குந்துயர் ... (ரு)

மடலூர்தல்யாமத்து முள்ளுவேன் மன்ற ... \*

படலொல்லா பேதைக்கென் கண் ... (சு)

கடலன்னகாம முழந்து மடலேறுப் ... \*

பெண்ணிற் பெருந்தக் கதில் ... (எ)

நிறையரியர்மன்னளிய ரென்னுது காம ... \*

மறையிறந்து மன்று படும் ... (அ)

அறிகிலாரெல்லாரு மென்றேயென் காம ... \*

மறுகின் மறுகு மருண்டு ... (க)

யாக்கண்ணிற்கான நகுப வறிகில்லார் ... \*

யாம்பட்ட தாம்படா வாறு ... (சி)

ஆக தகசயி.

கட்டு-ம், அதி. அலரழிவுறுத்தல். கட்டு

அலரொழாவாருயிர் நிற்கு மதனைப்... \*

பலரழியார் பாக்கியத் தால் ... (க)

மலரன்ன கண்ணு ளருமை யறியா ... \*  
 தலரெமக் கீந்தறிவ் ளூர் ... (உ)

உருஅதோலூறில்த கௌவை யதஃஃப் ... \*  
 பெருஅது பெற்றன்ன கீர்த்து ... (ஃ)

கௌவையாற்கௌவியது காமமதுவின்றேற் ... \*  
 றவ்வென்னுந் தன்மை யிழந்து ... (ஃ)

களித்தோறுங்கள்ளுண்டல் வேட்டற்றூற் காமம் \*  
 வெளிப்படுந் தோலு மினிது ... (ஃ)

கண்டதுமன்னு மொருநா ளலர்மீன்துந் ... \*  
 திங்ககோப் பாம்புகொண்ட டற்று ... (ஃ)

ஊரவர்கௌவ யெருவாக வன்னைசொன் ... \*  
 னீராக நீளுமிந் தோய் ... (ஃ)

செய்யாலெரிதுதுப்பே மென்றற்றூற் கௌவையாற்  
 காம துதுப்பே மெனல் ... (ஃ)

அலர்நரணவொல்வதோ வஞ்சலேர்ம்பென்றார் ... \*  
 பலர்நரண நீத்தக் கடை ... (ஃ)

தாய்வேண்டினல்குவர் கா,தலர்யாம்பேன்றிடு ... \*  
 கௌவை யெடுக்கு மிவ்வூர்..... (ஃ)

ஆக தூரூய்.

க

கயிசு ... க ... ம், உ-வது-கற்பியல்-பிரிவாற்றாமை.

செல்வாழையுண்டே லெனக்குணை மற்றுநின்  
 வரலவரவு வாழலார்க் குணை

இன்கணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும  
 புன்க ணுடைத்தாற் புணர்வு

அரிதனோதேற்ற மறிவுடையார் கண்ணும்  
பிரிவே ரிடத்துணைம யான் ௩

அளித்தஞ்சலென்றவர் நீப்பிற றெளித்தசொற்  
றேவியார்க் குண்டோ தவறு ௪

ஓம்பினமைந்தார் பிரிவேம்புன் மறநவர்  
நீய்கி னரிசாத புணர்வு ௫

பிரிவுகாக்கும்வன்கண்ண ராயி னரிதவர்  
நல்குவ ரென்னு நசை ௬

துறைவன்று மத்தலம் துற்றுகொ ன் பூன்கை  
யிழையிறவா நின்ற வளை ௭

இன்னாதினலில்லார் வாழ்த லதனினு  
மின்னா தினியார்ப பிரிவு ௮

தொடற்கடினல்லது காமநோய் போல  
விடிற்சுட லாற்றுமோ தி ௯

அரிதாற்றியல்லனைய நீக்கிப் பிரிவாற்றிப்  
பின்னிருத் து வாழ்வார் பலர் 10

ஆக தாகூயி:

கயிள்-ம், அதி. படர்மெவித்திரங்கல். கயிள்

மறைப்பேன்மன் போலதோநோயையிழைப்பவர்க்  
சு.றறுநீர்யாவிடேமிகும் ௧

சரதநலுமாற்றேனிந் கோயைநோய் செய்தார்க்  
குணத்தலு நாணுத் தரும் ௨

காமமுநாணு முயிரகாலாத் தூங்குமென்  
னோறு வுடம்பி னகத்து ௩

காமச்சுடன்மன்னு முண்டே யதுநீந்து  
மேமப் புனைமன்னு ில் ௪

துப்பினெவனாவர் மற்கொ றுயர்வரவு  
நட்பினு ளாற்று பவர் ௫

இபைநகடன்மற்றுக் காம மஃதடுங்காற்  
றுன்ப மதனிற் பெரிது ௬

காமக்கதிம்புன னீந்திக்குகாநானேன்  
யாமத்தும் யானேயு ளேன் ௭

மன்னுயிரெல்லாந் துயிற்றி யனித்திரா  
வென்னல்ல தில்லை துணை ௮

கொடியாங்கொடுமைபிற் றுய்கொடியவிந்தா  
னெடிய கழியு மிரா ௯

உள்ளம்போன் தளவழிச செல்கிற்புறமென்ன  
நீந்தலமன்னோ வென கன் ௧௦

ஆத துறையி...

கயஅ கயஅழ், அதி. கண்விதுப்பமுதல்.

கண்டாங் சலுழ்வதெவன்கொலோ தண்டாநோய்  
தாங்காட்ட யாங்கண்டது ௧

தெரிந்துணராநோக்கிய வுண்கண் பரிந்துணராப்  
பைத லுழப்ப தெவன் ௨

கதுமெனத்தானேக்கித் தாமே கலுழு

மிதுநகத் தக்க துடைத்து

பெயலாற்றாரீருலந்த வுண்க னுயலாற்று

வய்வினே யென்க னிறுத்து

படலாற்றுபைத லுழக்குங் கடலாற்று

காமநோய செய்துவென் கண்

ஒலிவினிகே யெமக்கினோய் செய்தகண்

டாஅ மிதற்பட்டது

உழந்துழந்துண்ணீ ரறுகவிழைந்திழைந்து

வேண்டியவர்க் கண்ட கண்

பேணுதுபெட்டா ருளர்மன்னே ம்ற்றவர்க்

காணு தமைவில கண்

வாராக்காற்றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை

யாரளு நுற்றன கண்

மறைபெறலூராக் கரிதன்ற லெம்போ

ஹறைபறை கண்ணு ரகத்து

ஆக தாஅய்.

!கலிசு-ம்; அநி. பசப்புறுப்பருவரல். கலிசு.

நயத்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்  
பண்பியார்க் குரைக்கோ பிற

அவர்தந்தாரென்னுந் தகையர் விவர்த்தந்தேன்  
மேனிமே லூரும் பசப்பு

சாயலுநா னு மவர்கொண்டார் கைமாற  
கோயும் பசலையுந் தந்து

உள்ளுவன்மன்யா னுரைப்ப தவந்நிற.நாத்  
 கள்ளம் பிறவே பசப்பு ௪  
 உவக்காணெங்காடலர் செல்வா ரிவக்காணென்  
 மேனி பசப்பூர் வது ௫  
 விளக்கற்றம்பார்க்கு மிருளேபோற்கொண்கண்  
 முயக்கற்றம் பார்க்கும் பசப்பு ௬

புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேன வ்வளவி  
 லள்ளிக்கொள்வந்தே பசப்பு ௭

பசக்தாளிவளென்ப நல்லா லேவயைத்  
 துறந்தா ரவரென்பா ரில் ௮

பசக்தமத்பட்டாக்கென் மேனிரயப்பித்தார்  
 நன்னிலைய ராவ வெனின் ௯

பசப்பெனப்பேர்பெறுந னன்றே நயப்பித்தார்  
 ில்காமை தாழ் ளு வெனின் 10

ஆத நாக்

ஆயி கஉய-ம், அது. தனிப்படார்ம்குதி;

நாம்விழ்வார் தம்விழ்ப் பெற்றவாப்பெற்றாரோ  
 காமத்துக்காழில் கனி ௧

வாழ்வார்க்குவானம் பயந்தற்றால் விழ்வார்க்கு  
 விழ்வாரளிக்கு மளி 2

விழுநர்விழ்ப் படுவார்க் கமையுமே  
 வாழுந். மென் னுஞ் செருக்கு ௩

விழப்படுவார் கெழிலுலர் தாம்வீழ்வார்  
விழ்ப்பட்டா அ ரெலின்

நாங்காதல்கொண்டார் நமக்கெவன் செய்பவோ  
தரங்காதல் கொள்ளாச் கடை

ஒருதலையானினொது காமங்கரப்போல  
விருதலை யானு மினிது

பருவாலும்பைதலுங் காணுன்கொல்காம  
ஒருவர்க ணீன்றொழுது வான்

விழ்வாரினின்சொற் பெறு அதுலகத்து  
வாழ்வாரின் வன்கண ரில்

நசைஇயார்நல்கா ரெனினு மவர்மாட்  
டிசையு மினிய செவிக்கு

உற அர்க்கு றுநோ யுரைப்பாய் கடலைச்  
செறு அ அயவாழிய நெஞ்சு

ஆக. த2.ா.

கஉக-ம், அதி நினைந்தவர் புலம்பல். கஉக

உள்ளினுந்தீராப் பெருமகிழ் செய்தலாற்  
கள்ளினுங் காம மினிது

எனைத்தொன்றினிதேநாண்காமந்தாம் வீழ்வார்  
நினைப்ப வருவதொன்றில்

உ

நினைப்பவர் போன்று நினையார்கொறுமடல்  
கினைப்பது போன்றுகெடும்

ந.

யாமுமுளேங்கொலவர்கெஞ்சத்தெந்கெஞ்சத்  
தோஷவுளகோய்வர்

சு

தந்கெஞ்சத்தெம்மைக் கழுகொண்டாராநாணார்கொ  
டுலந்கெஞ்சத் தோவா வரல்

டு

மற்றியானென்னுளேன் மன்னேவ்விரோடியா  
னுற்றநா ளுள்ளவுளேன்

சு

மறப்பினெவனாவன் மற்றகொன் மறப்பல்யே  
னுள்ளினு முள்ளாடு சும்

எ

எனைத்துநினைப்பினிக் காயா ரனைந்தன்றே  
காதலர்செய்யுளு சிறப்பு

அ

விளியுமென்னின் னுயிர்தெறல்ல மென்பா  
ரளியின்மை யாற்ற நினைந்து

சு

விடாஅதுசென்றூரைக் கண்ணினும் காண்ப்  
படாஅதி வாழி மதி

டி

ஆக துறாய்.

உஉஉ கடிஉ-ம், அதி. கனவுநிலையுரைத்தல்.

காதலர் துறையென வந்த கனவினுக்  
கியாது செயவேன்கொல் யிருந்து

சு

கயலுண்கண்யாளிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்  
குயலுண்மை சாற்றுவேன் மன்

உ

நனவினான்ல்காதவரைக் கனவினும்  
காண்டலி னுண்டென் னுயிர்

ந.

கனவினானுண்டாகும் காமநனவின  
னல்காரா நாடித் தரற்கு

சு

நனவினாற்கண்டது உமாக்கே கனவுந்தான்  
கண்ட பொழுதே யினிது

ரு

நனவெனவொன்றில்லை யாயிற் கனவினாற்  
காதலர் நீங்கலர் மன்

கூ

நனவினானல்காக் கொடியார் கனவினா  
னென்னெம்மைப் பீழிப் பது

எ

துஞ்சுங்காற்றேண்மேல ராகி விழிக்ருங்கா  
னெஞ்சுத்த ராவர் வினாந்து

அ

நனவினானல்காரா நோவார் கனவினாற்  
காதலர்க் காணு தவர்

கூ

நனவினானந்தீத்தா ரென்பர் கனவினாற்  
காணார்கொ ள்வலு ரவா

பு

ஆக துஉஉ

கஉரு-ம், அதி. பொழுதுதண்டிரங்கல். ௩௨௩

மூலையோவல்லமணந்தா ருயிருண்ணும்... \*  
வேலை வாழி பொழுது ... (க)

புன்கண்ணைவாழிமருண்மாலையெக்கேள்போல் ... \*  
வன்கண்ணை தோளின் றுணை ... (உ)

பனிபரும்பிப் பைதல்கொண்மலை ... \*  
துவியரும்பித் துன்பம் வளரவரும் ... (ஈ)

காதலரில்வழி மாலை கொலைக்களத், ... \*

தேதிவர் போலவரும் ... (ச)

காலைக்குச்செய்தநன் றென்கொலெவன்கொல்யான்

மாலைக்குச்செய்த பகை ... (ந)

மாலைநோய்செய்தன் மணந்தா ரகலாத ... \*

காலை யறிந்ததி லேன் ... (ச)

காலையரும்பிப் பதலெல்லாம், போதாதி ... \*

மாலை மலருமிந் தீநாய் ... (எ)

அழல்போலுமாலைக்குச் தூதாதியரயன் ... \*

குழல்போலுங் கொல்லும் படை ... (அ)

பசிமருண்டுபைத லுழக்குமதிமருண்டி ... \*

மாலைபடர் தரும் டோழ்து ... (க)

பொருண்மாலையாளரை யுள்ளி மருண்பாலை ...

மரையுமென் மாயா வுயிர் ... (ய)

ஆத தடாநயல்

கஉச கஉச-ம், அதி உறுப்புநலனழிதல்.

சுறுமைநமக்கொழியச் சேட்சென்ற ருள்ளி ... \*

நறுமலர் நாணினை கண் ... (க)

நயந்தவர்நல்காமை செர்லலுவபோலும் ... \*

பசந்துப் பணிவாருங்கண் ... (உ)

தணந்தமைசரல வடிவிப்பபோலு ... \*

மணந்தநாளஹிங்கியதோள் ... (ந)

பணைநீச்சிப்பைந்தொடிசேரருந் துணைநீங்கித் ... \*

தொள்கவின் வாடிய தோள் ... (ச)

கொடியார்கொடுமைபுரைக்குந் தொடியொடு ... \*  
தொள்கவின் வாடியதோள் ... (ந)

தொடியொடிதோடுகிழ நோவல்வணர்க் ... \*  
கொடியரெனக்கூற நொந்து ... (க)

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க் ... \*  
கென்வாடுதோட்பூச லுணாந்து ... (எ)

மூயங்கியகைகளை யூக்கப் பசந்தது ... \*  
பைந்தொடிப் பேதைதுதல் ... (அ)

மூயக்கிடைத்தண்வளி போழ்ப் புசப்புற்ற ... \*  
பேதை பெநாமழக் கண் ... (க)

கண்ணின்ப்சப்போ பருவா லெய்தின்றே ... \*  
யொண்ணுதல் செய்தது கண்டு ... (ல)

ஆக சூடாசல.

கட்டு-ம், அதி. நெஞ்சொடுகிளத்தல். கட்டு

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சேயெனைத்தொ  
ன்று, மெவ்வனோய் தீர்க்குமருந்து ... (க)

காதலவரிலராகீநீ நோவது ... \*  
பேதைமை வாழியென் னெஞ்சு ... (உ)

இருந்துள்ளியென்பரித நெஞ்சேபரிந்துள்ளல் \*  
பைதேனாய் செய்தாரக ணில் ... (ஈ)

கண்ணுங்கொளச்சேயி நெஞ்சேயிவையென்னைத் \*  
நின்னுடவர்க்காண லுற்று ... (ச)

செற்றொனக்கைவிட லுண்டேந் நெஞ்சேயா ... \*  
முற்ற லுறாஅ தவர் ... (ஊ)

கலந்துணர்ந்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்  
 பொய்க்காய்வுகாய்நியென்னெஞ்சு ... (க)  
 காமம் விடுவொன்றே நான் விடுவென்னெஞ்சே ... \*  
 யானோ பொறையிவ்விரண்டு ... (எ)  
 பரிந்தவாநல்காரென் நேங்கிப் பிரிந்தவர் ... \*  
 பின்செல்வாய்பேதையென் னெஞ்சு ... (அ)

உள்ளத்தார்காதலவராக வுள்ளிநீ ... \*  
 யாருழைச் சேறியென் னெஞ்சு ... (ச)

துன்னுத்துந்நானாநெஞ்சத்துடையேமா ... \*  
 வின்னு மிழுத்துங் கவின் ... (ய)

ஆகதூரூர்.

உட்கூ க்கூ-ம்; அறி. நிறையழிதல்.

காமக்கணிச்சி யுடைக்கு. நிறையென்னு ... \*  
 நானுத்தாழ் வீழ்த்த கதவு ... (க)

காமமெனவொன்றே கண்ணிநென்னெஞ்சுத்தை  
 யாமத்து மாளுந் தொழில் ... (உ)

மறைப்பேன்மற் காமத்தையானோ குறிப்பின் லித் \*  
 தும்மல்போற்றேன்றிவிடும் ... (ஈ)

நிறையுடையெனென் பேன்மன்யானோவென்காம \*  
 மறையிறந்து மன்று படும் ... (சு)

செற்றார்பின்செல்லாப்பெருந்தகைமை காமகோ \*  
 யுற்ற ரவிவதொன் றன்று ... (ஊ)

- செற்றவர்பின்சேறல் வேண்டி யளித்தரோ ... \*  
 வெற்றென்னை யுற்ற துயர் ... (க)
- நானொனவொன்றோ வறியலங் காமத்தாற் ... \*  
 பேணியார் பெட்ப செயின் ... (எ)
- பண்மாயக்கள்வன் பணிமொழி யன்றோடும் ... \*  
 பெண்ணம யுடைக்கும் படை ... (அ)
- புலப்பலெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங் \*  
 கலத்த லுறுவது கண்டு ... (க)
- நிணந்தீயிவிட்டன்ன நெஞ்சினுர்க்குண்டோ ... \*  
 புணர்ந்துடி நிற்பே மெனல் ... (ய)

ஆக தடாகயி:

கஉள-ம், அறி. அவர்வயிள்விறும்பல். கஉள்

- வாளற்றுப்புற்கென்ற கண்ண மவர்சென்ற... \*  
 நாளொற்றித் தேய்ந்த விரல் ... (க)
- இலக்கிழாயின் றுமறப்பினென் றோண்மேற் ... \*  
 கலக்கழியுங்காரின்க நீத்து ... (உ)
- உரனசெய்யுள்ளந் துணையாகச்சென்றார் ... \*  
 வரனசைஇ யின்னுமு னென்... ... (ஈ)
- கூடியகாமம் பிரிந்தார் வரவுள்ளிக் ... \*  
 கோடுகொ டே றுமென் னெஞ்சு ... (ஊ)

சாண்கமற்கொண்கனைக் கண்ணூர்க்கண்டபி... \*  
னிங்குமென் மென்றோட்பசப்பு ... (டு)

வருகமற்கொண்க லொருநாட் பருகுவன் ... \*  
பைதீன யெல்லாங் கெட ... (சு)

புலப்பேன்கொல்புல்லுவேன்கொல்லோகலப்பேன்  
கொல், கண்ணன்ன தேளிர்வரின் ... (ஊ)

வினைகலந்துவென்றிகவேந்தன்மனைகலந்து ... \*  
மாயையர்கம் விருந்து ... (அ)

ஒருநாளொழுநாள்போற் செல்லுஞ்சேட்சென்றார் \*  
வருநாளவைத்தேங்கு பவர்க்கு ... (ஆ)

பெறினென்னும்பெற்றக்காலென்னமுறினென்றை  
முள்ள முடைந்துக்கக் கால் ... (இ)

### ஆக தடராடி.

ககஅ ககஅ ம் அதி. குறிப்பிவிவறுத்தல்.

கரப்பினுங்கையிகந் தொல்லா ரின்னுண்க ... \*  
ஊ னாக்க லுறுவதொன் றுண்டு ... (ஈ)

கண்ணிறைந்த சாரிகைக்காம் பேர்தோட் பேதைக்  
குப, பெண்ணிறைந்தநீர்மையெரிது ... (உ)

மணியிறழிகழ்தரு தூல்போன் மடந்தை \*  
யணியிற ழிகழ்வதொன் றுண்டு ... (ஊ)

முறைகமொக்கு னுள்ளது நாற்றம்போற் பேதை \*  
நகைமொக்கு னுள்ளதென் றுண்டு ... (சு)

செய்தொடி செய்திறந்த கள்ள முறுதுயர் ... \*  
தீர்க்குமருந்தொன் றுடைத்து ... (௫)

பெரிதாற்றிப்பெட்பக் கலத்த லரிதாற்றி ... \*  
யன்பின்மை சூழ்வ துடைத்து ... (௬)

தண்ணந்துறைவன் றணந்தம நம்மினு ... \*  
முன்ன முணர்ந்த வளை ... (௭)

நோநற்புச்சென்றொங் காதலர் யாமு ... \*  
மெழுநாளே மேனி பசந்து ... (௮)

தொடிநோக்கிமென்றோநோக்கி யடிநோக்கி ... \*  
யஃதான் டவள்செய் தது ... (௯)

பெண்ணினறபெண்மை யுடைத்தென்ப கண்ணின  
ற, காமநோய் சொலவியிரவு ... (௧௦)

ஆக தலா அயி.

கஉகூ-ம், அநி. புணர்ச்சிவிதும்பல். கஉகூ

உள்ளக்கனித்தலும் காணாநிழ்தலும் ... \*  
கள்ளருக்கில் காமத்திற் குண்டு ... (௧)

தினைத்துணையுமுடாமை வேண்டிம்பனைத்துணையுங்  
காம நிறைய வரின் ... (௨)

பேணுதுபெட்பவை செய்வினுங்கொண்டனைத் ... \*  
காணு தமைபல கண் ... (௩)

ஊடற்குச்சென்றென்மற் றேழியதுமறந்து ... \*  
கூடற்குட் சென்றுதென் னெஞ்சு ... (௪)

எழுதுங்காறகோல்காணுக் கண்ணோபோற் கொண்க  
ள், பழிதானேன் கண்ட விடத்து ... (௫)

காணுங்காறக்கண்ணேன் றவரையகாணுக்காற் ... \*  
காணேன் றவறல் ளவை ... (௬)

உய்த்தலறிந்து புனல்பாய் புவனோபோற் ... \*

பொய்தக லறிந்தென் புலந்து ... (எ)

இனித்தககவினொ செயினுங்கனித்தார்குச் ... \*

கள்ளற்றே கள்வநின் மார்பு ... (அ)

மலரினுமெல்லிது காமஞ் சிலரதன் ... \*

செவ்வி தலைப்படு வார் ... (க)

கண்ணிற்றுனித்தே தலங்கினுள் புலந்து ... \*

லென்னிலுந் தான் விதுப் புற்று ... (வி)

ஆசு துஉாகயி

கடலு கடயம், அகி. நெஞ்சொடுபுலத்தல்.

அவர்க்கெஞ்சவர்க்காதல்கண்டுமெவனெஞ்சே ... \*

நீயெமக் காகா தது ... (க)

உறாஅதவர்க்கண்ட கண்ணு மவரைச் ... \*

செறாரானக் சேறியென் னெஞ்சு ... (உ)

கெட்டார்க்குநட்டாரில்லென்பதோநெஞ்சேநீ ... \*

பெட்டாந் கவர்பின் செலல் ... (ங)

இனியன்னகின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே ... \*

துனிசெய்து துவ்வாய்காண மந்து ... (ச)

பெறாஅமையஞ்சும் பெரிற்பிரிவஞ்சு ... \*

மறாஅ விடும்பைத்தென் னெஞ்சு ... (ரு)

தனியேயிருந்து நினைத்தக்கா லெண்ணைத் ... \*

தினிய விருந்ததென் னெஞ்சு ... (சு)

நானூமறந்தே னவர்மறக் கல்லாவென் ... \*

மாணு மடநெஞ்சிற் பட்டு ... (ஏ)

எள்ளினிளிவாமென் நெண்ணி யவர்திற ... \*

முள்ளு முயிர்க்காத நெஞ்சு ... (அ)

துன்பத்திற்குயாரோ துணையாவார் தாமுடைய ... \*

நெஞ்சந் துணையல் வழி ... (க)

தஞ்சந்தமரல்ல ரேதிலார் தாமுடைய ... \*

நெஞ்சந் தமரல் வழி ... (ல)

ஆக தூநா,  
 ஈககம், அறி. புலவி. ஈகக

புல்லாதிராஅப் புலத்தை யவருறு ... \*

மல்லனோய் காண்கஞ் சிறிது... (க)

உப்பமைந்தற்றாற் புலவி யதுசிறிது... \*

மிக்கம் றுனீள விடல்... (உ)

அலந்தானாயல்லனோய்செய்தற்றாற் தழிமைப் ... \*

புலந்தானாப் புல்ல! விடல் ... (ஈ)

ஊடியவனா யுணர்த்தாமை வாடிய ... \*

வள்ளி முதலிந் தற்று ... (ஊ)

நலத்தகைகல்லவர்க் கேள் புலத்தகை ... \*

பூவன்ன கண்ண ரகத்து ... (஠)

துலியும்புலவியு மில்லாயிற் காமக் ... \*

கனியுக் கருக்காயு மற்று ... (஡)

ஊடலினுண்டாங்கோர் துன்பம் புணர்வது .. \*

நீடுவ தன்றுகொ லென்று ... (ண)

ரோதலெவன்மற்றுநொந்தாரென்றேதழியும்... \*

காதல ரில்லா வழி ... (அ)

நீருநிழல தினிதே புலவியும் ... \*



இல்லாதவரவர்க்கு காயினு முதிதல்	...	...
வல்ல தவரளிகரு மாறு.	...	(௩)
ஊடலிற்றேன் றஞ் சிறுதுணி நல்லளி	...	...
வாடினும் பாடு பெறும்	...	(௪)
புலக்தலிப்புக்கேணு ஓண்டோ சிலந்தொகாடி	...	...
நீரிணைத் தன்னு ரகத்து	...	(௬)
புல்லிவிடா அப்புலவியுட் டோன்றலென்	...	...
னுள்ள முடைக்கும் படை	...	(௭)
தவறிலராயினுந் தாமயிழ்வார்மென்றே	...	...
ளகறவி னுங்கொள் றகடைத்து	...	(௮)
உணவினுமுண்ட தறவினிது காமம்	...	...
புணர்நலி னூட வினிது	...	(௯)
ஊடலிற்றேற்றவர் வென்று ரதுமன்ஊய்	...	...
கூடலிற் காணப் படும	...	(௧)
ஊடிப்பெறுருவங்கொல்லோ றுநல்லியாப்பக்	...	...
கூடலிற் றேன்றியவுப்பு	...	(௧)
ஊடுகமன்னே லொளிசிறையா மிரப்ப	...	...
நீடுக மன்னே சிரா	...	(௧)
ஊடுதல்காமத்திற் கின்ப மகற்சென்பம்	...	...
கூடி முயங்கப் பெயின்.....	...	(௧)

ஆக தகூடலி.  
 திருவள்ளுவ காமனார் நான்  
 முற்றும்.